




ජාතික லொறெட்டி மன்டிரெய்  
தேசிய லொத்தர் சபை  
National Lotteries Board

Annual Report - 2009

For a Satisfied Society

## Current Decade So far (2004 - to date)

- 
- 2009 Acheived highest revenue in the history under Rs.20/- ticket ( Rs.8.6 Bn.)  
The Board recorded highest sales in one single month ( Oct 2009 - Rs.913 mn)
  - 2008 The price of the passive lottery tickets were increased from from Rs.10/- to Rs.20/- (02/09/2008)
  - 2007 Introduced New Airport Lottery.  
The price of the Airport Super Draw lottery was increased from us \$ 25 to us \$ 50
  - 2006 Introduced the Suwasetha Lottery after abolishing the Lotto Lottery.  
Offered the highest ever super Prize from the Mahajana Sampatha (Rs.61.3 mn)  
Most number of super prize winners of over Rs.10 mn (23 winners)
  - 2005 Mahajana Sampatha was awarded most preferred Brand for 2005 under banking, financial services category conducted by SLIM.
  - 2004 Sarana Lottery to generate financial assistance for Tsunami Victims.  
Welfare & Thrift Fund to provide benefits to employees.

## 1994 - 2003

- 2003 Achieved highest revenue in the history under Rs.10/- ticket (Rs.7.2 Bn)
- 2000 Introduction of Jayaviru Lottery
- 1999 Introduction of Supiri Vasana Lottery.
- 1997 Introduction of Shrma Vasana Lottery.  
Amalgamated the Sevana Lottery with NLB.
- 1996 Introduction of Samurdhi Lottery.
- 1995 Introduction of Govisetha Lottery.
- 1994 Introduction of Vasana Sampatha Lottery.

## 1984 - 1993


- 1992 Introduction of Airport Super Draw Lottery.
- 1989 Increased the price of Mahajana Sampatha from Rs. 8 to Rs. 10
- 1988 Increased the price of Mahajana Sampatha from Rs. 1 to Rs. 8.  
Introduction of Lotto lottery (Sep. 1988)  
First draw of the Mahajana Sampatha over the Rupavahini (10/05/1988)
- 1987 Introduction of Supiri Jathika Lottery. (11/04/1987)

## 1974 - 1983

- 1977 Increased the price of National lottery from 50 cts. to Rs. 1/=
- 1975 Shifted to new Building at No. 111/1, Sir Chiththampalam A, Gardiner Mawatha.

## 1963 - 1973

- 1970 Converted the Jathika Sampatha to Mahajana Sampatha (28/07/1970)
- 1968 Implementation of Jathika Sampatha Lottery.
- 1967 Opened the first Branch office – Ratnapura.
- 1965 Commenced to offer Benz cars for 1st prize winners.
- 1964 First draw of the National Lottery at Torrington Square. (20/02/1964)
- 1963 Establishment of NLB under Finance Act No. 1963 (No. 11)



**ආයතනික හැඳින්වීම**

රටේ සෞඛ්‍ය සේවාවන් වඩාත් පුළුල් කිරීමට අවශ්‍ය මුදල් උපයා ගැනීමේ අරමුණින් රජය විසින් ශ්‍රී ලංකාව තුළ ලොතරැයි ආරම්භ කිරීමට පියවර ගන්නා ලදී. 1949 වසරේදී පළමුව පළාත් පාලන කටයුතු පිළිබඳ අමාත්‍යවරයා විසින් ලොතරැයි පැවැත්වීම පිළිබඳ අදහස රජයට ඉදිරිපත් කරන ලදී. එහි ප්‍රතිඵලයක් වශයෙන් 1955 අංක 4 දරණ පනත යටතේ ආරෝග්‍යශාලා ලොතරැයි මණ්ඩලය ඇරඹිණි.

1960 ගණන්වලදී රජයට ශ්‍රී ලංකාව තුළ ලොතරැයි ආරම්භ කිරීමේ අභිප්‍රායන් නවදුරටත් පුළුල් කිරීමේ අවශ්‍යතාවය පැන නැගිණි. අරමුදල් සෞඛ්‍ය සේවාවන්වලට අමතරව විවිධ සංවර්ධන ව්‍යාපෘති සඳහා අවශ්‍ය විය.

මෙහි ප්‍රතිඵලයක් වශයෙන් ආරෝග්‍යශාලා ලොතරැයි අභ්‍යන්තර කරමින් 1963 අංක 11 දරණ මුදල් පනත යටතේ රටේ සංවර්ධන කටයුතු සඳහා අරමුදල් උපයා ගැනීමේ පරමාර්ථයෙන් ජාතික ලොතරැයි මණ්ඩලය පිහිටුවන ලදී.

**2-09 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන  
46 වන වසර සඳහා**



ජාතික ලොතරැයි මණ්ඩලය  
ගාලුපාර, කොළඹ 03.



# පටුන

## දළ විශ්ලේෂණය

1	දර්ශනය, මෙහෙවර, සංවිධාන, පරමාර්ථ හා අරමුණු	1
	සංස්ථාමය තොරතුරු	3

## විධායක වාර්තා

2	සභාපතිගේ සමාලෝචනය	6
	ක්‍රියාකාරී අධ්‍යක්ෂකගේ වාර්තාව	11
	විගණන හා කළමනාකරන කමිටු වාර්තාව	15

## මූල්‍ය ප්‍රකාශන හා තොරතුරු

3	ආදායම් සටහන	16
	ශේෂ පත්‍රය	17
	මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය	18
	ස්කන්ධ ප්‍රාග්ධනයේ වෙනස්කම් ප්‍රකාශය	19
	ගිණුම් සඳහා සටහන්	20
	විශේෂ ගිණුම්කරන ප්‍රතිපත්තින්	23

## මෙහෙයුම් හා මූල්‍ය සමාලෝචනය

4	නිෂ්පාදන විෂය ධාරාව	28
	ග්‍රාපිත සමාලෝචනය	31
	පසුගිය දශකයේ සාරාංශය	32

## විගණකාධිපති වාර්තාව

5	විගණකාධිපතිගේ වාර්තාව	34
---	-----------------------	----

6002 - ලැහැරුව කමිටුව

1. දළ විශ්ලේෂණය

2. විධායක වාර්තා

3. මූල්‍ය ප්‍රකාශන හා තොරතුරු

4. මෙහෙයුම් හා මූල්‍ය සමාලෝචනය


5. විගණකාධිපති වාර්තාව





## දර්ශනය

ලොතරැයි තුළින් ආදායම් උපයමින්  
ශ්‍රී ලංකාවේ ආර්ථික හා  
සමාජ සංවර්ධනය සඳහා  
දායකයා වීම.



## මෙහෙවර

ආර්ථික, සමාජ සංවර්ධනය සහ  
ජනතාවගේ ජීවන තත්ත්වය නංවාලීම  
සඳහා ලොතරැයි තුළින් ආදායම්  
උත්පාදනය ප්‍රසාරණය කිරීම.

සිංවිධාන පරමාර්ථ

- රජයේ සංවර්ධන අවශ්‍යතා සඳහා අරමුදල් ඉපයීම
- රජයට ආදායම් උත්පාදනය කරන ආයතන අතරින් ප්‍රධානතම ආයතනය බවට පත්වීම
- ජනතාවගේ ජීවන තත්ත්වය නංවාලීම
- රටේ සේවා නියුක්තියට දායකත්වය සැපයීම

මණ්ඩලීය අරමුණු

- පවතින ආදායම් මට්ටම හා ලාභදායකත්වය වැඩි කිරීම තුළින් රජයට කරන දායකත්වය වැඩි කිරීම
- වෙළඳපළ නායකත්ව තත්ත්වය පවත්වාගෙන යාම
- මෙහෙයුම් කාර්යක්ෂමතාවය වැඩි කිරීම
- ආයතනයේ යටිතල පහසුකම් වැඩි දියුණු කිරීම
- සේවක මණ්ඩලයේ කාර්යක්ෂමතාවය හා ඵලදායීතාවය වැඩි දියුණු කිරීම
- පාරිභෝගික සංතුෂ්ටිය වැඩි කිරීම



ආයතනයේ නම

ජාතික ලොතරැයි මණ්ඩලය

තෛතික තත්ත්වය

ආරෝග්‍යශාලා ලොතරැයි අභියෝගී කිරීමෙන් පසු 1963 අංක 11 දරණ මුදල් පනත යටතේ ජාතික ලොතරැයි මණ්ඩලය පිහිටුවන ලදී. 1997 වසරේදී ඉහත පනතේ සමහර වගන්ති 1997 අංක 35 දරණ (සංශෝධිත පනත) යටතේ සංශෝධනය කර ඇත.

පිහිටුවන ලද වර්ෂය

1963

ගිණුම් වර්ෂය අවසන් වනුයේ

දෙසැම්බර් 31

ලියාපදිංචි කාර්යාලය

ලිපිනය : අංක 234/2,  
ගාලුපාර, කොළඹ 03.

දුරකථන : 2470662, 2470663,  
4607000, 4716990 - 2

ෆැක්ස් : 2421897, 2326528,  
2433631, 2470661.

විද්‍යුත් තැපෑල : [nlbgen@sltnet.lk](mailto:nlbgen@sltnet.lk)

වෙබ් අඩවිය : [www.nlb.lk](http://www.nlb.lk)

විගණකවරු

විගණකාධිපති,  
විගණකාධිපති දෙපාර්තමේන්තුව,  
නිදහස් වතුරාමය,  
කොළඹ 07.

බැංකුකරුවන්

මහජන බැංකුව

අධ්‍යක්ෂ මණ්ඩලය



වමන්ද අනුච්චගේ මහතා සභාපති



එච්. ජී. සිරිසේන මහතා ක්‍රියාකාරී අධ්‍යක්ෂ



රවී අබේවර්ධන මහතා අධ්‍යක්ෂ



යූ. ආර්. සෙනෙවිරත්න මහතා අධ්‍යක්ෂ



ජානක ශ්‍රී වර්ණසිංහ මහතා අධ්‍යක්ෂ



පී. ඩී. ප්‍රචේදකුමාර මහතා අධ්‍යක්ෂ





එම්. එස්. කරුණාරත්න මහතා (බී.ඒ.)  
සාමාන්‍යාධිකාරී



අරුණික විතාරණ මහතා  
අතිරේක සාමාන්‍යාධිකාරී



හර්ෂ ඛණ්ඩාර මහතා  
{එන්. ඩී. එම්. ඒ.(පු. සේ.),එන්. ඩී. ඒ.(පු. සේ.) එම්. ඩී. ඒ. (පු. එස්. ඒ.),  
ඒ. එම්. එස්. එල්. අයි. එම්. එන්. ඩී. එම්. ඒ. (එස්. එල්.), එන්. ඩී. ඩී. එම්.}   
ප්‍රධාන මූල්‍ය නිලධාරී



රෝහණ විජේවික්‍රම මහතා (ඒ. සී. ඒ.)  
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී (මූල්‍ය)



පී.සුන්දරේශ්වරන් මහතා  
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී (මූල්‍ය)



ගීතා පෙරේරා මිය  
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී (මූල්‍ය)



විජය සමරනායක මහතා  
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී  
(අලෙවි නියෝජිත පරිපාලන හා ප්‍රවර්ධන)



රවින්ද්‍ර ප්‍රනාන්දු මහතා  
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී (අලෙවි)



2009 වසරේ උපයා ගන්නා ලද අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 8,580.5.  
 2008 වසරේ උපයා ගන්නා ලද අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 6,832.5  
 සමග සසඳන විට එය රු. මිලියන 1,748 කින් වැඩිවන අතර එම වර්ධනය  
 25.5% කට සමාන වේ.

2009 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන මූල්‍ය වසර සඳහා අදාළ වාර්ෂික වාර්තාවේ මෙම සමාලෝචනය තුළින් ඔබ ඇමතීමට ලැබීම ඉමහත් සතුටකි.

පුරා වසර 30 ක් තිස්සේ උතුරු නැගෙනහිර ප්‍රදේශ පුරා පැවතුනු සිවිල් යුද්ධය 2009 වසරේදී අවසාන විය. විශේෂයෙන්ම ත්‍රස්තවාදී ක්‍රියා නිසා දිවයිනේ අනෙකුත් ප්‍රදේශවලද පැවතුනේ දැඩි කැලඹුම් සහගත ස්වභාවයකි. එල්.ටී.ටී.ඊ. ත්‍රස්තවාදී ක්‍රියා සම්පූර්ණයෙන්ම පරාජය කර එය සහමුලින්ම අතුගා දමා සියලුම ජාතීන්ට සාමය උදා කර ගත හැකිවීම නිසා 2009 මැයි 18 දින ඉතිහාසයේ රන් අකුරින් ලියවෙන දිනයක් ලෙස සැලකිය හැක. සියලුම හමුදා සේනාංක සහ පොලීසියේ සියලුම නිලධාරීන් සඳහා අවශ්‍ය උපදෙස් හා ධෛර්ය ලබාදෙමින් මෙම විජයග්‍රහණය අත්පත් කර ගැනීම සඳහා ප්‍රාණවෘද්ධ ලබාදුන් අතිගරු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමාට මෙහි සම්පූර්ණ ගෞරවය හිමිවිය යුතුය. එමෙන්ම මෙම අසීරු අවස්ථාවේ ඉවසිලිවන්තව කටයුතු කිරීම වෙනුවෙන් සිවිල් සමාජයටද ස්තූතිය පළ කළ යුතුය. අපගේ මව්බිම වෙනුවෙන් ජීවිත පූජා කරමින් කරන ලද කැපකිරීම් වෙනුවෙන් එසේ කැපවූ සියළුම දෙනාට මොහොතක විරාමයක් තබා මාගේ ගෞරවය පිරිනැමීමට කැමැත්තෙමි. අවසානයේ නැවතත් මුළු ශ්‍රී ලංකාවම එක ධජයක් යටතට පැමිණි අතර නැවතත් ආර්ථිකයේ නව පුනර්ජීවනයක් ඇතිවෙමින් පවතී.

ක්‍රියාකාරී අධ්‍යක්ෂකගේ වාර්තාවෙන් පසුගිය වසරේ මූල්‍යමය ප්‍රමුඛතාවයන් හා විශ්ලේෂණයන් පෙන්වා දී ඇත. නිෂ්පාදන විෂය ධාරාව හා ග්‍රාහිත සමාලෝචනය තුළින් කාර්යසාධනය පිළිබඳ සන්සන්දනාත්මක විශ්ලේෂණයක් හා පාඨකයා දැනුවත් කිරීම සඳහා වඩාත් විස්තර ඇතුළත් කොට ඇත.

### සාර්ව දැක්ම

2009 මැයි මස තෙක් ආරක්ෂක හමුදා හා එල්.ටී.ටී.ඊ. ත්‍රස්තවාදීන් අතර ඇතිවූ යුද්ධයේ උච්චතම අවස්ථාව නොයෙක් අවස්ථාවල ව්‍යාපාරික පරිසරයට සෘජුවම බලපාන ලදී. මෙහි ප්‍රතිඵලයක් වශයෙන් 2008 වසරේ වාර්තා කරන ලද 6% වූ ආර්ථික වර්ධනය සමග සසඳන විට 2009 වසරේදී එය 3.5% විය. කෙසේවෙතත් 2010 වසරේදී එය වේගයෙන් අතින් පසට හැරෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. දළ දේශීය නිෂ්පාදිතයට කෘෂිකාර්මික, කාර්මික හා සේවාවන්වලින් ලබාදෙන දායකත්වය පිළිවෙළින් 12.0%, 28.6%, සහ 59.3% ලෙස වෙනස් නොවී පැවතිනි. ලෝකයේ සංවර්ධන ආර්ථිකයන්ටද අහිතකර ලෙස බලපෑ ගෝලීය මූල්‍ය අර්බුදය මධ්‍යයේදී ශ්‍රී ලංකාව යහපත් කාර්යසාධනයක් වාර්තා කරන ලදී.

ඇස්තමේන්තුගත ඒක පුද්ගල ආදායම ඇමෙරිකානු ඩොලර් 2,100 වඩා ඉහළ ගිය අතර ඉදිරි වසරවලදීද එය ඉහළ නගිනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. කොළඹ පාරිභෝගික මිල දර්ශකය ඇසුරින් මනිනු ලැබූ වාර්ෂික සාමාන්‍ය උද්ධමන අනුපාතය 2008 වසරේදී 22.6% වූ අතර ඒ සමග සන්සන්දනය කරන විට 2009 වසරේදී එය 3.5% දක්වා අඩු වී ඇති අතර එය රට යහපත් මාර්ගයක ගමන් ගන්නා බවට පෙර මග ලකුණු ලෙස හැඳින්විය හැක.

උතුරු නැගෙනහිර සහ අනෙකුත් පළාත්වල ආරම්භ කරන ලද ශීඝ්‍ර සංවර්ධන ව්‍යාපෘති නිසා ඇතිවන යටිතල පහසුකම් සංවර්ධනය ආයෝජන අවස්ථා වැඩි දියුණු කිරීමට මග පෙන්වන අතර ශ්‍රී ලංකාව දකුණු ආසියාවේ සංචාරක කටයුතු සඳහා වඩා ආකර්ෂණීය ස්ථානයක් කරා යොමු කිරීමට ඉවහල් වනු ඇත. අපනයන ඉහළ දැමීම, සංචාරක ව්‍යාපාරය දියුණු කිරීම හා විදේශීය ආයෝජන රට තුළට ගෙන්වා ගැනීමේ අභිප්‍රායෙන් ලෝකයාට අප රට පිළිබඳ ධනාත්මක හැඟීම් ඇති වන පරිදි කටයුතු කිරීමට සුදුසු කාලය එළඹ ඇත.

**මෙහෙයුම් කටයුතු**

පොලීසිය හා අනිකුත් රාජ්‍ය ආයතන විසින් අලෙවි කුටි ඉවත් කිරීම, සමහර කුටි වෙනස් ස්ථානවල ස්ථාන ගත කිරීම සහ ත්‍රස්තවාදී ක්‍රියා නිසා හුදෙකලාවූ නගර පැවතීම ආදී විකිණුම්වලට බලපාන අහිතකර සාධක තිබියදීත් මණ්ඩලය ඉතාමත් සතුටුදායක කාර්යසාධනයක් වාර්තා කරන ලදී. 2009 වසරේ උපයා ගන්නා ලද අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 8,580.5, 2008 වසරේ උපයා ගන්නා ලද අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 6,832.5 සමග සසඳන විට එය රු. මිලියන 1,748 කින් වැඩිවන අතර එම වර්ධනය 25.5% කට සමාන වේ. මේ සඳහා බලපෑ වඩාත් උපයෝගී සාධකය වන්නේ 2008 වසරේ සැප්තැම්බර් මසදී විකට්පතේ මිල රු. 10/- සිට රු. 20/- දක්වා වැඩි කිරීමයි. කෙසේවෙතත් අලෙවි කරන විකට්පත් ප්‍රමාණයේ වර්ධනයක් මිල වැඩි කිරීමෙන් පසුව අපේක්ෂිත මට්ටමට ළඟ නොවුණි.

2008 වසරේදී රු. මිලියන 10 සහ ඊට වැඩි සුපිරි ත්‍යාගලාභීන් සංඛ්‍යාව 13 ක් වූ අතර එයට සාපේක්ෂව 2009 වසරේදී එම සුපිරි ත්‍යාගලාභීන් 16 දෙනෙකු බිහි කිරීමට මණ්ඩලය සමත් විය. 2009 ඔක්තෝබර් මාසයේදී ලොතරැයි ඉතිහාසයේ දෙවන විශාලම සුපිරි ත්‍යාගය වූ රු. මිලියන 51.8 ක මුදලක් මහජන සම්පත ලොතරැයියෙන් ප්‍රදානය කරන ලදී. 2006 සැප්තැම්බර් මසදී රු. මිලියන 61.3 මහජන සම්පත ලොතරැයියේ සුපිරි ත්‍යාගය ලෙස ප්‍රදානය කරමින් ජාතික ලොතරැයි මණ්ඩලය ලොතරැයි සඳහා ඉහළම ත්‍යාගය ප්‍රදානය කිරීමේ ගෞරවය හිමිකර ගෙන ඇත. 2009 ඔක්තෝබර් මසදී රු. මිලියන 913 ක අලෙවි පිරිවැටුමක් උපයා ගන්නා ලද අතර එය ජාතික ලොතරැයි මණ්ඩලය මෙතෙක් එක මසක් තුළදී ලැබූ ඉහළම ආදායමයි.

අලෙවියේ ඉහළයාම හේතු කොටගෙන ඒකාබද්ධ අරමුදලට දායකත්වය සඳහා වෙන් කිරීම් සහ අලෙවි නියෝජන කොමිස් වැඩි විය. 2008 වසරේ නියෝජන කොමිස් ලෙස අලෙවි නියෝජනයින් අතර බෙදා දුන් රු. මිලියන 1,163.3 ට සාපේක්ෂව 2009 වසරේදී රු. මිලියන 1,585.3 ක් ගෙවූ අතර එය පෙර වසරට වඩා රු. මිලියන 422 ක වැඩිවීමකි. 2008 වසරේ ත්‍යාග වශයෙන් ගෙවන ලද රු. මිලියන 3,373.5 සාපේක්ෂව 2009 වසරේදී රු. මිලියන 4,246.5 වූ අතර එය පෙර වසරට වඩා රු. මිලියන 873 කින් වැඩි විය. ඒකාබද්ධ අරමුදලට කරන ලද දායකත්වයද රු. මිලියන 238 කින් ඉහළ ගොස් ඇත. (2008 වසරේ රු. මිලියන 898.2 සමග සසඳන විට 2009 වසරේදී එය රු. මිලියන 1,136.2කි.) 2008 වසරේදී ඒකාබද්ධ අරමුදලට දායකත්වය හා බදු එකතුව රජයට ගෙවන ලද මුළු ගෙවීම් රු. මිලියන 1,345.2 සමග සසඳන විට එය 2009 වසරේදී රු. මිලියන 1,800.0 වූ අතර රු. මිලියන 454.8 ප්‍රශංසනාත්මක වැඩිවීමක් පෙන්වයි.

වෙනත් ආදායම් යටතේ ප්‍රධාන සාධකය වන ආයෝජන සඳහා උපයා ගන්නා පොලී ආදායම 2008 වසරේ රු. මිලියන 257.9 ක් වූ අතර එය 2009 වසරේදී රු. මිලියන 340.6 කි. ශාන්ත සෙබස්තියන් මාවතේ පිහිටා ඉඩම විකිණීමෙන් උපයා ගන්නා ලද ලාභය වූ රු. මිලියන 53 ක්ද වෙනත් ආදායම් යටතේ ඇතුළත්ව ඇත. 2009 වසරේදී අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය යටතේ මෙම ඉඩම රු. මිලියන 125 කට බස්නාහිර පළාතේ මාර්ග සංවර්ධන අධිකාරියට විකුණන ලදී.

පසුගිය වසරේ රු. මිලියන 1,184.1 වූ මෙහෙයුම් වියදම් (අලෙවියෙන් 17.3%) සමග සසඳන විට 2009 වසරේදී එය රු. මිලියන 1,251.2 ක් විය. (අලෙවියෙන් 14.6%).

2008 වසරේදී රු. මිලියන 3.5 වූ බෙදාහැරීම් වියදම් සමග සසඳන විට 2009 වසරේදී එය රු. මිලියන 8.8 ක් එනම් 151% කින් ඉහළගොස් ඇති අතර මේ සඳහා හේතු වී ඇත්තේ අලෙවි නියෝජනයින් සඳහා රක්ෂණ, වෛද්‍ය පහසුකම් ලබා දීමයි. මේ සඳහා මණ්ඩලය රු. මිලියන 4.1ක් ගෙවා ඇත.

රාජ්‍ය සේවා

2008 වසරේ රු. මිලියන 244.6 වූ පරිපාලන වියදම්වලට සාපේක්ෂව 2009 වසරේ එය රු. මිලියන 296.1 වූ අතර රු. මිලියන 51.5 ක එනම් 21% ක වැඩිවීමකි. සේවක වියදම් රු. මිලියන 18.6 කින් ඉහළ යාම හා රු. මිලියන 25.2 වූ බොලේණය / නොග ලියා හැරීම් හා රු. මිලියන 2.7 ක් මීට හේතු වී ඇත.

2008 වසරේ රු. මිලියන 910.2 වූ අනෙකුත් වියදම් සමග සසඳන විට 2009 වසරේදී එය රු. මිලියන 915.7 ක් එනම් රු. මිලියන 5.5 ක වැඩිවීමක් පෙන්නුම් කරයි. අනෙකුත් වියදම් ආයතනික වියදම්, ලොකරැයි මුද්‍රණ ගාස්තු, ප්‍රචාරණ හා අලෙවි ප්‍රවර්ධන හා සන්නිවේදන වියදම්වලින් සමන්විත වේ.

පසුගිය වසරේ රු. මිලියන 66.5 ක් වූ ආයතනික වියදම් සමග සැසඳීමේදී පවත්නා වර්ෂයේ එය රු. මිලියන 69 ක් එනම් රු. මිලියන 2.5 ක වැඩිවීමක් පෙන්නුම් කරයි. මේ සඳහා ප්‍රධාන වශයෙන්ම රු. මිලියන 2.1 කින් විදුලි ගාස්තු ඉහළයාම හේතු විය.

විකටපතේ විකුණුම් මිල ඉහළයාමත් සමග විකුණුම් ප්‍රමාණය අඩුවීම හේතුවෙන් පසුගිය වසරේ රු. මිලියන 289.6 ක් වූ මුද්‍රණ ගාස්තු පවත්නා වර්ෂයේදී රු. මිලියන 271.8 දක්වා අඩු විය.

2008 වසරේ රු. මිලියන 540 ක් වූ ප්‍රචාරණ හා අලෙවි ප්‍රවර්ධන වියදම් 2009 වසරේදී රු. මිලියන 554.1 ක් වූ අතර එය රු. මිලියන 13.9 ක වැඩිවීමකි. මණ්ඩලය සමාජය සඳහා ඇති වගකීම් පිළිබඳ දැනුවත් අතර පසුගිය කාලයේදී සමාජ වගකීම් වැඩසටහන්වල නියලිනි. මෙම ක්‍රියාකාරකම් 2009 වසරේදීත් අඛණ්ඩව ක්‍රියාත්මක කෙරිණි.

2008 වසරේදී රු. මිලියන 13.8 වූ සන්නිවේදන වියදම්වලට සාපේක්ෂව 2009 වසරේදී එය රු. මිලියන 20.7 දක්වා එනම් 6.9% ක වැඩිවීමක් පෙන්නුම් කරයි. රු. මිලියන 4.3 කින් දුරකථන, ෆැක්ස් සහ පොලී වියදම් ඉහළ යාම සහ මුද්‍රණ හා ලිපිද්‍රව්‍ය වියදම් රු. මිලියන 2.3 කින් ඉහළයාම මෙම වැඩිවීමට ප්‍රධාන හේතුවයි.

2008 වසරේදී රු. මිලියන 25.7 වූ මූල්‍ය වියදම් 2009 වසරේදී රු. මිලියන 4.7 කින් වැඩි වී එනම් රු. මිලියන 30.4 ක් වී ඇත. බැංකු ගාස්තු ඉහළයාම හා මුදල් නොවන ලොකරැයි ත්‍යාග සඳහා අයකරන රඳවාගත් බදු මේ සඳහා බලපා ඇත.

පසුගිය වසරේ රු. මිලියන 43.0 ක බදු පෙර ලාභය හා සසඳන විට සමාලෝචිත වර්ෂයේදී බදු පෙර ලාභය රු. මිලියන 79.5 ක් වාර්තා කරන ලද අතර එය රු. මිලියන 36.5 ක වැඩිවීමකි. 2009 වසරේදී රු. මිලියන 139.6 ක් වූ ජාතිය ගොඩනැගීමේ බදු නොමැති වීම මණ්ඩලය මීට වඩා යහපත් ප්‍රතිඵල පෙන්නුම් කරනු ඇත.

විගණන හා කළමනාකරණ කමිටුව ක්‍රියාකාරී නොවන අධ්‍යක්ෂක රවී අබේවර්ධන මහතාගේ සභාපතිත්වයෙන් වර්ෂය තුළ සැලකිය යුතු කමිටු රුස්වීම් වාරයන් පැවැත්වූ අතර එහිදී නිතරම මෙහෙයුම් ධනාත්මක ආකාරයට සමාලෝචනය කරන ලදී.

### උපාය මාර්ග ප්‍රමුඛතාවයන්

2009 ජූලි මසදී අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය යටතේ වොක්ෂෝල් වීදියේ පිහිටි ජනතා වතු සංවර්ධන මණ්ඩලයට අයත් පර්වස් 112.05 කින් සමන්විත ඉඩමක් රු. මිලියන 300කට මිලදී ගන්නා ලදී.

සේවක කාර්යක්ෂමතාවය වැඩි කිරීම හා ඵලදායී ලෙස සේවා ස්ථානයේ කටයුතු කිරීම හා ධනාත්මක වින්තනය ඇති කිරීමේ අරමුණින් සේවක අභිප්‍රේරණ වැඩමුළු විවිධ අවස්ථාවල සියළුම සේවකයින් සඳහා ලබාදීමට පියවර ගන්නා ලදී. මෙමගින් පුද්ගල කාර්යසාධනය වැඩිදියුණු කිරීම සඳහා සහ අභ්‍යන්තර කාර්යක්ෂමතාවය උපරිම කිරීම සඳහා සේවකයින්ගේ ආකල්පවල සිදුවිය යුතු වෙනස්කම් සිදුවියැයි අපගේ විශ්වාසයයි.

මණ්ඩලය අලෙවි නියෝජිතවරුන්ගේ දරුවන්ට ශිෂ්‍යත්ව පිරිනමමින් අලෙවි නියෝජිතවරුන්ට ලබාදෙන පහසුකම් තවදුරටත් වැඩි කරන ලදී. මේ යටතේ 5 වසර ශිෂ්‍යත්ව විභාගය සමත් සිසුන්ට පාසල් අධ්‍යාපනය ලබන තෙක් මසකට රු. 1,000/- බැගින් ලබා දෙන අතර විශ්ව විද්‍යාල අධ්‍යාපන වරම් හිමිවන අයට මසකට රු. 2,500/- බැගින් විශ්ව විද්‍යාලවලින් ඉවත් වන තුරු ගෙවනු ලැබේ.

දිගු කලක සිට පැවති අවශ්‍යතාවයක් වූ ලොතරැයි දිනුම් ඇදීම් සම්බන්ධ සියළුම තොරතුරු ආපදා රක්ෂණ ක්‍රමයක් තුළ සුරක්ෂිත කිරීම සඳහා අවශ්‍ය පරිගණක පද්ධතියක් අනුරාධපුර සංචාරක නිකේතනයේ ආරම්භ කරන ලදී.

මණ්ඩලයේ හොඳම සේවකයා මාසිකව හා වාර්ෂිකව තෝරා මූල්‍යමය ත්‍යාගයක් පිරිනමා සහතිකපතක් පිරිනැමීම 2009 ඔක්තෝබර් මස සිට ක්‍රියාත්මක කෙරේ. ප්‍රමාණාත්මක හා ගුණාත්මක මිණුම් දඬු උපයෝගී කොටගෙන එක් එක් සේවකයාගේ කාර්යසාධනය පිළිබඳ ඇගයීමක් කොට තෝරා ගැනීම සිදු කෙරේ. මෙයද සේවකයින්ගේ කාර්යසාධනය වර්ධනය කිරීමට ඉවහල්වන අතර තරඟයක් ඇති කිරීමට සමත් වෙයි.

මණ්ඩලය සඳහා සමාලෝචිත වර්ෂයේදී ආයතනය හා සේවකයින් වඩාත් ගෞරවාන්විතව අගයමින් සේවකයින් කාර්යාලය සඳහා තව තවත් ඇද බැඳ තබා ගන්නා අරමුණින් ගිතයක් නිර්මාණය කරන ලදී.

රට තුළ එක් එක් කලාප වශයෙන් පවතින දුර්වලතාවයන්, ශක්තීන්, අවස්ථා සහ තර්ජන හඳුනාගෙන එක් එක් කලාපවල අලෙවිය වැඩි දියුණු කිරීම සඳහා කලාප කළමනාකරුවන් පත් කිරීමට මණ්ඩලය තීරණය කරන ලදී. එහි ප්‍රතිඵලයක් වශයෙන් 2009 මැයි මසදී කලාප කළමනාකරුවන් 11 දෙනෙකු වඩාත් වගකීම් සහිතව දිස්ත්‍රික් අලෙවි නියෝජිතවරු, අලෙවි නියෝජිතවරු, උප අලෙවි නියෝජිතයින් සහ පාරිභෝගිකයින් සමග වඩාත් සම්බන්ධව කටයුතු කිරීම සඳහා පත් කරන ලදී. මෙම අවශ්‍යතාවය සඳහා එක් එක් කලාප කළමනාකරුවන්ට දිස්ත්‍රික් එකක් හෝ ඊට වැඩි දිස්ත්‍රික් ගණනක් ලැබෙන පරිදි දිවයින කලාප 11 කට බෙදා වෙන් කරන ලදී.

**ඉදිරි දැක්ම**

2009 වසරේ ළඟා කර දුන් අලෙවි පිරිවැටුමට සාපේක්ෂව 2010 වසරේ අලෙවි ඉලක්කය රු. බිලියන 11.0 ක් වන අතර එය 25% ක වැඩිවීමකි. 2008 වසරේදී විකුණුම් මිල රු. 20/- දක්වා වැඩිවීම හේතුවෙන් 65%, සිට 70% දක්වා පහත වැටුණු අලෙවි ප්‍රමාණය වැඩි කිරීමේ අරමුණින් විවිධ ප්‍රවර්ධන වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීමට සැලසුම් කොට ඇත.

ත්‍යාග රටාවන් සමාලෝචනය කර යහපත් කාර්යසාධනයක් නොපෙන්වන ලොතරැයි සඳහා පාරිභෝගික ආකර්ශනය වැඩි කර ගත හැකි නව ලොතරැයි හඳුන්වා දීමට මණ්ඩලය බලාපොරොත්තු වේ. කළාප කළමනාකරුවන් යොදා ගනිමින් අලෙවි ජාලය පුළුල් කිරීම, ක්ෂණික ලොතරැයි අලෙවිය වැඩි කිරීමට පියවර ගැනීම තුළින් උතුරු නැගෙනහිර ප්‍රදේශයේ වෙළඳපල පුළුල් කිරීමට මණ්ඩලය බලාපොරොත්තු වේ. රට තුළ උදාවූ සාමයේ අරුණෝදයන් සමග නිර්මාණය වූ යහපත් වාතාවරණය තුළ 2010 වසරේදී මණ්ඩලයට අපේක්ෂිත ඉලක්කවලට යාමට හැකි බව මගේ බලාපොරොත්තුවයි.

2010 වසරේදී පුරෝකථනය කරන ලද අලෙවිය කරා යාම සඳහා මණ්ඩලය ප්‍රධාන උපාය මාර්ගයන් 9 ක් අනුගමනය කරයි. එනම්, නව ත්‍යාග රටාවන් හඳුන්වා දීම තුළින් මිලදී ගන්නා ප්‍රමාණය වැඩි කිරීම, ලොතරැයි දිනුම් අදින දින වෙනස් කිරීම, බෙදා හැරීම වැඩි කිරීම, කළාප අලෙවි ප්‍රවර්ධනයන්, නව ලොතරැයි හඳුන්වා දීම, නව විකුණුම් අලෙවි සැල් හඳුනා ගැනීම, උතුරු නැගෙනහිර වෙළඳපල පුළුල් කිරීම, කලාප කළමනාකරුවන්ගේ දායකත්වය, සහ ක්ෂණික ලොතරැයි වෙළඳපල පුළුල් කිරීම වේ.

තවද 2010 වසරේදී දැනට 63% වන වෙළඳපල කොටස තවදුරටත් වැඩි කිරීමට හෝ එසේ නොමැතිනම් අවම තරමින් මෙම තත්ත්වය දිගටම පවත්වාගෙන යාමට හෝ මණ්ඩලය බලාපොරොත්තු වේ.

**මගේ සහායී සහ**

අභියෝගාත්මක වාතාවරණයක් තුළදීත් වසර පුරාම සාර්ථක ප්‍රතිඵල අත්පත් කර ගැනීමට උරදුන් කළමනාකාරිත්වය හා සේවක මණ්ඩලය විසින් ලබා දුන් පූර්ණ සහයෝගය ඉතා අගය කොට සලකමි.

එමෙන්ම තීරණ ගැනීමේදී වටිනා මගපෙන්වීම් ලබා දෙමින් මා වෙත ලබා දුන් සහයෝගය වෙනුවෙන් අධ්‍යක්ෂ මණ්ඩලයට හෘදයාංගම ස්තූතිය පුද කරනු කැමැත්තෙමි.

වෙළඳපලේ අලෙවි ප්‍රමාණය වැඩිකර ගැනීමටද, පාරිභෝගික විශ්වාසය රඳවා ගැනීමටද, අපගේ දිස්ත්‍රික් අලෙවි නියෝජිතයින් සහ අනෙකුත් අලෙවි නියෝජිතයින් ගත් අප්‍රතිහත වෙනස මතක් කිරීමට කැමැත්තෙමි. අපේක්ෂිත අලෙවි ඉලක්ක කරා ළඟා වීම සඳහා එම කැපවීම ඉදිරියේදීත් ලබා දෙනු ඇතැයි අවංකවම බලාපොරොත්තු වෙමි.

විගණකාධිපති හා එහි කාර්ය මණ්ඩලය, අභ්‍යන්තර විගණක, බාහිර විගණකවරු, ලොතරැයි විගණකවරුන් විසින් ලබාදුන් සහයෝගයටද, ත්‍යාග පරීක්ෂා කිරීමේ කටයුතු කර දුන් රජයේ රස පරීක්ෂක දෙපාර්තමේන්තුවටද, ලොතරැයි විකට්පත් කලට වේලාවට මුද්‍රණය කර සැපයීම වෙනුවෙන් විකට්පත් මුද්‍රණකරුවන්ටද, හා වඩා සාර්ථක ප්‍රතිඵල අත්පත් කර ගැනීම සඳහා වසර පුරා අපගේ ප්‍රධාන බැංකුකරු ලෙස කටයුතු කළ මහජන බැංකුවටද මාගේ හෘදයාංගම ස්තූතිය පිරිනමමි.

තවද අපගේ නිෂ්පාදන මිලදී ගනිමින් ඒ කෙරේ විශ්වාසය තැබූ සම්මානනීය පාරිභෝගික ජනතාවටද ස්තූතිය පුද කරන අතර එම සේවය ඉදිරි වසරේදීත් ලබා ගැනීමට අපේක්ෂා කරමි. අපගේ පාරිභෝගිකයින්ගේ සිහින සැබෑ කරමින් සමාජයට වඩ වඩාත් ත්‍යාගලාභීන් බිහි කිරීමට ජාතික ලොතරැයි මණ්ඩලයට හැකිවේවා යැයි මම ප්‍රාර්ථනා කරමි.



වමන්ද අනුභවගේ  
සභාපති  
ජාතික ලොතරැයි මණ්ඩලය  
2010 මාර්තු 01 දින  
කොළඹ.



ජාතික ලොතරැයි මණ්ඩලයේ 2009 වසරේ දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වසර සඳහා විගණනය කරන ලද මූල්‍ය ප්‍රකාශන අධ්‍යක්ෂ මණ්ඩලය සතුවින් ඔබ වෙත ඉදිරිපත් කරමු.

## ක්‍රියාකාරකම්

ජාතික ලොතරැයි මණ්ඩලයේ මෙහෙයුම් කටයුතු ඉදිරියටත් අඛණ්ඩව පවත්වාගෙන යාම සඳහා ප්‍රමාණවත් සම්පත් පැවතීම සම්බන්ධව අප සතුව වන අතර මූල්‍ය ප්‍රකාශන "අඛණ්ඩ පැවැත්මේ පදනම" මත පිළියෙල කර ඇත.

ජාතික ලොතරැයි මණ්ඩලයේ ප්‍රධාන ක්‍රියාකාරකම් වන්නේ දිනුම් අදින හා සූරන ලොතරැයි පවත්වාගෙන යාම වන අතර සමාලෝචිත වසරේදී එම ක්‍රියාකාරකම්වල ස්වභාවයේ කිසිදු වෙනසක් සිදු නොවුණි.

සමාලෝචිත වර්ෂය තුළ ජාතික ලොතරැයි මණ්ඩලයේ කටයුතු හා විශේෂ සිදුවීම් පිටු අංක 6 හි සඳහන් සභාපතිගේ සමාලෝචනයෙන්ද පිටු අංක 28 හි සඳහන් නිෂ්පාදන විෂයධාරාවෙන් එක් එක් නිෂ්පාදනයේ ප්‍රතිඵලයද පෙන්නුම් කරයි. මෙම වාර්තාවලින්ද විගණිත මූල්‍ය ප්‍රකාශන වලින්ද මණ්ඩලීය කටයුතුවල තත්ත්වය විදහා දක්වයි.

## සංචිත

2008 වසරේ රු. මිලියන 1,483.3 ට සාපේක්ෂව 2009 දෙසැම්බර් 31 දිනට සමුච්චිත ලාභ හා සංචිත රු. මිලියන 1,677.4 වේ. එහි විචලනය පිටු අංක 19 හි ස්කන්ධ ප්‍රාග්ධනයේ වෙනස්කම් ප්‍රකාශයේ සඳහන්ව ඇත.

සේවකයින්ට හා රජයට සම්බන්ධ සියළුම ව්‍යවස්ථාපිත ගෙවීම් මේ දක්වා සිදුකර හෝ ඒ සඳහා ප්‍රතිපාදන සලසා ඇති බව සනාථ කරනු ලැබේ.

## මානව සම්පත්

මිනැම ආයතනයක වඩාත්ම වැදගත් සාධකය සේවක මණ්ඩලයයි. හොඳ සන්නිවේදනයක් පැවතීම සහ අගනා පාරිභෝගික සේවය සාර්ථක ව්‍යාපාරයකට අඩිතාලමක් සපයන බව සේවක මණ්ඩලය ඉතා හොඳින් සාක්ෂාත් කරගෙන සිටියි. එම ධනාත්මක ආකල්ප මහජන දැනුවත්භාවය ඉහළ දැමීම, අපගේ නිෂ්පාදන පිළිබඳ පවතින විශ්වාසය තවදුරටත් වැඩිකිරීම, සමස්ත ඵලදායිතාවය ඉහළ දැමීම සහ සාර්ථක ව්‍යාපාරික ඉසව්වක් කරා යොමු කිරීමට සමත් වෙයි.

පෙර වසරේ සිටි 282 ක්වූ සේවක සංඛ්‍යාවට සාපේක්ෂව 2009 වසරේ දෙසැම්බර් 31 දින වන විට සේවකයින් 278 ක් සේවයේ නිරත විය.

ඵලදායිතාවය වැඩි කිරීමේ හා සේවකයින් දිරිගැන්වීමේ අභිප්‍රායෙන් ක්‍රියාත්මක කරන විකුණුම් දිරි දීමනා ක්‍රමය අඛණ්ඩව ක්‍රියාත්මක විය. ගලාකර්ම, රෝහල්ගතවීම ආදිය ඇතුළත් වෛද්‍ය රක්ෂණ ක්‍රමයද අඛණ්ඩව පැවතිනි. තවද ප්‍රවාහන පහසුකම් නොලබන සියළුම සේවකයින් සඳහා රු. 3,000 ක ප්‍රවාහන දීමනාවක් ගෙවන ලදී. කාන්තා සේවිකාවන් සඳහා මුලින් ලබාදුන් නිල ඇඳුම් දීමනාව පිරිමි සේවකයින් සඳහාද ලබා දෙන ලදී.

## මූල්‍ය ප්‍රතිඵල

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වසර සඳහා

	2009	2008	වෙනස (%)
පිරිවැටුම	8,580.53	6,832.52	25.5
ව්‍යවස්ථාපිත ප්‍රතිපාදන	6,968.19	5,435.18	(28.2)
එකතු කළ වටිනාකම් මත බදු	317.54	298.11	(24.6)
ජාතිය ගොඩනැගීමේ බදු	139.68	-	-
වෙනත් ආදායම්	340.68	258.00	32.0
මෙහෙයුම් වියදම්	1,251.29	1,184.19	(5.6)
බදු පෙර ශුද්ධ ලාභය	244.50	173.03	41.3
බදු පසු ශුද්ධ ලාභය	79.56	43.04	84.8
මුළු වත්කම්	2,626.87	2,347.21	11.9
මුළු ශුද්ධ වත්කම් / ස්කන්ධ ප්‍රාග්ධනය	1,677.47	1,483.36	13.0
බදු පෙර ශුද්ධ ලාභය පිරිවැටුමේ ප්‍රතිශතයක් ලෙස	2.84	2.53	-
බදු පෙර ශුද්ධ ලාභය මුළු වත්කම්වල ප්‍රතිශතයක් ලෙස	9.30	7.37	-
බදු පෙර ශුද්ධ ලාභය ස්කන්ධ ප්‍රාග්ධනයේ ප්‍රතිශතයක් ලෙස	14.57	11.66	-
ද්‍රවශීලතා අනුපාතය	2.4 : 1	2.6 : 1	-

## රජයට කරන ලද දායකත්වය

2008 වසරේ ගෙවන ලද රු. මිලියන 1,326.4 ට සාපේක්ෂව ඒකාබද්ධ අරමුදලට කළ සාප්පු ප්‍රතිපාදන හා බදු මගින් කරන ලද වකු ප්‍රතිපාදන ලෙස 2009 වසරේ රු. මිලියන 1,758.2 ක් මණ්ඩලය විසින් රජයට ලබා දෙන ලදී. මෙය විස්තරාත්මකව පහත දැක්වේ.

## රජයට කරන ලද දායකත්වය

	2009 රු. මිලියන	2008 රු. මිලියන
<b>සාප්පු ප්‍රතිපාදන</b>		
ඒකාබද්ධ අරමුදලට කරන ලද දායකත්වය	1,136.2	898.2
<b>වකු ප්‍රතිපාදන</b>		
එකතු කළ වටිනාකම් මත බදු	317.5	298.1
ජාතිය ගොඩනැගීමේ බදු	139.6	-
ආදායම් බදු / වකු බදු	164.9	130.0
	622.0	428.1
<b>රජයට කරන ලද මුළු දායකත්වය</b>	<b>1,758.2</b>	<b>1,326.4</b>

### දේපල යන්ත්‍ර හා උපකරණ

සමාලෝචිත වර්ෂයේදී මණ්ඩලය රු. 357,599,387/- ක මුදලක් දේපල, යන්ත්‍ර හා උපකරණ සඳහා ආයෝජනය කරන ලදී. 2009 වසරේදී ජාතික ලොතරැයි මණ්ඩලය රු. මිලියන 300 කට ජනනා වතු සංවර්ධන මණ්ඩලයෙන් ඉඩමක් මිලදී ගන්නා ලද අතර (පර්චස් 112.05) එහි නව ගොඩනැගිල්ලක් ඉදිකිරීමට බලාපොරොත්තු වේ.

### මෙහෙයුම් වියදම්

පෙර වර්ෂයේ රු. මිලියන 1,184.2 වූ මෙහෙයුම් වියදම් සමඟ සසඳන විට සමාලෝචිත වර්ෂයට අදාළව එය රු. මිලියන 1,251.3 ක් එනම් 5.7% ක වැඩිවීමක් පෙන්නුම් කරන අතර පෙර වර්ෂයේදී එම වියදම් මුළු පිරිවැටුමෙන් 17.3% වූ අතර මෙම වසරේදී එය 14.6% කි. සමාලෝචිත වසරේ මෙහෙයුම් වියදම් 5.6% කින් වැඩි වුවත් එය මුළු පිරිවැටුමේ ප්‍රතිශතයක් ලෙස ගත් විට අඩු වී ඇති අතර එය ධනාත්මක ප්‍රතිඵලයක් පෙන්නුම් කරයි.

### අධ්‍යක්ෂ මණ්ඩලය

සමාලෝචිත වර්ෂය තුළ අධ්‍යක්ෂ මණ්ඩලය පහත පරිදි වේ.

- වමින්ද අතුළුවගේ මයා - සභාපති
- එච්. ජී. සිරිසේන මයා - ක්‍රියාකාරී අධ්‍යක්ෂ
- ආර්. ජේ. ටී. අබේවර්ධන මයා - අධ්‍යක්ෂක
- ජානක ශ්‍රී වර්ණසිංහ මයා - අධ්‍යක්ෂක
- පී. ඩී. පුෂ්පකුමාර - අධ්‍යක්ෂක
- යූ. ආර්. සෙනෙවිරත්න මයා - අධ්‍යක්ෂක (භාණ්ඩාගාර නියෝජිත)


### මණ්ඩලීය කමිටු

සමාලෝචිත වසර තුළ අධ්‍යක්ෂ මණ්ඩල රැස්වීම් 20 ක් පවත්වන ලද අතර මෙහෙයුම් සමාලෝචනය වඩා කාර්යක්ෂම ආකාරයට සිදු කරන ලදී. වසර පුරා අවශ්‍ය පාලන විධි ක්‍රියාත්මක වූ බවට අධ්‍යක්ෂ මණ්ඩලය සහතික වේ.

### සමාජනීය

කළමනාකාරිත්වය ඇතුළු සියළුම සේවකයින් වසර පුරා ලබාදුන් සේවය අධ්‍යක්ෂ මණ්ඩලය ඉතා ඉහළින් අගය කරයි. එමෙන්ම වසර පුරා ලබාදුන් කැපවීම, හා විශ්වසනීයත්වය කැටිවුණු සේවයට දිස්ත්‍රික් අලෙවි නියෝජිතයින්ට, සාමාන්‍ය අලෙවි නියෝජිතයින්ට, බැංකුකරුවන්ට, ටිකට්පත් මුද්‍රණ ආයතනවලට සහ ලොතරැයි විගණකවරුන්ට අධ්‍යක්ෂ මණ්ඩලයේ අවංක ස්තූතිය පිරිනමනු කැමැත්තෙමු.

ප්‍රමුඛ ලෝකයේ විකුණුම් ආයතනය ලෙස අප කෙරේ විශ්වාසය තබමින් අප සමඟ රැඳී සිටි අපගේ සම්මානනීය පාරිභෝගිකයින්ට ස්තූතිය පුද නොකළොත් අපගේ වගකීම පැහැර හැරියා වනු ඇති අතර ඉදිරියේදීත් එලෙසම විශ්වාසයන් අප සමඟ රැඳී සිටිනු ඇතැයි උදකම බලාපොරොත්තු වෙමු.



එච්. ජී. සිරිසේන,  
ක්‍රියාකාරී අධ්‍යක්ෂ,  
ජාතික ලෝකයේ මණ්ඩලය,  
කොළඹ.

2010 මාර්තු 20

# විගණන හා කළමනාකරන කමිටු වාර්තාව

ජාතික ලොතරැයි මණ්ඩලයේ විගණන හා කළමනාකරන කමිටුව 2005 වසරේදී ස්ථාපිත කරන ලද අතර 2009 වසර තුළදී රැස්වීම් වාර 12ක් පවත්වා ඇත.

සමාලෝචිත වසරේදී කමිටුව පහත සඳහන් සාමාජිකයින්ගෙන් සමන්විත විය.

ආර්. ජේ. ටී. අබේවර්ධන මහතා	-	අධ්‍යක්ෂක
ජානක ශ්‍රී වර්ණසිංහ මහතා	-	අධ්‍යක්ෂක
එම්. එස්. කරුණාරත්න මහතා	-	සාමාන්‍යාධිකාරී
හර්ෂ බණ්ඩාර මහතා	-	ප්‍රධාන මූල්‍ය නිලධාරී
කේ. ඒ. ආර්. විජේවික්‍රම මහතා	-	නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී (මූල්‍ය)
පී. විජේවර්ධන සහ සමාගම	-	අභ්‍යන්තර විගණක
නියෝජිත	-	විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

මණ්ඩලීය ගිණුම් හා අභ්‍යන්තර පාලන විධිවල කාර්යසාධකත්වය සහ ප්‍රමාණවත්බව තක්සේරු කිරීම සඳහා විගණන කමිටුවට බලය පැවරී ඇත. විගණන හා කළමනාකරණ කමිටුව තම රැස්වීම්වලදී මාසිකව, කාර්තුගත හා වාර්ෂිකව පිළියෙල කරන මූල්‍ය ප්‍රකාශන සමාලෝචනයට භාජනය කරයි. විගණන හා කළමනාකරණ කමිටුව, අභ්‍යන්තර විගණන වාර්තාවලින් හෙළිදරව් කරන කරුණු හා නිර්දේශයන් පිළිබඳවද පරීක්ෂාවට ලක් කරන අතර එහි සඳහන් උපදෙශවලට මග හරවා ගැනීමට හා ව්‍යාපාරික අවදානම අඩු කර ගැනීමට අවශ්‍ය වඩා නිවැරදි ක්‍රියා මාර්ග අවශ්‍ය අවස්ථාවන්හිදී ගනු ලබන බවට සහතික වෙයි.

ආයතනයේ වත්කම්වල සුරක්ෂිතභාවය හා ගිණුම්වල පෙන්වා ඇති මූල්‍ය තත්ත්වය සහ මූල්‍ය ප්‍රතිඵල සටහන් සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් තොර වන බවට ප්‍රමාණවත් තරම් සහතිකයක් අධ්‍යක්ෂ මණ්ඩලයට සැපයීමට ප්‍රමාණවත් පාලන විධි ක්‍රියාපටිපාටීන් අනුගමනය කරන ලද බවට කමිටුවට සහතික විය හැක.

*R. Arayambala*

ආර්. ජේ. ටී. අබේවර්ධන,

සභාපති,

විගණන හා කළමනාකරණ කමිටුව,

ජාතික ලොතරැයි මණ්ඩලය,

2010 මාර්තු 15 දින.

## ජාතික ලොතරැයි මණ්ඩලය

දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වසර සඳහා ආදායම් සටහන

	සටහන්	2009 (රු.)	2008 (රු.)
<b>ආදායම</b>			
පිරිවැටුම එකතු කළ වටිනාකම් මත බදු ඇතුළුව	01	8,580,538,712	6,832,519,239
අඩුකළා: නියෝජිත කොමිස්	02	1,585,329,388	1,163,307,511
තෘෂ්ණ	03	4,246,564,845	3,373,592,920
ඒකාබද්ධ අරමුදලට දායකත්වය	04	1,136,298,465	898,282,571
එකතු කළ වටිනාකම් මත බදු පෙර මණ්ඩලීය ආදායම		1,612,346,013	1,397,336,238
අඩුකළා: එකතු කළ වටිනාකම් මත බදු		317,545,635	298,114,596
ජාතිය ගොඩ නැගීමේ බදු		139,681,053	-
එකතු කළ වටිනාකම් මත බදු පසු මණ්ඩලීය ආදායම		1,155,119,325	1,099,221,641
එකතු කළා: වෙනත් ආදායම්		340,680,571	257,996,742
<b>අඩු කළා: වියදම්</b>			
බෙදා හැරීම් පිරිවැය	05	8,895,497	3,520,855
පරිපාලන වියදම්	06	296,178,938	244,653,465
වෙනත් වියදම්	07	915,738,536	910,299,015
මූල්‍ය පිරිවැය		30,483,249	25,717,200
මුළු වියදම්		1,251,296,219	1,184,190,534
බදු පෙර ලාභ		244,503,677	173,027,850
අඩුකළා: බදු සඳහා ප්‍රතිපාදන		164,941,354	129,986,050
වර්ෂය සඳහා රඳවාගත් ලාභ		79,562,323	43,041,800

**ජාතික ලොතරැයි මණ්ඩලය**  
**දෙසැම්බර් 31 දිනට ශේෂ පත්‍රය**

	සටහන්	2009 රු.	2008 රු.
<b>වත්කම්</b>			
<b>ජංගම නොවන වත්කම්</b>			
දේපල යන්ත්‍ර හා උපකරණ		411,073,824	175,179,138
ආයෝජන - මන්ලයින් ලොතරැයියේ දිගු කාලීන ආයෝජන		-	782,589,334
මන්ලයින් ලොතරැයිය සඳහා දිගු කාලීන ණය		-	200,000,000
මන්ලයින් ආයෝජන ලියා හැරීම්		-	(982,589,334)
<b>මුළු ජංගම නොවන වත්කම්</b>		<b>411,073,824</b>	<b>175,179,138</b>
<b>ජංගම වත්කම්</b>			
නොග	08	65,335,260	72,048,940
මහා භාණ්ඩාගාරය - ගොඩනැගිලි අරමුදල		24,945,898	84,945,898
වෙළඳ හා වෙනත් ලැබිය යුතු	09	182,567,615	188,913,493
තැන්පතු හා පෙර ගෙවුම්		5,749,494	6,722,698
මුදල් හා මුදලට සමාන දෑ		1,937,193,516	1,819,403,622
<b>මුළු ජංගම වත්කම්</b>		<b>2,215,791,784</b>	<b>2,172,034,652</b>
<b>මුළු වත්කම්</b>		<b>2,626,865,608</b>	<b>2,347,213,789</b>
<b>ස්කන්ධ ප්‍රාග්ධන හා වගකීම්</b>			
<b>ස්කන්ධ ප්‍රාග්ධනය හිමිකරුවන්ට ආරෝපිත ස්කන්ධ ප්‍රාග්ධනය</b>			
සංචිත	10	1,677,474,544	1,483,361,718
<b>මුළු ස්කන්ධ ප්‍රාග්ධන හිමිකරුවන්ට ආරෝපිත ස්කන්ධ ප්‍රාග්ධනය</b>		<b>1,677,474,544</b>	<b>1,483,361,718</b>
<b>ජංගම නොවන වගකීම්</b>			
විශ්‍රාම පාරිභෝජික සඳහා ප්‍රතිපාදන		38,191,925	35,944,866
විලම්භිත බදු		3,304,119	5,052,052
<b>මුළු ජංගම නොවන වගකීම්</b>		<b>41,496,044</b>	<b>40,996,918</b>
<b>ජංගම වගකීම්</b>			
ගෙවිය යුතු ගෙවීම්	11	667,850,962	626,243,904
ගෙවිය යුතු එකතුකල වටිනාකම් මත බදු		29,392,089	11,286,000
ගෙවිය යුතු ආදායම් බදු		73,803,181	59,086,302
උපචිත වියදම්		136,848,788	126,238,948
<b>මුළු ජංගම වගකීම්</b>		<b>907,895,020</b>	<b>822,855,154</b>
<b>මුළු වගකීම්</b>		<b>949,391,063</b>	<b>863,852,071</b>
<b>මුළු ස්කන්ධ ප්‍රාග්ධනය හා වගකීම්</b>		<b>2,626,865,608</b>	<b>2,347,213,789</b>

3. මූලාශ්‍රයන් හා තොරතුරු

  
 Chaminda Athuluwage  
 Chairman

  
 H.G. Sirisena  
 Working Director

  
 Harsha Bandara  
 Chief Financial Officer

**ජාතික ලොතරැයි මණ්ඩලය**

**දෙසැම්බර් 31 දිනෙත් අවසන් වන වර්ෂය සඳහා අරමුදල් ප්‍රවාහ ප්‍රකාශය**

	2009 (රු.)	2008 (රු.)
<u>මෙහෙයුම් ක්‍රියාකාරිත්වයේ අරමුදල් ගලායාම</u>		
බදු වලට පෙර ශුද්ධ ලාභය	244,503,677	173,027,850
	<b>244,503,677</b>	<b>173,027,850</b>
නෞත සංවිකයේ වැඩිවීම්/ (අඩුවීම්)	114,550,503	62,960,199
	<b>359,054,180</b>	<b>235,988,049</b>
<u>ගැලපීම් සඳහා</u>		
ක්ෂය කිරීම්	50,121,501	46,444,827
විශ්‍රාම පාරිතෝෂික සඳහා ප්‍රතිපාදන	7,984,899	7,492,993
එකතු කල වටිනාකම් මත බදු සඳහා ප්‍රතිපාදන	457,226,688	298,114,596
දේපල යන්ත්‍ර හා උපකරණ විකිණීමෙන් ලාභ	(53,986,247)	(4,711,655)
නෞත සඳහා ප්‍රතිපාදන	4,246,564,845	3,373,592,920
ඒකාබද්ධ අරමුදල සඳහා වෙන් කිරීම්	1,136,298,465	898,282,571
	<b>6,203,264,331</b>	<b>4,855,204,300</b>
<u>කාරක ප්‍රාග්ධනයේ වෙනස්කම්</u>		
නොග (වැඩිවීම්)/ අඩුවීම්	6,713,681	18,279,960
මහාභාණ්ඩාගාරය - ගොඩනැගිලි අරමුදල (වැඩිවීම්)/ අඩුවීම්	60,000,000	231,884,061
වෙළඳ හා වෙනත් ලැබිය යුතු ගිණුම්වල (වැඩිවීම්)/ අඩුවීම්	6,345,878	32,171,157
තැන්පතු හා පෙර ගෙවුම්වල (වැඩිවීම්)/ අඩුවීම්	973,203	(826,138)
ගෙවිය යුතු ගිණුම් හා උපවින වියදම්වල වැඩිවීම් / (අඩුවීම්)	(6,903,960)	68,475,578
	<b>6,270,393,133</b>	<b>5,205,188,918</b>
<u>මෙහෙයුම් ක්‍රියාකාරිත්වයේ ශුද්ධ අරමුදල් ගලා යාම</u>		
<u>ආයෝජන ක්‍රියාකාරිත්වයේ අරමුදල් ගලායාම</u>		
ජංගම නොවන වත්කම්වල වැඩිවීම්	(357,599,387)	(15,217,528)
ස්ථාවර වත්කම් මාරු කිරීම - ගොඩනැගිලි	-	1,000,000
දේපල යන්ත්‍ර හා උපකරණ විකිණීමෙන් ලාභ	125,569,446	5,061,661
ආයෝජන ක්‍රියාකාරිත්වයේ ශුද්ධ අරමුදල් ගලා යාම	<b>(232,029,941)</b>	<b>(9,155,867)</b>
<u>මූල්‍ය ක්‍රියාකාරිත්වයේ අරමුදල් ගලායාම</u>		
ඒකාබද්ධ අරමුදල් සඳහා ගෙවීම්	(1,122,880,243)	(878,904,347)
නෞත සඳහා ගෙවීම්	(4,200,862,208)	(3,379,349,635)
විශ්‍රාම පාරිතෝෂික සඳහා ගෙවීම්	(5,737,839)	(2,525,980)
එකතු කල වටිනාකම් මත බදු ගෙවීම්	(439,120,600)	(292,329,021)
ආදායම් බදු ගෙවීම්	(151,972,408)	(179,053,279)
	<b>(5,920,573,297)</b>	<b>(4,732,162,262)</b>
වර්ෂය තුළ මුදල් හා මුදලට සමාන දෑ වල ශුද්ධ වෙනස්කම්	117,789,894	463,870,789
වර්ෂය ආරම්භයේ මුදල් හා මුදලට සමාන දෑ	1,819,403,622	1,355,532,833
වර්ෂය අවසානයේ මුදල් හා මුදලට සමාන දෑ	<b>1,937,193,516</b>	<b>1,819,403,622</b>
<u>අරමුදල් ප්‍රවාහ ප්‍රකාශය සඳහා සටහන්</u>		
<u>මුදල් හා මුදලට සමාන දෑ</u>	<b>2009</b>	<b>2008</b>
කෙටි කාලීන ආයෝජන	1,832,058,403	1,678,732,286
අතැති මුදල් හා බැංකු ශේෂ	105,135,113	140,671,336
වර්ෂය අවසානයේ ශුද්ධ මුදල් හා මුදලට සමාන දෑ	<b>1,937,193,516</b>	<b>1,819,403,622</b>



**ජාතික ලොතරැයි මණ්ඩලය**

**දෙසැම්බර් 31 දිනෙහි අවසන් වන වසර සඳහා ස්කන්ධ ප්‍රාග්ධනයේ වෙනස්කම් ප්‍රකාශය**

	ගොඩනැගිලි සංචිත	කෂාල සංචිත	ආදායම් සංචිත	එකතුව
<b>01/01/2008 දිනට ශේෂය</b>	<b>400,000,000</b>	<b>531,317,234</b>	<b>446,042,486</b>	<b>1,377,359,720</b>
කෂාල සංචිත	-	62,960,199	-	62,960,199
සමුච්චිත අතිරික්තයෙන් ගොඩනැගිලි සංචිතයට මාරු කිරීම	100,000,000	-	(100,000,000)	-
2008 වසර සඳහා ශුද්ධ ලාභය	-	-	43,041,800	43,041,800
<b>31/12/2008 දිනට ශේෂය</b>	<b>500,000,000</b>	<b>594,277,433</b>	<b>389,084,286</b>	<b>1,483,361,719</b>
කෂාල සංචිත	-	114,550,502	-	114,550,502
ගොඩනැගිලි සංචිත	107,000,000	-	(107,000,000)	-
කාල පරිච්ඡේදය සඳහා ශුද්ධ ලාභය	-	-	79,562,323	79,562,323
සමුච්චිත අතිරික්තයෙන් ගොඩනැගිලි සංචිතයට මාරු කිරීම	50,000,000	-	(50,000,000)	-
<b>එකතුව 31/12/2009</b>	<b>657,000,000</b>	<b>708,827,935</b>	<b>311,646,609</b>	<b>1,677,474,544</b>

3 ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ මහල

## සටහන 01 - පිරිවැටුම

	2009 (රු.)	2008 (රු.)
මහජන සම්පත	3,258,173,800	2,473,972,800
වාසනා සම්පත	1,074,035,600	884,100,100
ගොවිසෙන	1,106,726,120	965,580,100
සමාද්ධි	55,918,000	19,568,000
සුපිරි වාසනා	873,571,200	763,059,100
ජයවිරු	833,191,000	738,890,800
කළමිඬු එයාර්පෝට් සුපර් ඩ්‍රෝ	33,490,172	32,440,919
ශ්‍රම වාසනා	265,818,800	251,270,900
සුවසෙන	482,830,600	439,960,500
සෙවණ	596,783,420	263,676,020
	<b>8,580,538,712</b>	<b>6,832,519,239</b>

## සටහන 02 - නියෝජිත කොමිස්

	2009 (රු.)	2008 (රු.)
මහජන සම්පත	610,684,113	423,473,390
වාසනා සම්පත	200,499,262	150,769,802
ගොවිසෙන	208,119,501	164,854,584
සමාද්ධි	8,834,324	3,091,744
සුපිරි වාසනා	163,614,658	130,521,885
ජයවිරු	156,171,369	126,524,593
කළමිඬු එයාර්පෝට් සුපර් ඩ්‍රෝ	194,988	181,347
ශ්‍රම වාසනා	49,823,101	44,358,969
සුවසෙන	90,503,201	77,873,171
සෙවණ	96,884,872	41,658,027
	<b>1,585,329,389</b>	<b>1,163,307,512</b>

## සටහන 03 - නොග සඳහා වෙන් කිරීම්

	2009 (රු.)	2008 (රු.)
මහජන සම්පත	1,606,785,934	1,203,518,216
වාසනා සම්පත	530,735,264	429,358,079
ගොවිසෙන	546,949,219	492,445,851
සමාද්ධි	27,668,760	9,784,000
සුපිරි වාසනා	434,296,400	389,160,141
ජයවිරු	413,654,374	372,515,888
කළමිඬු එයාර්පෝට් සුපර් ඩ්‍රෝ	9,067,212	8,935,265
ශ්‍රම වාසනා	135,567,588	121,960,011
සුවසෙන	246,243,606	214,077,459
සෙවණ	295,596,488	131,838,010
	<b>4,246,564,845</b>	<b>3,373,592,920</b>

සටහන 04 - ඒකාබද්ධ අරමුදල

	2009 (රු.)	2008 (රු.)
මහජන සම්පත	537,598,677	408,205,512
වාසනා සම්පත	177,215,874	145,876,517
ගොවිසෙන	110,672,612	96,558,010
සමාද්ධි	5,591,800	1,956,800
සුපිරි වාසනා	87,357,120	76,305,910
ජයවිරු	83,319,100	73,889,080
කළමනු ඵයාර්පෝටි සුපර් ඩ්‍රෝ	26,581,880	25,127,090
සුවසෙන	48,283,060	43,996,050
සෙවණ	59,678,342	26,367,602
	<u>1,136,298,465</u>	<u>898,282,571</u>

සටහන 05 - බෙදාහැරීම් පිරිවැය

	2009 (රු.)	2008 (රු.)
ටිකට්පත් ප්‍රවාහන වියදම්	3,504,481	3,349,270
ආපසු භාරදුන් ටිකට්පත්වල වටිනාකම	1,207,376	171,585
නියෝජිත වෛද්‍ය රක්ෂණය	4,183,640	-
	<u>8,895,497</u>	<u>3,520,855</u>

සටහන 06 - පරිපාලන වියදම්

	2009 (රු.)	2008 (රු.)
සේවක වියදම්	181,571,325	162,956,647
වෙනත් පරිපාලන වියදම්	114,607,612	81,696,817
	<u>296,178,938</u>	<u>244,653,464</u>

සටහන 07 - වෙනත් වියදම්

	2009 (රු.)	2008 (රු.)
ආයතනික වියදම්	69,015,014	66,550,043
ටිකට්පත් මුද්‍රණ වියදම්	271,803,581	289,619,018
අලෙවි හා විකිණුම් ප්‍රවර්ධන	554,143,255	540,253,037
සන්නිවේදන වියදම්	20,776,686	13,876,917
	<u>915,738,536</u>	<u>910,299,015</u>

## සටහන 08 - නොග

	2009 (රු.)	2008 (රු.)
මුද්‍රිත වියදම්	16,526,106	11,242,119
කඩදාසි හා ලිපිද්‍රව්‍ය	2,368,592	1,599,586
තෘෂාග	43,092,457	57,100,976
පාරිභෝජන ද්‍රව්‍ය	3,223,455	1,905,860
දිස්ත්‍රික් අලෙවි නියෝජිතයින්, අලෙවි නියෝජිතයින් සඳහා දුන් පරිගණක නොග	77,000	152,750
අලෙවි නියෝජිතයින් සඳහා අලෙවි කුටි	47,650	47,650
	<b>65,335,260</b>	<b>72,048,941</b>

## සටහන 09 - වෙළඳ හා වෙනත් ලැබිය යුතු

	2009 (රු.)	2008 (රු.)
ස්විච් / වෙළඳ ණය ගැතියෝ	48,020,028	54,239,430
අගරු වෙක්පත් - සෙවණ	1,884,819	1,786,568
	<b>49,904,846</b>	<b>56,025,998</b>
අඩුකළා බොල් ණය ප්‍රතිපාදන	(29,533,497)	(43,459,493)
	<b>20,371,349</b>	<b>12,566,505</b>
වෙනත් ණය ගැතියන් / ලැබිය යුතු ගෙවීම්	17,105,970	38,423,339
ලැබිය යුතු ගිණුම්	56,196,831	77,675,815
සේවක ණය	104,699,032	81,899,254
විලම්භිත අයහාර වියදම් - කලමනු එසාර්පෝට් පුපර් ප්‍රෝ සහ නව ගුවන් තොටුපල ලොකරැයිස	(15,805,567)	(21,651,419)
	<b>182,567,615</b>	<b>188,913,493</b>

## සටහන 10 - සංචිත

	2009 (රු.)	2008 (රු.)
ගොඩනැගිලි සංචිත	657,000,000	500,000,000
තෘෂාග සංචිත	708,827,935	594,277,433
ආදායම් සංචිත	311,646,609	389,084,286
	<b>1,677,474,544</b>	<b>1,483,361,719</b>

## සටහන 11 - ගෙවිය යුතු ගෙවීම්

	2009 (Rs.)	2008 (Rs.)
ඒකාබද්ධ අරමුදලට ගෙවිය යුතු ගෙවීම්	106,513,764	93,095,542
ලොකරැයි මුදල් අත්තිකාරම්	69,499,940	68,280,209
තෘෂාග සඳහා වෙන් කිරීම්	438,643,926	392,941,290
වෙළඳ හා වෙනත් ණය හිමියෝ	53,193,332	71,926,864
	<b>667,850,962</b>	<b>626,243,905</b>

## 1. සාමාන්‍ය ගිණුම්කරන සම්මුතීන්

ශ්‍රී ලංකා වරලත් ගණකාධිකාරී ආයතනයේ පිළිගත් ගිණුම්කරන ප්‍රතිපත්තීන් හා ගිණුම්කරණ මූලධර්මවලට අනුකූලව හා 1971 අංක 38 දරන මුදල් ප්‍රතිපාදනවලට අදාළව ඓතිහාසික පිරිවැය පදනම මත මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කර ඇති අතර, මූල්‍ය ප්‍රකාශ කෙරේ බලපාන උද්ධමනකාරී බලපෑම්වලට අදාළ ගැලපීම් කර නැත.

### 1.2 සෙවණ ලොතරැයිය

මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශය විසින් සෙවණ ලොතරැයිය 1997 නොවැම්බර් 07 වන දින ජාතික ලොතරැයිය මණ්ඩලය යටතට පවරන ලදී. සෙවණ ලොතරැයිය ජාතික ලොතරැයිය මණ්ඩලය සමග ඒකාබද්ධ කිරීම වෙනුවට එය ජාතික ලොතරැයිය මණ්ඩලයේ එක් නිෂ්පාදනයක් ලෙස සලකන ලද අතර ගිණුම් කටයුතු ඒ අනුව සිදුකරන ලදී. ජාතික ලොතරැයිය මණ්ඩලයේ මූල්‍ය ප්‍රකාශනවල අවශ්‍ය අවස්ථාවන්හිදී ප්‍රමාණවත් ඵලදරව් කිරීම් කර ඇත.

### 1.3 මුදල් වර්ෂය

2009 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන ලින් වර්ෂය සඳහා මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කර ඇත.

### 1.4 සන්සන්දනාත්මක තොරතුරු

සන්සන්දනාත්මක අවශ්‍යතා සඳහා පෙර වර්ෂයේ සංඛ්‍යා ප්‍රතිගණනය කර දක්වා ඇත.

## 2. වත්කම් සහ ඒවා තක්සේරු කිරීමේ පදනම

### 2.1 දේපල යන්ත්‍ර හා උපකරණ

2.1.1 දේපල යන්ත්‍ර හා උපකරණ සමුච්චිත ක්ෂය අඩු කිරීම් පසු පිරිවැයට දක්වා ඇත. වත්කමක් අත්පත් කර ගැනීම හෝ ඉදිකිරීම් හෝ ඉදිකිරීම් සමග වත්කමක් බලාපොරොත්තු වූ වැඩිකිරීමේ මට්ටමට ගෙන ඒමේ වියදම් යන සියල්ලම වත්කම් පිරිවැය යටතට ගැනේ. ව්‍යාපාරය අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ අවශ්‍යතාවය සඳහා හෝ ව්‍යාපාරයේ ඉපයුම් ධාරිතාවය ඉහල නැංවීමේ අරමුණින් වත්කමක් අත්පත් කර ගැනීම වැඩි කිරීම, වැඩිදියුණු කිරීම සඳහා යන ප්‍රාග්ධන වියදම් ලෙස සලකා ඇත.

### 2.1.2 ප්‍රකෘති පිරිවැය

මූලික කාර්යසාධනයේ තක්සේරු කිරීම්වලින් තහවුරු කරනු ලබන, අනාගතයේදී ලැබියැයි අපේක්ෂා කළ හැකි, ආර්ථික වාසි සඳහා දේපල යන්ත්‍ර හා උපකරණ නඩත්තුව හා අලුත්වැඩියා සඳහා යන වියදම ප්‍රකෘති පිරිවැය යටතේ දක්වා ඇත.

3. මූල්‍ය ප්‍රකාශන හා තොරතුරු

2.1.3 ක්ෂය කිරීම්

සිත්තක්කර ඉඩම් හැර දේපල යන්ත්‍ර හා උපකරණ වල තක්සේරු අගය වත්කමක ඇස්තමේන්තු ගත ආර්ථික ජීවිත කාලය තුළ ලියා හරිනු වස් ක්ෂය ප්‍රතිපාදන පිරිවැය මත සරල මාරී ක්‍රමයට ගණනය කර ඇත. ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිති අංක 18 නව සංශෝධනයන්ට අනුව වත්කමක් මිලදී ගන්නා වර්ෂයේදී ක්ෂය ප්‍රතිපාදනය කරන අතර විකුණුම් වර්ෂයේදී ක්ෂය ප්‍රතිපාදනය නොකරනු ලැබේ.

පහත සඳහන් ක්ෂය ප්‍රතිපාදන අනුපාත භාවිත කරනු ලැබේ.

අයිතමය	ක්ෂය කිරීම් (ප්‍රතිශතය)
මෝටර් රථ	25%
පරිගණක	25%
වායු සමීකරණ, සාමාන්‍ය සහ	
කාර්යාලීය උපකරණ	20%
දිනුම් ඇදීම් යන්ත්‍ර /ලොතරැයි උපකරණ	20%
ගෘහභාණ්ඩ හා සවිකිරීම්	10%
ගොඩනැගිලි හා විභේදනය	05%

2.2 තොග

තොග පිරිවැය මත තක්සේරු කර ඇත. පෙර පිවිසි පෙර නිකුතු ක්‍රමය යටතේ තොග නිශ්චය කර ඇති අතර අත්පත් කර ගැනීමේ පිරිවැය, දැනට තිබෙන ස්ථානයට හා තත්ත්වයට ගෙන ඒමේදී දැරීමට සිදුවන වියදම්, වෙනත් වියදම් ද ඇතුළත් කොට ඇත.

2.3 වෙළඳ හා වෙනත් ලැබිය යුතු ගිණුම්

ඉදිරියේ දී අයකර ගත හැකි යැයි අපේක්ෂිත ණය ප්‍රමාණයන් ණය ගැතියන් යටතේ දක්වා ඇත. බොල් ණය හා අඩමාන ණය සඳහා ප්‍රමාණවත් ප්‍රතිපාදන සලසා ඇත.

2.4 මුදල් හා මුදලට සමාන දෑ

2.4.1 අතැති මුදල්, ඉහළ ද්‍රවශීලතා අගයක් ඇති ඉක්මනින් මුදල් කළ හැකි, මුදල් බවට පරිවර්තනය කිරීමේදී සැලකිය යුතු අවදානමක් නැති කෙටිකාලීන ආයෝජන, මුදල් හා මුදලට සමාන දෑ යටතේ නිර්වචනය කර ඇත.

2.4.2 භාණ්ඩාගාර බිල්පත්, භාණ්ඩාගාර සුරැකුම්පත්, භාණ්ඩාගාර ආයෝජන හා ස්ථිර බැංකු තැන්පතු වල ඇති කෙටිකාලීන ආයෝජන, ශේෂ පත්‍ර දිනට ලැබිය යුතු පොලිය හා පිරිවැය එක්ව පෙන්නුම් කොට ඇත. සියළුම ආයෝජන කෙටිකාලීන ලෙස සලකා ඇත.

### 3. වගකීම් හා ප්‍රතිපාදන

#### 3.1 වගකීම්

මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේදී සියළුම වගකීම් ගිණුම් ගත කර ඇත.

#### 3.2 ජංගම වගකීම්

ඉල්ලු විට හෝ ශේෂ පත්‍ර දින සිට වසරක් ඇතුළත ගෙවීමට ඇති ගෙවීම්, ශේෂ පත්‍රයේ ජංගම වගකීම් ලෙස වර්ගීකරණය කර ඇත.

#### 3.3 ජංගම නොවන වගකීම්

ශේෂ පත්‍රයේ දින සිට වසරකට පසු ගෙවීමට ඇති ගෙවීම්, ජංගම නොවන වගකීම් ලෙස වර්ගීකරණය කර ඇත.

#### 3.4 විශ්‍රාම පාරිතෝෂික

##### 3.4.1 සේ. අ. අ. හා සේ. හා. අරමුදල්වල අර්ථ නිරූපිත දායකත්ව සැලැස්ම

සේවක අර්ථසාධක අරමුදල, සේවක භාරකාර අරමුදලට හිමිකම් ඇති සියළුම සේවකයින් අදාළ දායක අරමුදලට විෂය වූ සියළුම කරුණුවලින් හා රීතින් මගින් ආවරණය වේ.

සේ.අ.අ. හා සේ. හා. අරමුදල්වල දායකත්ව සඳහා කරන ලද දායකත්වය ආදායම් සටහනේ වියදම් යටතේ දක්වා ඇත.

##### 3.4.2 අර්ථ නිරූපිත විශ්‍රාම පාරිතෝෂික දීමනා උපකාරක සැලැස්ම

මණ්ඩලයේ වසර පහක අඛණ්ඩ සේවාවක් සපුරන ලද සියළුම සේවකයින් සඳහා 1983 අංක 12 දරණ පාරිතෝෂික පනත යටතේ ප්‍රතිපාදනවලට යටත්ව විශ්‍රාම පාරිතෝෂික ගෙවීම් සඳහා මූල්‍ය ප්‍රකාශනවල ප්‍රතිපාදන සලසා ඇත. ප්‍රවීණ ආයතනයකින් ආයුගණක වාර්තාවක් ලබා ගැනීමට හා ශ්‍රී ලංකා ගණාකාංගීකරණ ප්‍රමිති අංක 16 යටතේ ඇති නිර්දේශ පරිදි පුරෝකථික ඒකක බැර (PUC) යොදාගෙන විශ්‍රාම පාරිතෝෂික සැලසීමට මණ්ඩලය අදහස් කරයි.

මෙම ප්‍රතිපාදන බාහිර ආයතනවල ආයෝජනය කර නැති අතර, එය සත්‍ය අගයන්ටම ගණනය කර නැත.

#### 3.5 වෙළඳ හා වෙනත් ගෙවිය යුතු ගෙවීම්

වෙළඳ හා වෙනත් ගෙවිය යුතු ගෙවීම් පිරිවැය මත පෙන්වුම් කර ඇත.

### 4. බදුකරණය

#### 4.1 වර්තමාන බදු

ආදායම් බදු ප්‍රතිපාදනය මූල්‍ය ප්‍රකාශනවල වාර්තා කරන ලද ආදායම් හා වියදම් මූලිකාංග මත පදනම් වී ඇති අතර දේශීය ආදායම් පනතේ ප්‍රතිපාදනවලට අනුකූලව ගණනය කර ඇත.

විග්නාපනයේ සහ සේවකයන්ගේ සහය

4.2 විලම්භිත බදු

වත්කම් හා වගකීම් පදනම් වූ බදු අතර හා මූල්‍ය වාර්තා කිරීම් අවශ්‍යතා සඳහා ඉදිරියට ගෙන ආ වටිනාකම්වල ශේෂ පත්‍ර දිනට පවතින සියළුම තාවකාලික වෙනස්කම් සඳහා වගකීම් ක්‍රමය භාවිත කරමින් විලම්භිත අයභාර බදු ප්‍රතිපාදනය කර ඇත.

5. අසම්භව්‍ය වගකීම්

2007/2008 වසරවල් සඳහා රු. මිලියන 339,107,797 ක වටිනාකමැති ආදායම් බදු සඳහා අතිරේක තක්සේරුවක් ලැබිණි.

මෙම තක්සේරුවට එරෙහිව වරලත් ගණකාධිකාරී ආයතනයක් මගින් අභියාචනයක් ඉදිරිපත් කර ඇති අතර මණ්ඩලය එහි ප්‍රතිඵල අපේක්ෂාවෙන් පසුවෙයි.

තවද මණ්ඩලයට එරෙහිව නීති කටයුත්තකට යොමු වූ සේවක පිරිසක් හා නියෝජිත පිරිසකට අදාළව විනිශ්චය මණ්ඩලයට එරෙහිව ලැබුණොත් මණ්ඩලයට රු. 4,500,000 ගෙවීමට සිදු විය හැක.

6. ආදායම් ප්‍රකාශය

6.1 පිරිවැටුම

මුදල් වර්ෂය තුළ පවත්වන ලද ලොතරැයි දිනුම්වාරවල අලෙවි වූ ටිකට්පත්වල වටිනාකම පිරිවැටුමෙන් දැක්වේ.

6.2 අයභාර වියදම්

වර්ෂයට අදාළ අතිරික්ත ආදායම ලබා කර ගැනීමේදී ව්‍යාපාරය පවත්වාගෙන යාම හා වත්කම් නඩත්තු කිරීම සඳහා දැරීමට සිදුවන සියළුම වියදම් අයභාර වියදම් යටතේ දක්වා ඇත.

6.3 ණය ගැනුම් පිරිවැය

ණය ගැනුම් පිරිවැය එම වියදම් දරණ කාල පරිච්ඡේදය අනුව වියදමක් ලෙස දක්වනු ලැබේ.

6.4 දේපල, යන්ත්‍ර උපකරණ හා ආයෝජන විකිණීම

දේපල, යන්ත්‍ර උපකරණ හා ආයෝජන ඇතුළුව වෙනත් ජංගම නොවන වත්කම් විකිණීමෙන් ලැබුණු ලාභ හෝ පාඩු ආදායම් හා වියදම් සටහනෙහි ගිණුම්ගත කොට ඇත.

7. ආදායම් නහවුරුව

7.1 ලොතරැයි අලෙවි ආදායම උපවිත පදනමින් දක්වා ඇත.

7.2 පොලී ආදායම කාල පදනම මත දක්වා ඇත.

7.3 වෙනත් ආදායම් ද උපවිත පදනම මත දක්වා ඇත.

8. අරමුදල් බෙදාහැරීම

ආරෝග්‍යශාලා ලොතරැයිගේ හිමිකරු ලෙස 1963 අංක 11 දරණ මුදල් පනත යටතේ ජාතික ලොතරැයි මණ්ඩලය ලියාපදිංචි කර ඇත.



මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශයේ අනුමැතිය ඇතිව 2008 සැප්තැම්බර් 02 දින සිට බල පැවැත්වෙන පරිදි විකට්පතක මිල රු. 10/- සිට රු. 20/- දක්වා වැඩිකරන ලදී. සියළුම දිනුම් අදින ලෝකරැයි සඳහා දළ ආදායමින් 51 ත්‍යාග ලෙස වෙන් කර නව ත්‍යාග රටාවන් හඳුන්වා දෙන ලදී. ඒ අනුව නියෝජිත කොමිස් ද 15% සිට 17.5% දක්වා වැඩි කරන ලදී.

	ම.ස/වා.ස	ගොසෙ/ජවිස/සුවාස	ශ්‍රම/සුව
ත්‍යාග	51% & 49%	51% & 49%	51%
නියෝජිත කොමිස්	17.5%	17.5%	17.5%
ඒකාබද්ධ අරමුදල	16.5%	10%	10%
මණ්ඩලීය වියදම්	15% & 17%	21.5% & 23.5%	21.5%

ඒකාබද්ධ අරමුදලට හා අමාත්‍යාංශවලට දායකත්වය පහත පරිදි වේ.

- මහජන සම්පත - 16.5% ඒකාබද්ධ අරමුදල
- වාසනා සම්පත - 16.5% ඒකාබද්ධ අරමුදල
- ජයවිරු - 10% රණවිරු සේවා අධිකාරිය
- ගොවිසෙන - 10% කෘෂිකර්ම අමාත්‍යාංශය
- සමෘද්ධි - 10% සමෘද්ධි හා යෞවන කටයුතු අමාත්‍යාංශය
- ශ්‍රම වාසනා - 10% කම්කරු අමාත්‍යාංශය
- සුපිරි වාසනා - 10% ක්‍රීඩා හා සමාජ සේවා අමාත්‍යාංශය
- සුවසෙන - 10% සෞඛ්‍ය අමාත්‍යාංශය

මූලිකව සෙවණ ලෝකරැයිස නිවාස හා ඉදිකිරීම් අමාත්‍යාංශය වෙනුවෙන් පිහිටුවා ඇත. පසුව මෙම ලෝකරැයිස මුදල් හා සැලසුම් කිරීමේ අමාත්‍යාංශය විසින් 1987 නොවැම්බර් 07 දින සිට බලපැවැත්වෙන පරිදි ලෝකරැයි මණ්ඩලය යටතට පවරා ඇත. මිල වෙනස් කිරීමට පෙර සෙවණ ලෝකරැයිසේ දල පිරිවැටුමෙන් 5% ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කර ඇති අතර මිල වෙනස් කිරීමෙන් පසුව 10% ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කෙරේ.

මණ්ඩලය කලමිඳු එයාර්පෝට් සුපර් ඩ්‍රෝ ලෝකරැයිස ගුවන්තොටුපල හා සිවිල් ගුවන් සේවා සමාගම (ශ්‍රී ලංකා) වෙනුවෙන් පවත්වනු ලැබේ. මෙම ලෝකරැයිසේ ශුද්ධ ආදායම ඒකාබද්ධ අරමුදල හරහා, ගුවන්තොටුපල හා සිවිල් ගුවන් සේවා සමාගමට (ශ්‍රී ලංකා) ගෙවනු ලැබේ.

තවද නව ගුවන් තොටුපල ඉදිකිරීමේ කටයුතු සඳහා මුදල් සම්පාදනය කිරීමේ අරමුණින් මුදල් හා ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශය වෙනුවෙන් මණ්ඩලය විසින් නව ගුවන් තොටුපල ලෝකරැයිස පවත්වනු ලැබේ. ශුද්ධ අතිරික්තය රජයේ ඒකාබද්ධ අරමුදලට බැර කරනු ලැබේ.

3. මුදල් ප්‍රකාශන හා තොරතුරු

**මහජන සම්පත**  
 මහජන සම්පත MAHAJANA SAMPATHA



දිවයිනේ දැනට පවත්නා දිනුම් අදින ලොතරැයි අතරින් පැරණිතම සම්ප්‍රදායික ලොතරැයි මහජන සම්පත වේ. පසුගිය දශක කිහිපය තුළ මහජන සම්පත ලොතරැයි මහජනතාව අතර ඉතාමත් ජනප්‍රිය ප්‍රතිරූපයක් ගොඩනගාගෙන ඇත. මෙම ලොතරැයි දිනුම් ඇදීම අගහරුවාද හා සිකුරාද දිනයන්හි සිදු කරන අතර මහජනතාවගේ දැන ගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු.10/- සිට රු.20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිගෙන් රු. මිලියන 10/- ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ මහජන සම්පත ලොතරැයිගේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 2,473.9 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 32% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 3,258.1 වූ අතර මෙම ලොතරැයිගේ අලෙවි පිරිවැටුමෙන් 16.5% ලෙස රු. මිලියන 537.5 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.

මහජන සම්පත විසින් 1994 වසරේ මුල් කාලයේදී වාසනා සම්පත ලොතරැයි වෙළඳපලට හඳුන්වා දෙන ලදී. සෑම බ්‍රහස්පතින්දා දිනකම මෙම ලොතරැයිගේ දිනුම් ඇදීම සිදු කරන අතර මහජනතාවගේ දැන ගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු.10/- සිට රු.20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිගෙන් රු. මිලියන 10/- ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ වාසනා සම්පත ලොතරැයිගේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 884.1 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 21.4% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 1,074.0 වූ අතර මෙම ලොතරැයිගේ අලෙවි පිරිවැටුමෙන් 16.5% ලෙස රු. මිලියන 177.2 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.



**ගොවි සෙන**  
 ගොවි සෙන GOWEESANA



කෘෂිකර්ම හා ඉඩම් අමාත්‍යාංශය වෙනුවෙන් ගොවි භාරකාර අරමුදලට අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් 1995 වසරේදී මහජන සම්පත ලොතරැයි හඳුන්වා දෙන ලදී. මෙම අරමුදලේ පරමාර්ථය නම් කෘෂිකර්මික අභිවර්ධය ඇති කිරීමත් අවශ්‍ය අවස්ථාවල ගොවිතන්ගේ සුභසාධනය නගා සිටුවීමත් ඔවුන්ට මූල්‍යමය ආධාර ලබාදීමත්ය. මෙම ලොතරැයි දිනුම් ඇදීම සෑම සඳුදා දිනකම සිදු කරන අතර මහජනතාවගේ දැන ගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 වසරේ සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු.10/- සිට රු.20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිගෙන් රු. මිලියන 10/- ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ ගොවි සෙන ලොතරැයිගේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 965.5 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 14.6% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 1,106.7 වූ අතර මෙම ලොතරැයිගේ අලෙවි පිරිවැටුමෙන් 10% ලෙස රු. මිලියන 110.6 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.



ජාතික ලොතරැයි මණ්ඩලය 1997 වසරේදී ශ්‍රී ලංකා නමින් තවත් ලොතරැයික අරමුණ කරන ලදී. කම්කරුවන්ගේ සුභසාධනය නගා සිටුවීම සඳහා කම්කරු අමාත්‍යාංශයට අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් මෙම ලොතරැයික හඳුන්වා දෙන ලදී.

මුල් කාලීනව මෙය ජාත්‍යන්තරව පිළිගත් සුරන ලොතරැයි කාක්ෂණයට අනුව සකස් කරන ලද ක්ෂණික ලොතරැයිකයි. අඩු කාර්යසාධනය හේතුවෙන් 2005 වසරේදී මෙම ලොතරැයික දිනුම් අදින ලොතරැයිකක් බවට පරිවර්තනය කරන ලදී. සෑම ඉරිදා දිනකම මෙම ලොතරැයික දිනුම් අදින අතර මහජනතාවගේ දැන ගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු.10/- සිට රු.20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිකයේ රු මිලියන 10 ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ ශ්‍රී ලංකා ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 251.2 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 5% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 265.8 වූ අතර මෙම ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුමෙන් 10% ලෙස රු. මිලියන 26.5 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.

1999 වසරේදී ක්‍රීඩා අමාත්‍යාංශය හා සමාජසේවා අමාත්‍යාංශය වෙනුවෙන් හඳුන්වා දෙන ලදී. සතියේ සෑම සෙනසුරාදා දිනකම මෙම ලොතරැයිකේ දිනුම් ඇදීම සිදු කරන අතර මහජනතාවගේ දැනගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු. 10/- සිට රු. 20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිකයේ රු. මිලියන 10 ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ සුපිරි වාසනා ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 763.0 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 14.4% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 873.5 වූ අතර මෙම ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුමෙන් 10% ලෙස රු. මිලියන 87.3 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.



**ජයවිරු**  
ஜயவீரன் JAYAVIRU

ආරක්ෂක අමාත්‍යාංශය වෙනුවෙන් රණවිරු සේවා අධිකාරියට අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් ජයවිරු ලොතරැයික 2000 වසරේදී මණ්ඩලය විසින් හඳුන්වා දෙන ලදී. මෙම ලොතරැයිකේ දිනුම් ඇදීම සෑම බදාදා දිනකම සිදු කරන අතර එය මහජනතාවගේ දැනගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු.10/- සිට රු.20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිකයේ රු මිලියන 10 ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ ජයවිරු ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 738.8 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 13% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 833.1 වූ අතර මෙම ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුමෙන් 10% ලෙස රු මිලියන 83.3 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.

ලොරෝ ලොතරැයික අහෝසි කිරීමෙන් පසු සෞඛ්‍ය අමාත්‍යාංශය වෙනුවෙන් 2006 සැප්තැම්බර් මස මණ්ඩලය විසින් මෙම ලොතරැයික හඳුන්වා දෙන ලදී. සෑම බදාදා හා ඉරිදා දිනකම මෙම ලොතරැයික දිනුම් අදිනු ලබන අතර මහජනතාවගේ දැන ගැනීම සඳහා රූපවාහිනිය ඔස්සේ විකාශනය කෙරේ.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු.10/- සිට රු.20/- දක්වා වැඩි කරන ලද අතර නව ත්‍යාග රටාවක් හඳුන්වාදෙන ලදී. මෙම ලොතරැයිකයේ රු. මිලියන 10 ක් හෝ ඊට වඩා වැඩි සුපිරි ත්‍යාගයක් සහිත සිත් ගන්නා සුළු ත්‍යාග රටාවක් පිරිනමනු ලැබේ.

2008 වසරේ සුවසෙන ලොතරැයිකේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 439.9 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 9% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 482.8 ක් වූ අතර මෙම අලෙවි පිරිවැටුමෙන් 10% ලෙස රු. මිලියන 48.2 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.



4. මෙහෙයුම් හා මිලය සමාලෝචනය.



සිවිල් ගුවන් සේවා අධිකාරියට අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් ජාතික ලොතරැයි මණ්ඩලය විසින් 1992 වසරේ ඵයාර්පෝට් සුපර්ඩ්‍රෝ ලොතරැයිස හඳුන්වා දෙන ලදී. වර්තමානයේ එම ටිකට්පත ඇමෙරිකන් ඩොලර් 50 කට හෝ ඊට සමාන පරිවර්තන මුදල්වලට අලෙවි කරනු ලැබේ.

තනාගය වන්නේ තීරු බදු රහිත මිළ රක්ෂණ නැව් ගාස්තු ආදායමෙන් 4.7% නොඉක්මවූ සුඛෝපභෝගී මෝටර් රථයකි. දිනුම් ඇදීමට අදාළ නියමිත ටිකට්පත් ප්‍රමාණය විකිණී අවසන් වීමෙන් පසු දිනුම් ඇදීම සිදු කරනු ලැබේ. සමාලෝචිත වර්ෂයේදී මණ්ඩලය රු. මිලියන 33.4ක ආදායමක් මෙම ලොතරැයිසෙන් උපයා ගන්නා ලදී.

වීරවිල ගුවන්තොටුපල ඉදිකිරීම සඳහා අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් 2007 වසරේ නොවැම්බර් මස මෙම ලොතරැයිස වෙලඳපලට හඳුන්වා දෙන ලදී. ටිකට්පත් 10,000ක් විකිණී අවසන් වීමෙන් පසු දිනුම් ඇදීම පවත්වනු ලැබේ. ටිකට්පතක මිල ඩොලර් 10ක් වන අතර තනාග ලෙස මෝටර් රථ දෙකකුත් රු. 150,000 ක් වටිනා ප්ලස්මා රූපවාහිනී තුනකුත් පිරිනමනු ලැබේ.



නිවාස ඉදිකිරීම සඳහා අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් 1985 වසරේ දී ආරම්භ කරන ලදී. ජාත්‍යන්තරව පිළිගත් සුරත ලොතරැයිස තාක්ෂණය යොදාගත් ජනප්‍රිය ක්ෂණික ලොතරැයිසකි.

2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු. 10/- සිට රු. 20/- දක්වා වැඩි කරන ලදී. 2008 වසරේ සෙවණ ලොතරැයිසේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 263.6 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 126.3% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 596.7ක් වූ අතර මෙම ලොතරැයිසේ අලෙවි පිරිවැටුමෙන් රු. මිලියන 59.6 ක්


ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.

සමෘද්ධි අධිකාරියට අරමුදල් ඉපයීමේ පරමාර්ථයෙන් 1996 වසරේදී සමෘද්ධි ලොතරැයිස ආරම්භ කරන ලදී. මෙයද ජාත්‍යන්තරව පිළිගත් සුරත ලොතරැයිස තාක්ෂණය යොදාගත් ක්ෂණික ලොතරැයිසකි.


2008 සැප්තැම්බර් 02 දින සිට ටිකට් පතක මිල රු. 10/- සිට රු. 20/- දක්වා වැඩි කරන ලදී. 2008 වසරේ සමෘද්ධි ලොතරැයිසේ අලෙවි පිරිවැටුම වූ රු. මිලියන 19.5 සමග සසඳන විට සමාලෝචිත වසරේදී එය 186% ක වැඩිවීමක් එනම් රු. මිලියන 55.9 ක් වූ අතර මෙම ලොතරැයිසේ අලෙවි පිරිවැටුමෙන් රු. මිලියන 5.5 ක් ඒකාබද්ධ අරමුදලට බැර කරන ලදී.




## පිරිවැටුම (රු. මිලියන)




## ත්‍යාග සඳහා වෙන්කිරීම් (රු. මිලියන)




## රජයට කරන ලද දායකත්වය (රු. මිලියන)




## නියෝජන කොමිස් (රු. මිලියන)



## මෙහෙයුම් වියදම් දළ පිරිවැටුමේ ප්‍රතිශතයක් ලෙස (%)



## රාජ්‍ය ආදායමට කරන ලද දායකත්වය දළ ආදායමේ ප්‍රතිශතයක් ලෙස (%)



	2000	2001	2002	2003
දළ පිරිවැටුම	3,334,345,245	3,867,421,234	4,965,365,543	7,181,894,656
අඩුකළා: නියෝජිත කොමිස්	499,432,513	578,823,496	742,133,045	1,074,594,281
නෘත බෙදාහැරීම	1,570,621,152	1,821,863,918	2,343,684,869	3,398,836,469
	2,070,053,665	2,400,687,414	3,085,817,914	4,473,430,750
මණ්ඩලීය ආදායම	1,264,291,580	1,466,733,820	1,879,547,629	2,708,463,906
එකතු කළා: වෙනත් ආදායම	96,809,907	236,154,079	249,968,432	210,700,436
	1,361,101,487	1,702,887,899	2,129,516,061	2,919,164,342
අඩුකළා: මෙහෙයුම් වියදම්	607,890,863	814,098,805	849,428,724	1,196,217,189
මණ්ඩලීය දළ අතිරික්තය	753,210,624	888,789,094	1,280,087,337	1,722,947,153
අඩුකළා: රජයේ දායකත්වය				
ඒකාබද්ධ අරමුදල	532,446,311	633,229,057	804,380,769	1,122,925,499
බදු (එකතු කළ වටිනාකම මත බදු ජාතිය ගොඩනැගීමේ බදු/ආදායම් බදු)	-	-	-	327,081,509
වෙනත් දායකත්වයන්	201,000,000	-	-	114,250,000
	733,446,311	633,229,057	804,380,769	1,564,257,008
අති විශේෂ අයිතමයන්ට පෙර අතිරික්තය	19,764,313	255,560,037	475,706,568	158,690,145
අඩු කළා: අති විශේෂ අයිතමයන්	-	-	101,075,561	-
මණ්ඩලීය ශුද්ධ අතිරික්තය	19,764,313	255,560,037	374,631,007	158,690,145
රජයට දක්වන ලද දායකත්වය පිරිවැටුමේ% ලෙස	22.00%	16.38%	16.20%	21.78%
රජයට දක්වන ලද දායකත්වය මණ්ඩලීය දළ අතිරික්තයේ% ලෙස	97.38%	71.25%	62.84%	90.79%
මණ්ඩලීය ශුද්ධ අතිරික්තය දළ පිරිවැටුමේ% ලෙස	0.60%	6.61%	7.54%	2.21%
මෙහෙයුම් වියදම් දළ පිරිවැටුමේ% ලෙස	18.24%	21.05%	17.11%	16.66%
පිරිවැටුමේ වර්ධන වේගය (%)	72.08%	16.00%	28.39%	44.64%



2004	2005	2006	2007	2008	2009
6,489,740,091	6,166,897,652	6,460,015,752	6,079,850,149	6,832,519,239	8,580,538,712
968,625,493	968,319,771	1,025,881,243	971,932,383	1,163,307,511	1,585,329,388
3,064,898,835	2,952,266,317	3,115,594,961	2,944,926,273	3,373,592,920	4,246,564,845
4,033,524,328	3,920,586,088	4,141,476,204	3,916,858,656	4,536,900,431	5,831,894,233
2,456,215,763	2,246,311,564	2,318,539,548	2,162,991,493	2,295,618,808	2,748,644,479
136,869,969	114,548,796	136,114,584	191,205,560	257,996,742	340,680,571
2,593,085,732	2,360,860,360	2,454,654,132	2,354,197,053	2,553,615,550	3,089,325,050
1,087,609,868	843,175,632	1,052,703,195	1,095,113,324	1,184,190,534	1,251,296,219
1,505,475,864	1,517,684,728	1,401,950,937	1,259,083,729	1,369,425,016	1,838,028,831
957,999,258	957,406,531	845,908,023	767,590,790	898,282,571	1,136,298,465
315,474,997	402,132,646	466,703,676	420,814,224	428,100,646	622,168,042
127,962,730	-	-	-	-	-
1,401,436,985	1,359,539,177	1,312,611,699	1,188,405,014	1,326,383,217	1,758,466,507
104,038,879	158,145,551	89,339,238	70,678,715	43,041,799	79,562,324
-	-	31,024,922	-	-	-
104,038,879	158,145,551	58,314,316	70,678,715	43,041,799	79,562,324
21.60%	22.05%	20.32%	19.55%	19.41%	20.49%
93.09%	89.58%	93.63%	94.39%	96.86%	95.67%
1.61%	2.57%	0.90%	1.16%	0.63%	0.93%
16.76%	13.68%	16.30%	18.01%	17.33%	14.58%
(10.67)%	(4.98)%	4.75%	(5.88)%	12.37%	25.58%

4. වෙනත් හා මුදල් සම්බන්ධතා



සභාපති

ජාතික ලොතරැයි මණ්ඩලය

ජාතික ලොතරැයි මණ්ඩලයේ 2009 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 1971 අංක 38 දරණ මුදල් පනතේ 14(2) (සී) වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

ජාතික ලොතරැයි මණ්ඩලයේ 2009 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන 1971 අංක 38 දරණ මුදල් පනතේ 13(1) වගන්තිය සමඟ සංයෝජිතව කියවිය යුතු ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාවෙහි ඇතුළත් විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. මෙම විගණනය කරගෙන යාමේදී ප්‍රසිද්ධ වෘත්තීයයෙහි යෙදී සිටින වරලත් ගණකාධිකාරී සමාගමක් මට සහය විය. මුදල් පනතේ 14(2)සී වගන්තිය ප්‍රකාරව මණ්ඩලයේ වාර්ෂික වාර්තාව සමඟ ප්‍රකාශයට පත් කල යුතු යැයි මා අදහස් කරන මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම වාර්තාවේ දැක්වේ. මුදල් පනතේ 13(7)(ඒ) වගන්තිය ප්‍රකාරව විස්තරාත්මක වාර්තාවක් 2010 අප්‍රේල් 22 දින මණ්ඩලයේ සභාපතිවරයා වෙත නිකුත් කරන ලදී.

1.2 මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් කළමනාකරණයේ වගකීම

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම කළමනාකරණයේ වගකීම වේ. වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් තොර වූ මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීමට අදාළ වන අභ්‍යන්තර පාලනයන් සැලසුම් කිරීම, ක්‍රියාත්මක කිරීම සහ පවත්වාගෙන යාමත්, යෝග්‍ය ගිණුම්කරණ ප්‍රතිපත්ති තෝරාගැනීම සහ යොදා ගැනීමත්, අවස්ථාවෝචිතව සාධාරණ ලෙස ගිණුම්කරණ ඇස්තමේන්තු සකස් කිරීමත් මෙම වගකීමට ඇතුළත් වේ.

1.3 විගණන විෂය පථය සහ මතය සඳහා පදනම

මාගේ විගණන පරීක්ෂණ මත පදනම්ව මෙම මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීම මාගේ වගකීම වේ. මෙම වාර්තාවේ ඇතුළත් විගණන මතය, අදහස් දැක්වීම් සහ සොයා ගැනීම්, විගණනය සඳහා ඉදිරිපත් කරන ලද



මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ සමාලෝචනය සහ ගිණුදෙනුවල නියැදි පිළිබඳ තහවුරු පරීක්ෂා කිරීම් මත පදනම් වී ඇත. එම සමාලෝචනය සහ පරීක්ෂණයන්ගේ විෂය පථය සහ ප්‍රමාණය, මට ලැබී ඇති කාර්යය මණ්ඩලය, අනෙකුත් සම්පත් සහ කාලවේලා යන සීමාවන් ඇතුළත හැකිතාක් පුළුල් විගණනයක් කළ හැකි වන පරිදි පිළියෙල කරන ලද්දකි. මූල්‍ය ප්‍රකාශන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් තොරවන්නේද යන්න පිළිබඳ සාධාරණ තහවුරුවක් ලබා ගැනීම පිණිස ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතීන්ට අනුකූලව විගණනය සිදු කරන ලදී. මූල්‍ය ප්‍රකාශන වල දක්වන අගයන් සහ හෙලිදරව් කිරීම්වලට උපකාරී වන සාක්ෂි නියැදි පදනම මත පරීක්ෂා කිරීම්, මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේදී කළමනාකරණය විසින් අනුගමනය කරන ලද ගිණුම්කරණ ප්‍රතිපත්ති හා වැදගත් ඇස්තමේන්තු සහ මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම පිළිබඳ ඇගයීමද විගණනයට ඇතුළත් විය. මාගේ උපරිම දැනීම සහ විශ්වාසය පරිදි විගණන කටයුතු සඳහා අවශ්‍ය වන ප්‍රමාණවත් තොරතුරු සහ පැහැදිලි කිරීම් මා විසින් ලබා ගන්නා ලදී. ඒ අනුව මාගේ මතය සඳහා ප්‍රමාණවත් පදනමක් මාගේ විගණනය මගින් සපයන බව මාගේ විශ්වාසයයි. විගණනයේ විෂය පථය සහ ප්‍රමාණය තීරණය කිරීම සඳහා 1971 අංක 38 දරණ මුදල් පනතේ 13 වගන්තියේ (3) සහ (4) උප වගන්තිවලින් විගණකාධිපති වෙත අභිමතානුසාරී බලතල පැවරේ.

2. මූල්‍ය ප්‍රකාශන

2.1 මතය

මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන අන්දමට සහ මට සපයන ලද උපරිම තොරතුරු සහ පැහැදිලි කිරීම් අනුව ජාතික ලොතරැයි මණ්ඩලයේ 2009 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා නිසි ගිණුම් වාර්තා පවත්වා ඇති බවත් , 2009 දෙසැම්බර් 31 දිනට ජාතික ලොතරැයි මණ්ඩලයේ ක්‍රියාකාරීත්වය පිළිබඳ තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මෙහෙයුම් කටයුතුවල මූල්‍ය ප්‍රතිඵල හා මුදල් ප්‍රවාහ සත්‍ය හා සාධාරණ ලෙස දැක්වෙන අයුරින් ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතීන්ට අනුකූලව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කර ඇති බවත් මා දරන්නා වූ මතය වේ.

2.2 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ අදහස් දැක්වීම්

2.2.1 ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත

මණ්ඩලය වර්ෂ 30 ක කල්බදු ගිවිසුමක් යටතේ අනුරාධපුරයෙන් කල්බදු පදනම මත ලබාගත් බදු ඉඩමක නිවාඩු නිකේතනයක් ඉදිකර තිබුණි. මෙම ඉදිකිරීම සම්බන්ධයෙන් දරණ ලද වියදම් පිළිබඳ ඉල්ලීම් කිරීමට කිසිදු අයිතියක් මණ්ඩලය සතුව නොතිබුණු නමුත් ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 18 ප්‍රකාර එම විස්තර මූල්‍ය ප්‍රකාශන සමඟ හෙලිදරව් කර නොතිබුණි.

2.2.2 ගණකාධිකරණ අඩුපාඩු

රු.1,884,819 ක් වටිනාකම වූ හරවා එවූ චෙක්පත් වර්ෂ තුනකට වැඩි කාලයක් බේරුම් නොකර පැවතුණි. සම්පූර්ණ මුදලම ආපසු අයකර ගැනීමේ හැකියාව අවිනිශ්චිත තත්ත්වයක තිබූ නමුත් මූල්‍ය ප්‍රකාශන වල රු.802,520 ක ප්‍රතිපාදනයන් පමණක් සලසා තිබුණි.

2.2.3 ලැබිය යුතු හා ගෙවිය යුතු ගිණුම්

පහත නිරීක්ෂණයන් කරනු ලැබේ.

- (අ) 2009 දෙසැම්බර් 31 දිනට වූ එකතුව රු.66,972,183 ක බැරකම් ශේෂ සනාථ කර ගැනීම සඳහා ප්‍රමාණවත් පියවර ගෙන නොතිබුණි.
- (ආ) සේවයෙන් පහ කරන ලද නිලධාරීන්ගෙන් අයවිය යුතු නිවාස ණය හා ආපදා ණය පිළිවෙලින් රු.1,323,668 ක් හා රු. 311,679 ක් දිගු කලක සිට හිඟ හිටව පැවතිණි. මෙම ශේෂයන්ගේ ආපසු අයකර ගැනීමේ හැකියාව සැක සහිත තත්ත්වයක පැවති නමුත් ඒ වෙනුවෙන් මූල්‍ය ප්‍රකාශන වලට ප්‍රමාණවත් ප්‍රතිපාදන සලසා නොතිබුණි.
- (ඇ) රු.657,193 ක් වූ ආපසු ගෙවිය යුතු ටෙන්ඩර් තැන්පතු ශේෂ වර්ෂ දෙකකට වැඩි කාලයක් හිඟ හිටව පැවතුණි.
- (ඈ) බාහිර පාර්ශවයන්ට දෙන ලද අත්තිකාරම් ලෙස ශේෂපත්‍රයේ දක්වා තිබූ රු.594,874 ක් වර්ෂ හතරකට වඩා වැඩි කාලයක් හිඟ හිටව පැවතුණි.

2.2.4 පාලන ගිණුම්

ගෙවිය යුතු ත්‍යාග සම්බන්ධයෙන් ලෙජර් ගිණුම අනුව ශේෂය සහ උපයෝගී වාර්තා අනුව ශේෂය අතර රු. 1,846,679 ක වෙනස්කම් නිරීක්ෂණය විය. විස්තර පහත දැක්වේ.

	රු.
උපයෝගී වාර්තා අනුව ශේෂය	373,496,926
ලෙජර් ගිණුම අනුව ශේෂය	371,650,247
	-----
වෙනස	1,846,679
	=====

2.2.5 විගණනය සඳහා සාක්ෂි නොවීම

රු.240,233 ක් වූ ලිපිද්වය මිලදී ගැනීම, රු.20,236,423 ක් වූ වර්පනම් හා බදු එකතුව රු.762,644 ක් වූ විවිධ ණය හිමියෝ සහ එකතුව රු.184,489 ක් වූ විවිධ ණය ගැතියෝ, භාණ්ඩ බෙදාහැරීමේ සටහන්, ගිවිසුම් සහ සනාථ කිරීම් නොමැති වීම හේතුවෙන් විගණනයේදී සනුටුදායක ලෙස සංකීර්ණණය කිරීමට නොහැකි විය.

2.2.6 නීති, රීති, රෙගුලාසි හා කළමනාකරණ තීරණවලට අනුකූල නොවීම

පහත දැක්වෙන අනුකූල නොවීම් අවස්ථා විගණනයේදී නිරීක්ෂණය විය.

නීති, රීති, රෙගුලාසි ආදියට යොමුව	අනුකූල නොවීම
-----	-----
(අ) 1997 අංක 35 දරණ පනත මගින් සංශෝධිත 1963 අංක 11 දරණ මුදල් පනතේ 20 වෙනි වගන්තිය	2008 අගෝස්තු 22 දින නීති කෙටුම්පත් සම්පාදක වෙත ඉදිරිපත් කරන ලද කෙටුම්පත් රීති වලට අනුකූලව අරමුදල් වෙන් කිරීම හා තැනී ව්‍යුහගත කිරීම සිදුකර තිබුණි. මෙම රීති අවශ්‍ය පරිදි මෙතෙක් ගැසට් පත්‍රයේ පළකර නොතිබුණි.
(ආ) 2003 ජූනි 02 දිනැති අංක පීර්ඩී/12 දරණ රාජ්‍ය ව්‍යාපාර චක්‍රලේඛයේ 9 වන පරිච්ඡේදයේ 9.7 ඡේදය	රු.7,527,000 ක් වූ ප්‍රවාහන දීමනා භාණ්ඩාගාරයෙන් අවශ්‍ය අනුමැතිය ලබාගැනීමෙන් තොරව කාර්ය මණ්ඩලය වෙත ගෙවා තිබුණි.
(ඇ) 2002 නොවැම්බර් 28 දිනැති අංක අයිඒඅයි/2002/02 දරණ භාණ්ඩාගාර චක්‍රලේඛය	මණ්ඩලය විසින් පරිගණක සහ මාදුකාංග සඳහා ලේඛනයක් පැවැත්විය යුතු අතර දී ඇති ආකෘතිය ප්‍රකාරව ඒවායේ වලනයන් සටහන් කළ යුතුය. කෙසේ වුව ද මණ්ඩලය මෙම අවශ්‍යතාවයට අනුකූලවී නොතිබුණි.

3. මූල්‍ය හා මෙහෙයුම් සමාලෝචනය

3.1 මූල්‍ය ප්‍රතිඵල

ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශන වලට අනුව සමාලෝචිත වර්ෂය තුළදී මණ්ඩලයේ මෙහෙයුම් වලින් බදු වලට පසු රු.79,562,323 ක ශුද්ධ අතිරික්තයක් වූ අතර ඊට අනුරූපව ඉකුත් වර්ෂයේ ශුද්ධ

අතිරික්තය රු.43,041,800 ක් වූයෙන් සමාලෝචිත වර්ෂයේ මූල්‍ය ප්‍රතිඵල වල රු.36,520,523 ක වර්ධනයක් දැක්විණි. ශුද්ධ විකුණුම් ආදායම රු.55,897,684 කින් හා වෙනත් ආදායම් රු.82,683,829 කින් වැඩිවීම මෙම වර්ධනයට ප්‍රධාන හේතුව විය.

කෙසේ වුවද සමාලෝචිත වර්ෂයේ මුළු වියදම ඉකුත් වර්ෂයට සාපේක්ෂව රු.67,108,685 කින් එනම් 6% කින් වැඩි වී තිබුණි.

පසුගිය වර්ෂයට සාපේක්ෂව මහජන සම්බන්ධතා වියදම 162.8% කින් වැඩි වී තිබූ නමුත් ලොතරැයි අලෙවිය වැඩි වී තිබුණේ සියයට 25.58% කින් පමණි.

ඉකුත් වර්ෂය සමඟ සයආ බැලීමේදී පහත සඳහන් විෂයයන්වල වියදම් වැඩිවී තිබිණි. වියතර පහත දැක්වේ.

වියදම් වර්ගය	පසුගිය වර්ෂය සමඟ සැසඳීමේදී වියදමේ වැඩිවීම	පසුගිය වර්ෂය සමඟ සැසඳීමේදී වැඩිවීමේ ප්‍රතිශතය
-----	-----	-----
	රු.	%
(අ) පෞද්ගලික පඩිනඩි	18,614,678	11.4
(ආ) වෙනත් පරිපාලන පිරිවැය	32,910,795	40.2
(ඇ) ආයතන වියදම්	2,464,971	3.7
(ඈ) අලෙවි හා විකුණුම් ප්‍රවර්ධන	13,890,218	2.5
(ඉ) මූල්‍ය පිරිවැය	4,766,049	18.5
(ඊ) බෙදාහැරීමේ පිරිවැය	5,374,642	152.6
(උ) සන්නිවේදන වියදම්	6,899,769	49.7

ඉකුත් වර්ෂය හා සැසඳීමේදී සමාලෝචිත වර්ෂයේ වෙනත් පරිපාලන පිරිවැය, බෙදාහැරීමේ පිරිවැය සහ සන්නිවේදන වියදම් සැලකිය යුතු ලෙස වැඩිවී තිබුණි.

3.2 අනුපාත සහ ප්‍රතිශතයන්

ලබා ගත හැකි වූ තොරතුරු අනුව සමාලෝචිත වර්ෂයේ හා ඉකුත් වර්ෂයේ වැදගත් අනුපාත කිහිපයක් පහත දැක්වේ.

	<u>2009</u>	<u>2008</u>
	%	%
(අ) <u>ලාභදායීත්ව අනුපාත</u>		
i. ශුද්ධ ලාභ අනුපාතය	4.93	3.08
ii. ස්කන්ධය මත ප්‍රතිලාභ	4.73	2.90
iii. සාමාන්‍ය වත්කම් මත ප්‍රතිලාභ	3.19	1.58
(ආ) <u>ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකභාවය</u>		
i. ස්කන්ධ / මුළු වත්කම්	64	63
ii. ස්කන්ධ / ජංගම නොවන වගකීම්	4,042	3,618
(ඇ) <u>දැවැහිල වත්කම්</u>		
i. ජංගම වත්කම් අනුපාතය	2.44	2.64
ii. දැවැහිල වත්කම් අනුපාතය	2.37	2.55

3.3 මානව සම්පත් කළමනාකරණය

අනුමත කාර්ය මණ්ඩලය 247 ක් පමණක් වුවද මණ්ඩලය විසින් කාර්ය මණ්ඩලය 284 ක් සේවයේ යොදවා තිබුණි. 2009 දෙසැම්බර් 31 දිනට මණ්ඩලයේ අනුමත හා තර්ජන කාර්ය මණ්ඩලය සහ පුරප්පාඩු හා අතිරික්ත තත්ත්වය පහත වගුවෙන් දැක්වේ.

	අනුමත කාර්ය මණ්ඩලය	තර්ජන කාර්ය මණ්ඩලය	පුරප්පාඩු	අතිරික්තය
	-----	-----	-----	-----
විධායක ශ්‍රේණි	21	28	-	07
විධායක නොවන ශ්‍රේණි	226	217	09	-
කොන්ත්‍රාත් පදනම	-	36	-	36
වෙනත්	-	03	-	03
	-----	-----	-----	-----
එකතුව	247	284	09	46
	=====	=====	=====	=====

3.4 අයවැයගත පාලනය

අයවැයගත සහ තව්‍ය සංඛ්‍යා අතර සැලකිය යුතු විචලනයන් නිරීක්ෂණය වූයෙන්, අයවැය ලේඛනය ඵලදායී මූල්‍ය කළමනාකරණ පාලන කාරකයක් ලෙස යොදාගෙන නොතිබුණු බව දක්නට ලැබුණි.


4. පද්ධති හා පාලන

විගණනයේදී නිරීක්ෂණය වූ අඩුපාඩු, මුදල් පනතේ 13 (7) (ඊ) වගන්තිය ප්‍රකාරව නිකුත් කරන ලද මාගේ විස්තරාත්මක විගණන වාර්තාව මගින් සභාපතිවරයාගේ අවධානයට යොමු කරන ලදී. පහත දැක්වෙන පාලන ක්ෂේත්‍රයන් පිළිබඳව විශේෂ අවධානය යොමු විය යුතු වේ.

- (අ) ස්ථාවර වත්කම්
- (ආ) වැටුප් හා වේතන
- (ඇ) බැංකු සැසඳුම්
- (ඈ) ඉන්ධන වියදම්
- (ඉ) පරිගණකගත තොරතුරු පද්ධති
- (ඊ) ගබඩා වාර්තා
- (උ) මිලදීගැනීම්



එස්.ස්.වර්ණපෝති  
විගණකාධිපති



### சபையின் அறிமுகம்

ஆரம்பத்தில் நம் டின் சுகாதார சேவைகளுக்கு முதலீடு செய்வதற்காக இலங்கையில் அரசாங்கத்தினால் லொத்தர் நாயிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு நம் டின் சுகாதார சேவைகளை முன்னேற்றுவதற்கும் விருத்தி செய்யும் நோக்கத்திற்காகவும் லொத்தர் ஒன்றைத் தாயிக்க வேண்டியென்று அரசாங்கத்திற்கு உள்வாரம் சி அமைச்சர் முன்மொழிவொன்றை அமர்ப்பித்தார். இந்த முன்மொழிவின் பெறுபேறாக, 1955 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஆரம்பத்தி லொத்தர் சபை நாயிக்கப்பட்டது.

1960 களில் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட லொத்தரின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டியதன் நோக்கத்தை அரசாங்கம் தெரிந்து கொண்டது. சுகாதார துறையைத் தவிர அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கும் நிதி தேவையாக இருந்தது.

இதன் பெறுபேறாக நம் டின் அபிவிருத்திக்காகிய நிதியை உள்வாரம் தருவதற்கென 1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதி அதிகார சட்டத்தின் கீழ் ஆரம்பத்தி லொத்தரை நீக்கியதன் பின்னர் தேசிய லொத்தர் சபை நாயிக்கப்பட்டது.

2009 டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த  
46 ஆவது ஆண்டிற்காகியது.



தேசிய லொத்தர் சபை

இல 234/2, காலி வீதி, கொழும்பு 03.





## உள்ளடக்க அட்டவணை

1	<b>நிறுவனத்தின் மேலோட்டம்</b>	
	நோக்கம், பணி, ஒழுங்கமைப்பின் இலக்குகள்	45
	மற்றும் எதிர்பார்ப்புகள்	47
	கம்பனிசார் தகவல்	47

2	<b>நிறைவேற்று தர கூற்றுக்கள்</b>	
	தலைவரின் மீளாய்வு	50
	தொழிற்பு பணிப்பாளரின் அறிக்கை	55
	கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் அறிக்கை	59

3	<b>நிதிக் கூற்றுக்களும் தகவலும்</b>	
	வருமானக் கூற்று	60
	ஐந்தொகை	61
	காசுப் பாய்ச்சல்	62
	பங்குகளின் மாற்றங்கள்	63
	கணக்கின் குறிப்புகள்	64
	கணக்கிடும் கொள்கைகளின் முக்கியத்துவம்	67

4	<b>இயக்க மற்றும் நிதி மீளாய்வு</b>	
	உற்பத்தித் துறை	72
	வரைபட மீளாய்வு	75
	கடந்த தசாப்த மீளாய்வு	76

5	<b>கணக்காய்வாளர்களின் அறிக்கை</b>	
	கணக்காய்வாளர்களின் அறிக்கை	78

1. நிறுவனத்தின் மேலோட்டம்

2. நிறைவேற்று தர கூற்றுக்கள்

3. நிதிக் கூற்றுக்களும் தகவலும்


4. இயக்க மற்றும் நிதி மீளாய்வு

5. கணக்காய்வாளர்களின் அறிக்கை



## நோக்கம்

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக லொத்தர்கள் மூலம் வருமானத்தைச் சேகரித்தலில் முதன்மைப் பங்களிப்பாளராக இருத்தல்.



## பணி

பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காகவும் அத்துடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பங்களிப்பை அதிகரிப்பதற்காக லொத்தர்கள் மூலம் வருமான உற்பத்தியை விருத்தி செய்வது.

### ஒழுங்கமைப்பின் நோக்கங்கள்

- அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை ஈடுசெய்வதற்காக நிதிகளை உருவாக்குதல்
- ஏனைய நிறுவகங்களிடையே அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் திறமையான நிறுவகமாகச் செயற்படல்
- மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
- நாட்டின் வேலை வழங்கலுக்குப் பங்களிப்புச் செய்தல்

### சபையின் நோக்கங்கள்

- தற்போதய வருமானம் மற்றும் இலாபமீட்டலின் மட்டத்தை அதிகரிக்கச் செய்து அரசாங்கத்திற்குப் பங்களிப்பை அதிகரித்தல்
- சந்தையின் தலைமைத்துவ நிலையைப் பேணுதல்
- செயற்பாட்டு வினைத்திறமையை விருத்தி செய்தல்
- நிறுவகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
- பணியாளர்கள் மத்தியில் வினைத்திறமையையும் பணித்தருகியையும் விருத்தி செய்தல்
- வாடிக்கையாளர்களின் திருப்தியை அடைதல்

நிறுவகத்தின் பெயர்

தேசிய லொத்தர் சபை

சட்டவடிவம்

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஆஸ்பத்திரி லொத்தர்கள் நீக்கப்பட்டதன் பின்னர் தேசிய லொத்தர் சபை (தே.லொ.ச) உருவாக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கத் (திருத்தச்) சட்டத்தின் மூலம் மேற்படி சட்டத்தின் சில விதிகள் 1997 இல் நீக்கப்பட்டும் திருத்தங்களும் செய்யப்பட்டன.

தாபிக்கப்பட்ட ஆண்டு

1963

கணக்கீட்டு ஆண்டின் முடிவு டிசம்பர் 31 ஆம் திகதி

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் முகவரி

: இல. 234/2,  
காலி வீதி,  
கொழும்பு 03.

தொலைபேசி : 2470662, 2470663,  
4607000, 4716990-2

தொலைநகல் : 2421897, 2326528,  
2433631, 2470661,

மின் அஞ்சல் : nlbgen@sltnet.lk

இணையத்தளம் : www.nlb.lk

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி,  
கணக்காய்வாளர் தலைமை அதிபதித்  
திணைக்களம்,  
சுதந்திர சதுக்கம்,  
கொழும்பு 07.

வங்கியாளர்கள்

மக்கள் வங்கி

பணிப்பாளர் சபை



திரு. சமிந்த அதுளுவகே  
தலைவர்



திரு. எச்.ஜி. சிறிசேன  
தொழிற்படு பணிப்பாளர்



திரு. ரவி அபேவர்த்தன  
பணிப்பாளர்



திரு. யு.ஆர். செனெவிரத்தன  
பணிப்பாளர்



திரு. ஜானக சிறிவர்ணசிங்க  
பணிப்பாளர்



திரு. பி.டி. புஷ்பகுமார  
பணிப்பாளர்



சிரேட்ட முகாமைத்துவம்



திரு. எம். எஸ். கருணாரத்ன (பீஏ)  
பொது முகாமையாளர்



திரு. அசோக் விதாரண  
மேலதிக பொது முகாமையாளர்



திரு. ஹர்சா பண்டார  
[எப்.சி.எம்.ஏ.(யு.கே), எப்.சி.சி.எ (யு.கே),  
எம்.பி.ஏ.(யு.எஸ்.ஏ), ஏ.எம்.எஸ்.எல்.ஐ.எம்,  
எப்.சி.எம்.எ (இலங்கை), எப்.சி.பி.எம்]  
தலைமை நிதியியல் அலுவலர்



திரு. நோஹன விஜவிக்ரம (ஏ.சி.ஏ)  
பிரதி பொது முகாமையாளர் (நிதி)



திரு. வி. சுந்தரேஸ்வரன்  
பிரதி பொது முகாமையாளர் (நிதி)



திருமதி. கீதா பெரேரா  
பிரதி பொது முகாமையாளர் (நிதி)



திரு. விஜய சமரநாயக  
பிரதி பொது முகாமையாளர்  
(விற்பனையாளர் நிருவாகம்  
மற்றும் ஊக்குவிப்பு)



திரு. ரவீந்திர பர்ணாந்து  
பிரதி பொது முகாமையாளர்  
(விற்பனைகள்)



2008ஆம் ஆண்டின் விற்பனை தொகையான ரூ 6,832.5 மில்லியனூடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் சபை எய்திய விற்பனை ரூ 8,580.5 மில்லியனாகும். இது ரூ 1,748 அதிகரிப்பென்பதுடன் 25.5 நூற்று வீதத்துக்கு சமமானதாகும்.

2009 திசம்பர் 31ஆம் திகதி முடிவுற்ற நிதி ஆண்டின் ஆண்டறிக்கையிலான தலைவரின் மீளாய்வு மூலமாக மிக மகிழ்ச்சியுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளாக வடக்குகிழக்கில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்தது. இக்காலப் பகுதியில் விசேடமாக எல்.ரி.ரி.ஈயினரின் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் ஏனைய பாகங்களில் திடீரென குழப்பநிலை ஏற்பட்டது. எல்.ரி.ரி.ஈயினரை முற்றாக தோற்கடித்து முழுநாட்டுக்குமே முழு அளவிலான சமாதானத்தை பெற்ற நிகழ்வானது நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்காளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த வெற்றியை எய்துவதில் உண்மையான இலங்கையன் என்ற உணர்வைக் காட்டி ஆயுதப்படையினருக்கும் பொலிசாருக்கும் துணிச்சலான மதியுரையை வழங்கி இவ்வெற்றிக்கு வழிவகுத்த மேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே இப்பாராட்டு உரித்தாகும். இந்த இருள் சூழ்ந்த காலகட்டத்தில் பொறுமைகாத்த சிவில் சமூகத்தினரைப் பாராட்டவேண்டியுள்ளது. எமது தாய் நாட்டுக்காக தமது உயிரை விட்ட எல்லோருக்கும் மரியாதை செய்யும் விதத்தில் சிறிது நேரம் மௌனம் விரும்புகின்றேன். இறுதியாக இலங்கை ஒரு கொடியின் கீழ் வந்துள்ளதுடன் பொருளியல் மீட்சியை எதிர்பார்த்து மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது.

தொழிற்படு பணிப்பாளரின் அறிக்கை ஒரு பகுப்பாய்வுடன் நிதிசார் சிறப்பமிசங்களை வெளிப்படுத்தும் உற்பத்திப் பணிகளினதும் ஒப்பீட்டுச் செயற்பாட்டின் விளக்கமான மீளாய்வும் இதனை வாசிப்பவர் அதிக தகவல் பெறும் நோக்குடன் தனியாகத் தரப்பட்டுள்ளது.

### மக்குறோ நிழற்படம்.

மே 2009 வரை ஆயுதப்படையினருக்கும் எல்.ரி.ரி.ஈயினருக்குமிடையே இடம்பெற்ற மிக உக்கிரமான போரின் காரணமாக வர்த்தகச் சுற்றாடல் மிகவும் பாரதூரமாக பாதிப்புக்குட்பட்டது. இதன் விளைவாக முன்னைய ஆண்டின் 6% நூற்று வீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2009ஆம் ஆண்டில் பொருளியல் வளர்ச்சி 3.5 நூற்று வீதமாக இருந்தது. எவ்வாறாயினும் 2010இல் இது பின்னால் பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கமத்தொழில், கைத்தொழில் மற்றும் சேவைகளினதும் நூற்றுவித அளவு மாறாது 12.0 வீதமாகவும் 28.6 வீதமாகவும் 59.3 வீதம் முறையே மொத்த உள்ளூர் உற்பத்திப் பங்களிப்பாகவும் இருந்தது. அபிவிருத்தி அடைந்த உலக நாடுகள் அநேகமானவற்றில் பொருளியல் சிக்கல் மிகவும் மோசமாக பாதித்த போதும் இலங்கை ஓரளவுக்கு சிறப்பாகச் செயற்பட்டது.

ஆள் ஒருவருக்கான மதிப்பீட்டு வருமானம் 2,100 அமெரிக்க டலராக அதிகரித்துள்ளதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டியின் அளவீட்டின்படியான ஆண்டுச் சராசரிப் பணவீக்கம் 2008 இன் 22.6 வீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2009இல் 3.5 வீதத்தை காட்டியதானது சரியான திசையில் செல்லும் நல்ல சகுனமாகும்.

வடக்கு கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள விரைவான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்கும் அளிகம் எதிர்பார்த்த உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்பதுடன் தெற்காசியாவில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கவர்ந்து இழுப்பதற்கும்



வழிவகுக்கும். எமது நாட்டின் புலணுணர்வைக்காட்டி எமது நாட்டின் நிலைமைய உணர்த்திக் காட்டவேண்டியது மிக முக்கியமானதுடன் ஏற்றமதிகள், உள்நோக்கிய சுற்றலாத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை நோக்காகக் கொண்டிருக்கவேண்டியது மிக முக்கியமானதுடன் ஏற்றமதிகள் உள்நோக்கிய சுற்றலாத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை நோக்காகக் கொண்டிருக்கவேண்டியது.

### நடவடிக்கைகள்

சில நகரங்களில் பொலிசாரினாலும் ஏனைய அரசாங்க அதிகாரிகளாலும் லொத்தர் சீட்டு விற்பனைச் சாவடிகள் அகற்றப்பட்டு வேறு இடங்களில் மாற்றியமைக்கப்பட்ட போதும் 2009 மே வரை யுத்தத்தின் காரணமாக எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெற்ற போதும் சபையின் நடவடிக்கை திருப்பதிகரமாகவே இருந்தது. 2008 ஆண்டின் ரூ 6,832.5 மில்லியனுடன் ஒப்பிடுமபோது 2009 ஆம் ஆண்டுக்கான விற்பனை மூலம் ரூ 8,580.5 மில்லியனாக பெற்றுக்கொண்டதானது ரூ 1,748 மில்லியன் அதிகரிப்பை அதாவது 25.5 வீதத்துக்கு சமமானதாயமைகின்றது. இதற்குத் துணைபோன முக்கிய காரணம் என்னவெனில் செத்தெம்பர் 2008 இல் விற்பனை விலை ரூ 10இல் இருந்தது ரூ 10 ஆக அதிகரித்ததனாலாகும். எவ்வாறாயினும் வளர்ச்சியின் அளவு விலை அதிகரிப்பின் பின் எதிர்பார்த்தளவுக்கு உயரவில்லை.

அதியுயர் பரிசான ரூ 10 மில்லியனும் அதற்கு மேலும் வென்றவர்களின் எண்ணிக்கை 2008 இன் 13 வரலாற்றில் அதியுயர் பரிசுத்தொகையான ரூ 51.8 மில்லியனை 2009 இல் மஹஜன சம்பத வாயிலாகக் பெற்றவரே இரண்டாவது கூடிய பரிசைப் பெற்றவராகும். 2006 இல் அதியுயர் பரிசாக 61.3 மில்லியனைப் மஹஜன சம்பத மூலம் மிக்க அதிகரித்த தொகையை செலுத்திய தேசிய லொத்தர் சபைக்கு அதியுயர் கௌரவம் உரித்தாகின்றது. 2009 ஒக்தோபர் மாதத்தில் சபை சீட்டு விற்பனை மூலம் ரூ 913 மில்லியனை எட்டியதானது ஒரு மாதத்தில் விற்பனையிலான சாதனையாகின்றது.

விற்பனை அதிகரிப்பை தொடர்ந்து திரட்டிய நிதியத்துக்கான உதவுதொகை வழங்கப்படும் பரிசுத்தொகை மற்றும் முகவர்களுக்கான தரகு என்பனவற்றிலும் அதிகரிப்பு ஏற்பட்டது. சபை 2008இல் செலுத்திய தரகுப்பணமான ரூ1,163.3 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் இத்தொகை ரூ 1,585.3 மில்லியனாக அதாவது ரூ 422 மில்லியன் அதிகரிப்பை காட்டியது. 2008 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட பரிசுத்தொகையான ரூ 3,373.5 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் செலுத்தப்பட்ட தொகை ரூ 4,246.5 மில்லியனாகும். திரட்டிய நிதியத்திற்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 238 மில்லியனால் அதிகரிக்கப்பட்டது. (2009 ஆம் ஆண்டு ரூ. 1,136.2 மில்லியனும், 2008 ஆம் ஆண்டு ரூ. 898.2 மில்லியனும் ஆகும்.) இது ரூ 873.2 மில்லியன் அதிகரிப்பு ஆகும். திரட்டிய நிதியம் மற்றும் வரிகள் வாயிலாக அரசாங்கத்துச் செலுத்திய தொகை 2008 இன் ரூ 1,345.2 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து இத்தொகை 2009 இல் ரூ 1,800.0 மில்லியனாகும் இது ரூ 454.8 மில்லியன் மெச்சத்தக்க அதிகரிப்பாகும்.

சபையின் ஏனைய வருமானம் அதாவது முதலீடுகள் மூலமானது வட்டி மூலம் பெறப்பட்ட தொகை 2008 இன் ரூ 257.9 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் இத்தொகை ரூ 340.6 மில்லியன்களாகும். சபை செபஸ்ரியன் ஹில் காணி விற்பனை மூலம் பெற்ற இலாபம் ரூ 53 மில்லியனாகும். இது வேறு வருமானத்துள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக்காணி 2009 யூலையில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை அங்கீகாரத்துடன் மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ரூ 125 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

சபையின் இயக்கச் செலவுகள் 2009 இல் ரூ 1,251.2 மில்லியனாகும். (விற்பனையில் 14.6 வீதம்) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து (விற்பனைகளில் 17.3 வீதமான) ரூ 1,184.1 மில்லியனாகும்.

வினியோகச் செலவுகள் 2008 இன் ரூ 3.5 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் ரூ 8.8 மில்லியனாகும். இது 151 வீதம் அதிகரிப்பாகும். இதற்கான காரணம் முகவர்களுக்கு மருத்துவ வசதிகளை 2009 தொடக்கம் வழங்கியதனாலாகும். இதன் தொடர்பில் சபை ரூ 4.1 மில்லியனைச் செலுத்தியுள்ளது.

நிருவாகச் செலவுகள் 2008 இன் ரூ244.6 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் இரு ரூ 296.1 மில்லியனாகும். இது 21 வீதம் அதிகரிப்புடன் அறவிடமுடியாக் கடன்கள் / எழுத்தழித்தகையிருப்புகளுக்கான ரூ25.2 மில்லியனும் மற்றும் ரூ 2.7 மில்லியனுமே இந்த அதிகரிப்புக்கான பிரதான காரணிகளாகும்.

பிற செலவுகளைப் பொறுத்தமட்டில் 2008 ஆம் ஆண்டின் ரூ 910.2 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் இது ரூ915.7 மில்லியனாக இருந்தது. இது ரூ5.5 மில்லியன் அதிகரிப்பை காட்டுகின்றது. பிற செலவுகளுள் தாபனச்செலவுகள், ரிக்கற் அச்சடிக்கு கட்டணங்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு செலவுகளும் தொலைத்தொடர்புச் செலவுகளும் அடங்கும்.

கடந்த ஆண்டுக்கான தாபனச் செலவான ரூ 66.5 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து நடப்பு ஆண்டுக்கான தாபனச் செலவு ரூ 69 மில்லியனாகும். இது ரூ2.5 மில்லியன் அதிகரிப்பை காட்டுகின்றது. இதற்கான பிரதான காரணம் மின்சாரக்கட்டணத்தில் ரூ 2.1 மில்லியன் அதிகரிப்பு ஏற்பட்டதனாலாகும்.

லொத்தர் சீட்டுகள் அச்சிட்டது மட்டிலான கட்டணங்கள் கடந்த ஆண்டின் ரூ 289.6. மில்லியனிலிருந்து நடப்பு ஆண்டில் ரூ 271.8 மில்லியனாக குறைந்தது. இது விலை அதிகரிப்பின் விளைவாக விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகும்.

சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு மட்டில் 2008 இல் செலவு செய்யப்பட்ட ரூ 540.2 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009இல் இது ரூ 554.1 மில்லியனாகும். இது ரூ13.9 மில்லியன் அதிகரிப்பை காட்டுகின்றது. சபை சமூகத்தின் மட்டில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கடந்த காலங்களில் சமூகம் சார்ந்த பொறுப்பான பணிகளில் ஈடுபட்டது. கூட்டிணைவுக் குடிமகன் பொறுப்பு என எண்ணி இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன.

தொலைத்தொடர்புச் செலவுகள் 2008 இல் ரூ 13.8 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2009 இல் ரூ20.7 மில்லியனாக அதிகரித்தது. இது ரூ6.9 மில்லியன் அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்புக்கான காரணம் தொலைபேசி. தோலை அஞ்சல் இன்றநெற்கட்டணங்கள் ரூ 4.3 மில்லியனாலும், அச்சிடுதல் மற்றும் எழுது கருவிகளிலான செலவுகள் ரூ 2.3 மில்லியனால் அதிகரித்ததன் காரணத்தினாலாகும்.

நிதிச் செலவுகள் 2008இன் ரூ25.7 மில்லியலிருந்து 2009 இல் ரூ 30.4 மில்லியனாக அதிகரித்து ரூ4.7 மில்லியன் அதிகரிப்பை காட்டியது. இதற்கான காரணம் வங்கிக்கட்டணங்களிலான அதிகரிப்பும், பிடித்து வைத்திருக்கும் வரிகளும் பணமற்ற லொத்தர்பரிசுகளுமாகும்.

மீளாய்வு ஆண்டு கலாத்தின் போது சபை முன்வயை ஆண்டின் நிகர மிகையான ரூ 43.0 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து ரூ 79.5 மில்லியனைப் பெற்றது. இது ரூ 36.5 மில்லியன் அதிகரிப்பை காட்டுகின்றது. நாட்டைக்கட்டியெழுப்புவதற்கான வரியாக 2009 இல் அறிமுகம் செய்யப்பட்ட வரி இல்லாதிருத்திருப்பின் சபை மேலும் சிறந்த பெறுபேறுகளைக் காட்டியிருக்கும்.

திரு.ரவி அபேவர்த்தனாவின் தலைமையின் கீழ் இயங்கும் கணக்காய்வு முகாமைத்துவக்குழு ஆண்டுக்காலத்தின் போது குறிப்பிட்டளவு எண்ணிக்கை கொண்டிராத குழுக்கூட்டங்களை நடாத்தியதுடன் மேலும் சாதகமான விதத்தில் அடிக்கடி இயக்கம் பற்றி மீளாய்வு நடாத்தினர்.

### திறன் சார்ந்த முன்னுரிமைகள்

சபை அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 2009 யூலையில் 112.05 பேச்சல் விஸ்தீரணம் கொண்ட வொக்சால் வீதியில் அமைந்துள்ள ஐ.பெ.அ.ச. பைக்கு சொந்தமான புதிய காணி ஒன்றை ரூ 300 மில்லியனுக்கு கொள்முதல் செய்தது.

பணியாளர்கள் செயல் நோக்கம் கொண்ட எல்லாப் பணியாளர்களுக்குமான மாநாடுகள் பல்வேறு காலங்களில் பணியாளர்களின் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டும் பணிபுரியமிடங்களில் அதிகரித்தளவில் பயனுறுதி கொண்டவர்களாக்கு வதற்கும் பணியாளர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டுவதற்குமேன நடாத்தப்பட்டன. பணியாளர்களின் மனப்பான்மைகளை இது மாற்றியுள்ளதுடன் இதனை வினைவாகத்தனியாள் செயற்திறனை அதிகரித்துள்ளதுடன் உள்ள திறன்களை உயர்த்தியுள்ளதென நாம் நம்புகின்றோம்.

முகவர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப் பரிசுகளை வழங்கியதன் மூலம் சபை வசதிகளை மேம்படுத்தியது. இதன்படி 5ஆம் தரத்திலான புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தும் மாணவர்களுக்கு அவர்கள் பாடசாலையை விட்டகலும்வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படுவதுடன் பல்கலைக்கழக அனுமதிபெறும் மாணவர்களுக்கு அவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் வரை மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.

லொத்தர் சீட்டிழுப்பின் எல்லா விபரங்களும் அடங்கியதான ஆபத்து அறவீட்டுமுறைமை ஒன்றின் தேவை நீண்டகாலமாக உணரப்பட்டதாயின் அனூராதபுரத்திலுள்ள சுற்றலா வங்களாவில் தேவையான கணினி உபகரணங்களை அமைப்பதன் மூலம் இது செயன் முறைப்படுத்தப்பட்டது.

சபை 2009 ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் சிறந்த பணியாளரை மாத அடிப்படையில் தெரிவு செய்து பணப்பரிசும் மற்றும் திறமைச் சான்றிதழும் வழங்கும் ஒரு திட்டத்தைச் செயல்முறைப்படுத்தியது சிறந்த பணியாளர் பண்பு அடிப்படை மற்றும் அளவு என்பவற்றை அளவு கோலாகக் கொண்டு செயல் மதிப்பீடு செய்ததன் பின் தெரிவு செய்யப்படுவார். இதுவும் பணியாளர்களின் செயற்திறனை அதிகரித்துள்ளதுடன் பணியாளரிடையே போட்டியையும் ஏற்படுத்தியுள்ளது.

பணிபுரியமிடத்தில் கூடிய பிணைப்பையும் நிறுவனத்தையும் பணியாளர்களையும் அதிகரித்தளவில் பெருமைகொள்ளச் செய்யும் நோக்குடனும் ஆண்டுக்காலத்தின் போது தேசிய லொத்தர் சபைக்கென ஒரு கூட்டிணைவுக் கீதம் வடிவமைக்கப்பட்டது.

சபை பிரதேச வாரியாக விற்பனையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வலிமை, பலவீனங்கள், வாய்ப்புகள் அச்சுறுத்தல்களை இனங்கண்டு பிரதேச முகாமையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தீர்மானத்தது. இதன்பயனாக 2009 மேயில் 11 பிரதேச முகாமையாளர்கள் அதிகளவு பொறுப்புக்களுடனும் பொது மக்களுடனும் தொடர்புகளை ஏற்படத்தவுமென நியமிக்கப்பட்டனர். இத்தேவைக்கென நாடு 11 பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு முகாமையாளருக்கும் ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான மாவட்டம் வழங்கப்பட்டது.

### முன்னாலுள்ள ஆண்டு

2010 ஆண்டுக்கான சபையின் விற்பனைக்கான மதிப்பீடு ரூ 11.0 பில்லியன்களாகும். இது 2009இல் எய்தப்பட்ட உண்மையான விற்பனை இலக்குடன் ஒப்பிடுமிடத்து 25 வீதத்துக்கும் கூடுதலான அதிகரிப்பாகும். 2008 செத்தெம்பரில் விற்பனை விலையை ரூ 20 ஆக அதிகரித்தை தொடர்ந்து விற்பனைத் தொகை கிட்டத்தட்ட 65 வீதத்திலிருந்து 70% வீழ்ச்சி அடைந்தது விற்பனைக்கான தொகையை அதிகரிக்கும் நோக்குடன் 2010இல் பல ஊக்குவிப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சபை விலை அமைப்பை மீளாய்வு செய்து இலாபகரமற்ற லொத்தர்களுக்குப் பதில் அதிகளவில் வாடிக்கையாளர்களைக் கவரும் வித்திலான புதிய லொத்தர்களை அறிமுகம் செய்ய எதிர்பார்க்கின்றது. சபை 2010 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்குக்கான விசாலிப்பை மீளாய்வு செய்வதுடன் பிரதேச முகாமையாளர்களினூடாக பிரதேச ஊக்குவிப்பு, விற்பனையாளர் வலைப்பிணலை விரிவாக்கல் மற்றும் சுரண்டல் சீட்டுகளின் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியமும் உள்ளது. நாட்டில் சமாதானம் பிறந்ததை தொடர்ந்து சிறந்த குழல் ஏற்பட்டிருப்பதால் 2010 எதிர்பார்த்திருக்கும் விளைவுகள் சபைக்கு கிட்டும் என நான் மிக ஆவ லுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

2010 இல் எதிர்வு கூறப்பட்ட விற்பனைகளை எய்துவதற்கென சபை ஒன்பது உபாயங்களை கையாளும் அவையாவன புதிய விலையமைப்பு முலமாக கொள்முதல் தொகையை அதிகரித்தல், சீட்டுக்குலுக்கும்

திகதிகளில் மாற்றம், வினியோகத்தை அதிகரித்தல், பிரதேச விற்பனை ஊக்குவிப்பு, புதிய லொத்தர்களை அறிமுகம் செய்தல், புதிய சந்தை வாய்ப்புகளை அறிந்துகொள்ளுதல், வடக்கு கிழக்கு சந்தையை விசாலித்தல், பிரதேச முகாமையாளர்களின் பங்களிப்பு மற்றும் சுரண்டும் லொத்தர் சந்தையை விசாலித்தல்.

மேலும் சபை 2010இல் 63 வீதமாக உள்ள லொத்தர் துறையிலான இன்றைய சந்தையை ஒன்றில் அதிகரிக்கவோ அல்லது பேணவோ எதிர்பார்க்கின்றது.

### எனது நன்றிகள்

சவாலான ஒரு சுற்றாடலில் மேம்பட்ட விளைவுகளை எய்துவதற்கு ஆண்டு முழுவதும் மனப் பூர்வமான ஆதரவை வழங்கிய முகாமைத்துவக் குழுவுக்கும் எல்லா மட்டத்திலுமான பதவியினருக்கும் என் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகின்றேன்.

அத்துடன் தீர்மானங்களை எடுத்த வேளைகளில் பெறுமதிமிக்க வழிகாட்டலை எனக்கு அளித்து ஆதரவளித்த சபையில் எனது சகபாடிகளுக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

விற்பனையை அதிகரிக்கவும் சந்தையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பேணவும் உதவிய எமது உற்சாகம் நிறைந்த மாவட்ட விற்பனையாளர்களுக்கும் மற்றெல்லா விற்பனை முகவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதிர்வரும் ஆண்டிலும் இதற்கும் மேலான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் அதே அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றுவீராக என நான் எதிர்பார்க்கின்றேன்.

இவ்வேளையில் கணக்காய்வாளர் அதிபதியையும் அவரது பதவியினரையும் உள்ளக கணக்காய்வாளர்கள் வெளியக கணக்காய்வாளர்கள் சுயாதீன லொத்தர்க் கணக்காய்வாளர்களையும் அவர்கள் மனமுவந்தளித்த ஆதரவுக்கு நன்றித் தெரிவிப்பதுடன் பரிசுகளைப் பரிசோதனை செய்த ஆட்சேபனைக்குரிய ஆவணங்களின் பரிட்சகர் சரியான தருணத்தில் சீட்டுகளைத் தந்து உதவி செய்து சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கு உதவிய அச்சகத்தாருக்கும் ஆண்டுக்காலத்தின் போது அதியுயர் சேவையை வழங்கிய எமது பிரதான வங்கியாளரான மக்கள் வங்கிக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக தேசிய லொத்தர் சபையின் உற்பத்திகளான எமது உற்பத்திகளில் நம்பிக்கை வைத்து அவற்றை கொள்ளுதல் செய்து எமது விலை மதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வரும் ஆண்டிலும் இதே ஆதரவை எதிர்பார்த்திருப்பதுடன் எமது வாடிக்கையாளர்களின் வெற்றி வாய்ப்புகள் நிறை வேறுவதன் மூலம் சமூகத்தில் மேலும் பல வெற்றியாளர்கள் வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.

சமிந்தா அத்துளுவகே  
தலைவர்  
தேசிய லொத்தர் சபை  
2010 மார்ச் 01  
கொழும்பு

2009 திசம்பர் 31ஆம் திகதி முடிவுற்ற ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கையுடன் தமது அறிக்கையையும் சமர்ப்பிப்பதில் தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர்களாகிய நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

## நடவடிக்கைகள்

தேசிய லொத்தர் சபை போதுமான அளவு நிதிவளங்களுடன் எதிர்காலத்தில் “இலாபகரமாக இயங்கும் அடிப்படை” பின்பற்றி நிதிக் கூற்றுகளைத் தயாரிப்பதில் வெற்றிபெறும் தேசிய லொத்தர் சபையின் பிரதான நடவடிக்கைகளாவன சீட்டிழுப்பையும் சுரண்டல் லொத்தர்களையும் நடாத்துவதாகும் என்பதுடன் இந்த ஆண்டுக் காலத்தின்போது இவ் விதமான தன்மையில் எதுவித மாற்றமும் இருக்கவில்லை.

பக்கங்கள் 50 உள்ள தலை வரின் மீளாய்வில் சபையின் விவகாரங்களிலான ஒரு பகுப்பாய்வைத் தருவதுடன் ஆண்டுக்காலத்தின்போது இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதுடன் 72 பக்கத்திலுள்ள உற்பத்தி முதலீட்டுப்பட்டியல் உற்பத்திப் பொருட்களின் இயக்கம்சார் விளைவுகளை விபரிக்கின்றது. இந்த அறிக்கைகளும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுகளும் சபையின் நிலைமையை பிரதிபலித்துக்காட்டுகின்றன.

ஒதுக்கங்களும் திரண்ட இலாபமும் 2008 திசம்பர் 31இல் இருந்த ரூ 1,483.3க்கு எதிராகப் பாக்குமிடத்து 2009 திசம்பர் 31 அன்றிருந்த தொகை ரூ 1,677.4 மில்லியனாகும் இதன் விளக்கமும் அசைவும் நிதிக் கூற்றுகளிலான ஓப்புரவு மாற்றத்தில் காட்டப்பட்டப்பட்டுள்ளது (பக்கம் 63)

சபையால் செலுத்தப்படவேண்டிய எல்லாவரிகளும் விதிப்புகளும் மற்றும் ஐந்தொகைத் தினத்தன்று செலுத்தப்படவேண்டிய எல்லாவரிகளும் விதிப்புகளும் மற்றும் ஐந்தொகைத் தினத்தன்று செலுத்த வேண்டியதான எல்லா நியதிச் சட்டமுறையானகடப்பாடுகளும் முறையாகச் செலுத்தப்பட்டோ அல்லது நிதிக் கூற்றுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்பதை பணிப்பாளர்கள் உறுதி செய்கின்றனர்.

## மனிதவளங்கள்

எந்தவொரு அமைப்பிலும் அதன் பதவியினரே மிகவும் பிரதானமானவர்களாகும் பதவிநிலை உத்தியோகத்தர் மிக நீண்ட காலமாக தொடர்பிணைப்பம் வாடிக்கையாளர் சேவைகளும் சிறந்த வியாபாரத்துக்கான சமிக்ஞைகளாகும். இவ்விதமான சாதகமான மனப்பாங்கு பொதுமக்கள் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கு உதவியதுடன் எமது உற்பத்திப் பொருட்கள் மட்டிலான நம்பிக்கைக்கு உற்சாகமுட்டியதுடன் மொத்த உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதன் காரணமாக மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைக்க வழிசமைத்தது.

2009 ஆம் ஆண்டு திசம்பர் 31, திகதியன்றிருந்தவாறான சபையின் பணிப்பாளர்களின் எண்ணிக்கை 278 ஆகும். இது முன்னைய ஆண்டில் 282 ஆக இருந்தது.

இயக்கத்திலிருந்த விற்பனை ஊக்குவிப்பத்திட்டம் உற்பத்தியை அதிகரித்ததுடன் பணியாளர்களுக்கும் உக்கமளித்தது. பணியாளர்கள் எல்லோருக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான மருத்துவ அறுவைச் சிகிச்சை மற்றும் வைத்தியசாலைக்கான காப்பறுதித்திட்டமும் தொடர்ந்திருந்தது. மேலும் போக்குவரத்து வசதி வழங்கப்படாத எல்லாப் பணியாளர்களுக்கும் மாதம் ஒன்றக்கு ரூ 3,000/= பிரயாணப்படியாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆண்பணியாளர்களுக்கு சீருடைப்பனமும் பெண் பதவியினருக்கு அலுவலகச் சேலைகளும் வழங்கப்பட்டன.

நிதியியற் சிறப்பியல்புகள்.

டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக

தொகைகள் மில்லியனில்

	2009	2008	மாற்றங்கள் (%)
புரள்வு	8,580.53	6,832.52	25.5
சட்ட ரீதியான ஒதுக்கீடுகள்	6,968.19	5,435.18	(28.2)
பெறுமதிசேர்வரி	317.54	298.11	(24.6)
என்.பீ.ரீ.	139.68	-	-
பிற வருமானம்	340.68	258.00	32.0
நடவடிக்கைச் செலவுகள்	1,251.29	1,184.19	(5.6)
வரிக்கு முந்திய சுத்த இலாபம்	244.50	173.03	41.3
வரிக்குப் பிந்திய சுத்த இலாபம்	79.56	43.04	84.8
மொத்தச் சொத்துக்கள்	2,626.87	2,347.21	11.9
மொத்தச் சுத்தச் சொத்துக்கள் / பங்குகள்	1,677.47	1,483.36	13.0
புரள்விற்கு வரிக்கு முந்திய சுத்த இலாப %	2.84	2.53	-
மொத்தச் சொத்திற்கு வரிக்கு முந்திய சுத்த இலாப %	9.30	7.37	-
பங்குகளுக்கு வரிக்கு முந்திய சுத்த இலாப %	14.57	11.66	-
பங்குகளின் விகிதாசாரம்	2.4:1	2.6:1	-

**அரசாங்கத்துக்கான உதவு தொகை**

நேரடியாக தீர்ப்பிய நிதியத்துக்கும் நேரடியாக அல்லாது வரிகளாகவும் அரசாங்கத்துக்கு சபை அனுப்பி வைத்த பணம் 2008 இன் ரூ 1,326.4 மில்லியனுக்கு எதிராக 2009 அனுப்பிவைத்த பணம் ரூ 1,758.2 மில்லியனாகும். இதன் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

**அரசாங்கத்திற்கு செலுத்திய தொகை**

**நேரடிச் செலுத்துகை**

திரண்ட நிதிக்குப் பங்களிப்பு

**மறைமுகச் செலுத்துகை**

பெசெல

என்.பீ.ரீ.

வருமானவரி / இல

அரசாங்கத்திற்கு மொத்தச் செலுத்துகை

2009	2008
ரூபா மில்	ரூபா மில்
1,136.2	898.2
317.5	298.1
139.6	-
164.9	130.0
622.0	428.1
1,758.2	1,326.4

## சொத்து, பொறித் தொகுதியு் சாதனமும்

மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது சபை சொத்து, பொறித்தொகுதி மற்றும் சாதனங்களுக்கென ரூ 357,599,387/= என்னும் தொகையை முதலீடு செய்தது. 2009 ஆம் ஆண்டில் தே.லொ.ச.பையால் ஜனத்தா பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையிடமிருந்து ரூ 300 மில்லியனுக்கு (112.05 பேசு) காணியை கொள்முதல் செய்துள்ளதுடன் புதிய கட்டம் ஒன்றை கட்டுவதற்கான திட்டம் உள்ளது.

## இயக்கம்சார் செலவினம்

மீளாய்வு ஆண்டுக்கான மொத் இயக்கம் சார் செலவினம் ரூ. 1,251.3 மில்லியன், கடந்த வருட செலவினம் ரூ 1,184.2 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து இது 5.7% அதிகரிப்பாகும் என்பதுடன் கடந்த ஆண்டின் மொத்த உற்பத்தியான 17.3% த்துடன் ஒப்பிடுமிடத்து இது மொத்த உற்பத்தியின் 14.6% தை பிரதிபலிக்கின்றது. இயக்கங்கள் செலவுகள் 5.6 வீதத்தால் முன்னைய ஆண்டிலும் பார்க்க அதிகரித்த போதும் அதுவிற்பனையிலான நூற்று வீதத்தை குறைத்ததன் விளைவாக சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது.

## பணிப்பாளர் சபை

மீளாய்வு ஆண்டுக் காலத்தின்போது சபை பின்வரும் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியிருந்தது.

திரு.சமிந்த அத்துளுவகே	-	தலைவர்
திரு.எச்.ஜி.சிறிசேன	-	தொழிற்படும் பணிப்பாளர்
திரு.ஆர்.ஜெ.ரி.அபயவர்த்தனா	-	பணிப்பாளர்
திரு.ஜானக சிறி வர்ணசிங்க	-	பணிப்பாளர்
திரு.பிடி.புஷ்பகுமார	-	பணிப்பாளர்
திரு.யு.ஆர்.செனவிரத்தின	-	பணிப்பாளர் (திறைசோரி பிரதிநிதி)

## சபைக்குழு

ஆண்டுக்காலத்தின் போது சபை 20 சபைக் கூட்டங்களை நடாத்தி மிகவும் பயனுறுதிக்கொண்ட வகையில் இயக்கம் பற்றி மீளாய்வு செய்தது. ஆண்டுக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் இருந்தன என்பதை சபை உறுதிசெய்தது.

முகாமையாலும் முழுப்பதவியினராலும் வழங்கப்பட்ட சேவைகள் மட்டில் பணிப்பாளர் சபை தமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றது. மாவட்ட விற்பனையாளர்களுக்கும், ஏனைய முகவர்களுக்கும், வங்கியாளர்களுக்கும், வழங்குநர்களுக்கும், அச்சகத்தாருக்கும் கணக்காய்வாளர் அதிபதிக்கும் அவரின் பணியாளர்களுக்கும் லொத்தர் கணக்காய்வாளர்களுக்கும் அவர்களின் நேர்மை அற்பணிப்பு மற்றும் அவர்கள் வழங்கிய சேவை மட்டில் சபை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

எமது நாட்டில் தேசிய லொத்தர் சபையே மிகவும் நம்பகமான லொத்தர் நிறுவனம் என நம்பிக்கை வைத்து பற்றுதல் கொண்ட எமது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவிக்காது விட்டால் எமது கடமையில் தவறியவர்களாவோம்.



எச்.ஜி.சிறிசேன  
தொழிற்படு பணிப்பாளர்,  
தேசிய லொத்தர் சபை,  
2010 மார்ச் 07,  
கொழும்பு.



தேசிய லொத்தர் சபையின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக்குழு மரபு முறையாக 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதுடன் 2009 ஆம் ஆண்டுக்காலத்தின்போது பன்னிரண்டு குழுக்கூட்டங்களை நடாத்தியது.

மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது குழு பின்வரும் உத்தியோகத்தர்களைத் கொண்டிருந்தது.

திரு.ஆர்.ஜெ.ரி. அபேவர்த்தனா	-	பணிப்பாளர்
திரு.ஜானக சிறிவண்ணசிங்க	-	பணிப்பாளர்
திரு.எம்.எஸ்.கருணரத்தின	-	பொது முகாமையாளர்
திரு.ஹர்சா பண்டாரா	-	பிரதான நிதி உத்தியோகத்தர்
திரு.ஜெ.எ.ஆர். விஜேவிக்கிரமா	-	பிரதிப் பொது முகாமையாளர்
வரை பி.விஜயவர்த்தனா அன்ட கம்பனி	-	உள்ளக கணக்காய்வாளர் பிரதிநிதி
திணைக்களம்	-	கணக்காய்வாளர் அதிபதி

கணக்காய்வுக் குழுவுக்கு கணக்கிடுதலில் போதியளவு மற்றும் பயனுறுதி என்பனவற்றையும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளை மதிப்பீடு செய்வதற்கான அதிகாரத்தையும் நியதிக் கட்டமுறையான தேவைகளுக்கு இணங்கி நடக்கின்றதா என்பதையும் கண்காணிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. கூட்டங்களின்போது கணக்காய்வுக்குழு மாதாந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகளை மீளாய்வு செய்கின்றது. கணக்காய்வுக்குழு உள்ளக கணக்காய்வு அறிவதுடன் வியாபார ஆபத்துக்களைக் குறைக்கும் அதனை வெற்றிகொள்வதற்கான திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டியது.

குழுவின் கருத்து என்னவெனில் நிறுவனத்தின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன என்னும் உத்தரவாதத்தை பணிப்பாளர்களுக்கு வழங்குவதுடன் நியாயமான ஆனால் பூரணமற்ற போதுமான கட்டுபாடுகளும் நடைமுறைகளும் பொருத்தமான விதத்தில் உள்ளன எனவும் கணக்குகளின் காட்டப்பட்ட விளைவுகள் உண்மையான கூற்றுப் பிழைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதுமாகும்.

*R. Aiyemba*

ஆர்.ஜெ.ரி.அபேவர்த்தனா,  
தலைவர்,  
கணக்காய்வு முகாமைத்துவக் குழு,  
தேசிய லொத்தர் சபை,  
2010 மார்ச் 15.

தேசிய லொத்தர் சபை

டிசம்பர் கணக்கில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று

	குறிப்பு	2009 ரூபா	2008 ரூபா
<b>வருமானம்</b>			
புரள்வு - பெசேவ அடங்கலாக	01	8,580,538,712	6,832,519,239
குறை : முகவர் தரகு	02	1,585,329,388	1,163,307,511
அறிவிக்கப்பட்ட பரிசுகள்	03	4,246,564,845	3,373,592,920
திரண்ட நிதியத்திற்கான பங்களிப்பு	04	1,136,298,465	898,282,571
பெசேவ க்கு முன்னர் சபையின் வருமானம்		1,612,346,013	1,397,336,238
குறை : பெறுமதி சேர்வரி		317,545,635	298,114,596
தேசத்தை கட்டி எழுப்பும் வரி		139,681,053	-
பெசேவரியின் பின்னர் சபையின் வருமானம்		1,155,119,325	1,099,221,641
கூட்டு : பிறவருமானம்		340,680,571	257,996,742
<b>கழி : செலவுகள்</b>			
விநியோகச் செலவினம்	05	8,895,497	3,520,855
நிருவாகச் செலவுகள்	06	296,178,938	244,653,465
பிற செலவுகள்	07	915,738,536	910,299,015
நிதிச் செலவினம்		30,483,249	25,717,200
மொத்தச் செலவுகள்		1,251,296,219	1,184,190,534
வரியிடலின் முன்னான நிகர மிகை		244,503,677	173,027,850
கழி : வரியிடலுக்கான ஏற்பாடு		164,941,354	129,986,050
ஆண்டுக்கான நிகரமிகை		79,562,323	43,041,800

# தேசிய லொத்தர் சபை


டிசம்பர் 31 ஆம் தேதியன்றுள்ளவாறான ஐந்தொகை

குறியீடு	2009 ரூபா	2008 ரூபா
<b>சொத்துக்கள்</b>		
<b>நடைமுறை அல்லாத சொத்துக்கள்</b>		
ஆதனம், இயந்திரம் மற்றும் உபகரணம்	411,073,824	175,179,138
முதலீடுகள் - நீண்டகால ஒன்லைன் லொத்தர்கள்	-	782,589,334
ஒன்லைன் தேசிய லொத்தர்களுக்கு நீண்டகாலக் கடன்	-	200,000,000
குறை : பிற்போடப்பட்ட வரி பதிவு அழிக்கப்பட்ட ஒன்லைன்	-	(982,589,334)
<b>மொத்த நடைமுறைச் சொத்துக்கள்</b>	<b>411,073,824</b>	<b>175,179,138</b>
<b>நடைமுறைச் சொத்துக்கள்</b>		
பதிவேட்டுப் பொருட்கள் / இருப்புக்கள்	65,335,260	72,048,940
பொதுத் திறைச்சேரி - கட்டட நிதியம்	24,945,898	84,945,898
வர்த்தகம் பிற வருமதிகளும்	182,567,615	188,913,493
வைப்புகளும் முற் கொடுப்பனவுகளும்	5,749,494	6,722,698
காசும் காசிற்சுச் சமனானவையும்	1,937,193,516	1,819,403,622
<b>மொத்த நடைமுறைச் சொத்துக்கள்</b>	<b>2,215,791,784</b>	<b>2,172,034,652</b>
<b>மொத்தச் சொத்துக்கள்</b>	<b>2,626,865,608</b>	<b>2,347,213,789</b>
<b>பங்குகளும் பொறுப்புகளும்</b>		
<b>பங்குடமையாளர்க்கு பங்குக் காரணம் கொள்ளக்கூடியது</b>		
ஒதுக்கங்கள்	1,677,474,544	1,483,361,718
<b>மொத்தப் பங்குடமையாளர்க்குப் பங்குக் காரணம் கொள்ளக்கூடியது</b>	<b>1,677,474,544</b>	<b>1,483,361,718</b>
<b>நடைமுறை அல்லாத பொறுப்புக்கள்</b>		
பணிக்கொடைக்காகிய ஏற்பாடு	38,191,925	35,944,866
பிற்போடப்பட்ட வரி	3,304,119	5,052,052
<b>முதலீட்டுறகாகிய ஏற்பாடு</b>	<b>41,496,044</b>	<b>40,996,918</b>
<b>மொத்த நடைமுறையல்லாத பொறுப்புக்கள் நடைமுறைப் பொறுப்புக்கள்</b>		
செலுத்த வேண்டியவை	667,850,962	626,243,904
செலுத்தவேண்டிய பெசேவ	29,392,089	11,286,000
செலுத்த வேண்டிய வருமானவரி	73,803,181	59,086,302
திரண்ட செலவுகள்	136,848,788	126,238,948
<b>மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்</b>	<b>907,895,020</b>	<b>822,855,154</b>
<b>மொத்தப் பொறுப்புக்கள்</b>	<b>949,391,063</b>	<b>863,852,071</b>
<b>மொத்த பங்குகளும் பொறுப்புக்களும்</b>	<b>2,626,865,608</b>	<b>2,347,213,789</b>

3. நிதி க கருவிகளும் முடிவுகளும்



சமிந்த அது ஞவ கே  
தலைவர்



எச்.ஜி. சிறிசேன  
தொழிற்படு பணிப்பாளர்



ஹர்சா பண்டார  
தலைமை நிதியியல் அலுவலர்

தேசிய லொத்தர் சபை

ஆண்டு இறுதியின் காசுப்பாய்ச்சலின் கூற்று

	2009 ரூபா	2008 ரூபா
<b>செயற்படு நடவடிக்கைகள் மூலமான காசுப் பாய்ச்சல்</b>		
வரிக்கு முந்திய தேறிய இலாபம்	244,503,677	173,027,850
	<b>244,503,677</b>	<b>173,027,850</b>
பரிசுகள் ஒதுக்கத்தின் அதிகரிப்பு/குறைவு	114,550,503	62,960,199
	<b>359,054,180</b>	<b>235,988,049</b>
<b>சரி செய்தல்களுக்கானவை</b>		
தேய்வாமை	50,121,501	46,444,827
பணிக்கொடைக்காகிய ஒதுக்கம்	7,984,899	7,492,993
பெசேவக்காகிய ஒதுக்கம்	457,226,688	298,114,596
ஆதனம், இயந்திரம், மற்றும் உபகரணத்தை அகற்றுதற்கான (இலாபம்)/நட்டம்	(53,986,247)	(4,711,655)
பரிசுகளுக்கான ஒதுக்கீடு	4,246,564,845	3,373,592,920
திரண்ட நிதியத்திற்கான ஒதுக்கீடு	1,136,298,465	898,282,571
	<b>6,203,264,331</b>	<b>4,855,204,300</b>
<b>செயற்படு மூலதனத்தின் மாற்றங்கள்</b>		
பொருட்பதிவேடு / இருப்புகளின் அதிகரிப்பு/குறைவு	6,713,681	18,279,960
பொதுத் திறைச்சேரி - கட்டட நிதியத்தின் அதிகரிப்பு / குறைவு	60,000,000	231,884,061
வாத்தகம் மற்றும் பிற வருமதிகளின் அதிகரிப்பு / குறைவு	6,345,878	32,171,157
வாத்தகம் மற்றும் பிற வருமதிகளின் அதிகரிப்பு / குறைவு	973,203	(826,138)
செலுத்த வேண்டியவற்றின் , திரண்ட செலவுகளின் அதிகரிப்பு/குறைவு	(6,903,960)	68,475,578
	<b>6,270,393,133</b>	<b>5,205,188,918</b>
<b>முதலீட்டு நடவடிக்கைகள் மூலமான தேறிய காசுப் பாய்ச்சல்</b>		
நடைமுறை அல்லாத சொத்துக்களின் சேர்ப்புக்கள்	(357,599,387)	(15,217,528)
நிலையான சொத்துக்கள் மாற்றம்	-	1,000,000
ஆதனம் இயந்திரம் மற்றும் உபகரணத்தை அகற்றுதல் மூலமான ஆதாயங்கள்	125,569,446	5,061,661
<b>முதலீட்டு நடவடிக்கைகள் மூலமான தேறிய காசுப் பாய்ச்சல்</b>	<b>(232,029,941)</b>	<b>(9,155,867)</b>
<b>நிதிசார் நடவடிக்கைகள் மூலமான காசுப் பாய்ச்சல்</b>		
திரண்ட நிதியத்தியத்திற்குச் செலுத்திய கொடுப்பனவுகள்	(1,122,880,243)	(878,904,347)
செலுத்திய பரிசு	(4,200,862,208)	(3,379,349,635)
பணிக்கொடைக் கொடுப்பனவு	(5,737,839)	(2,525,980)
பெசேவ கொடுப்பனவு	(439,120,600)	(292,329,021)
வருமானவரிக் கொடுப்பனவு	(151,972,408)	(179,053,279)
<b>நிதிசார் நடவடிக்கைகள் மூலமான தேறிய காசுப் பாய்ச்சல்</b>	<b>(5,920,573,297)</b>	<b>(4,732,162,262)</b>
ஆண்டின் காலப்பகுதியில் காசும் காசிற்குச் சமனானவைகளின் தேறிய மாற்றங்கள்	117,789,894	463,870,789
ஆண்டின் தொடக்கத்தில் காசும் காசிற்குச் சமனானவைகளும்	1,819,403,622	1,355,532,833
<b>வருடமுடிவில் காசும் காசிற்குச் சமனானவைகளும்</b>	<b>1,937,193,516</b>	<b>1,819,403,622</b>
<b>காசும் காசிற்குச் சமனானவைகளும்</b>		
	<b>2009</b>	<b>2008</b>
குறுகியகால முதலீடுகள்	1,832,058,403	1,678,732,286
கையிலுள்ள காசும் வங்கியிலுள்ள நிதிகளும்	105,135,113	140,671,336
<b>காலத்தின் முடிவிலிருந்த தேறிய காசும் காசுக்குச் சமனானவைகளும்</b>	<b>1,937,193,516</b>	<b>1,819,403,622</b>

## தேசிய லொத்தர் சபை

டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த ஆண்டிற்கான பங்குகளின் மாற்றங்களின் கூற்று

ரூபா

	கட்டிட ஒதுக்கம்	பரிசுகள் ஒதுக்கம்	வருமான ஒதுக்கம்	மொத்தம்
31/02/2007 இல் இருந்தவாறான நிலுவை	<b>400,000,000</b>	<b>531,317,234</b>	<b>446,042,486</b>	<b>1,377,359,720</b>
பரிசு மீதி	-	62,960,199	-	62,960,199
திரண்ட மிகையிலிருந்து கட்டிட ஒதுக்கத்துக்கு மாற்றம்	100,000,000	-	(100,000,000)	-
2008 க்கான நிகர மிகை	-	-	43,041,800	43,041,800
31/12/2008 இல் இருந்தவாறான நிலுவை	<b>500,000,000</b>	<b>594,277,433</b>	<b>389,084,286</b>	<b>1,483,361,719</b>
பரிசு மீதி	-	114,550,502	-	114,550,502
திரண்ட மிகையிலிருந்து கட்டிட ஒதுக்கத்துக்கு மாற்றம்	107,000,000	-	(107,000,000)	-
2009 க்கான நிகர மிகை	-	-	79,562,323	79,562,323
ஆண்டின் மிகையிலிருந்து கட்டிட ஒதுக்கத்துக்கு மாற்றம்	50,000,000	-	(50,000,000)	-
31/12/2009 இல் இருந்தவாறான நிலுவை	<b>657,000,000</b>	<b>708,827,935</b>	<b>311,646,609</b>	<b>1,677,474,544</b>

குறிப்பு 01 - புரள்வு

	2009 ரூபா	2008 ரூபா
மஹஜனசம்பத	3,258,173,800	2,473,972,800
வாசனா சம்பத	1,074,035,600	884,100,100
கொவிசெத	1,106,726,120	965,580,100
சமுர்த்தி	55,918,000	19,568,000
சுப்பிரி வாசனா	873,571,200	763,059,100
ஜயவிரு	833,191,000	738,890,800
கொழும்பு விமானநிலைய சுப்பர் சீட்டிழுப்பு	33,490,172	32,440,919
சிரம வாசனா	265,818,800	251,270,900
சுவசெத	482,830,600	439,960,500
செவன	596,783,420	263,676,020
	<b>8,580,538,712</b>	<b>6,832,519,239</b>

குறிப்பு 02 - முகவர் தரகு

	2009 ரூபா	2008 ரூபா
மஹஜனசம்பத	610,684,113	423,473,390
வாசனா சம்பத	200,499,262	150,769,802
கொவிசெத	208,119,501	164,854,584
சமுர்த்தி	8,834,324	3,091,744
சுப்பிரி வாசனா	163,614,658	130,521,885
ஜயவிரு	156,171,369	126,524,593
கொழும்பு விமானநிலைய சுப்பர் சீட்டிழுப்பு	194,988	181,347
சிரம வாசனா	49,823,101	44,358,969
சுவசெத	90,503,201	77,873,171
செவன	96,884,872	41,658,027
	<b>1,585,329,389</b>	<b>1,163,307,512</b>

குறிப்பு 3 - அறிவிக்கப்பட்ட பரிசுகள்

	2009 ரூபா	2008 ரூபா
மஹஜனசம்பத	1,606,785,934	1,203,518,216
வாசனா சம்பத	530,735,264	429,358,079
கொவிசெத	546,949,219	492,445,851
சமுர்த்தி	27,668,760	9,784,000
சுப்பிரி வாசனா	434,296,400	389,160,141
ஜயவிரு	413,654,374	372,515,888
கொழும்பு விமானநிலைய சுப்பர் சீட்டிழுப்பு	9,067,212	8,935,265
சிரம வாசனா	135,567,588	121,960,011
சுவசெத	246,243,606	214,077,459
செவன	295,596,488	131,838,010
	<b>4,246,564,845</b>	<b>3,373,592,920</b>

குறிப்பு 04 - திரண்ட நிதியம்

	2009 ரூபா	2008 ரூபா
மஹாஜனசம்பத	537,598,677	408,205,512
வாசனா சம்பத	177,215,874	145,876,517
கொவிசெத	110,672,612	96,558,010
சமுர்த்தி	5,591,800	1,956,800
சுப்பிரி வாசனா	87,357,120	76,305,910
ஜயவிரு	83,319,100	73,889,080
சிரம வாசனா	26,581,880	25,127,090
சுவசெத	48,283,060	43,996,050
செவன	59,678,342	26,367,602
	<b>1,136,298,465</b>	<b>898,282,571</b>

குறிப்பு 05 - விநியோகச் செலவினம்

	2009 ரூபா	2008 ரூபா
சீட்டுக்கள் ஏற்றி இறக்கற் செலவு	3,504,481	3,349,270
திரும்பும் சீட்டுக்களுக்கான செலவு	1,207,376	171,585
முகவர் மருத்துவச் செலவுகள்	4,183,640	-
	<b>8,895,497</b>	<b>3,520,855</b>

குறிப்பு 06 - நிருவாகச் செலவுகள்

	2009 ரூபா	2008 ரூபா
பணியாளர் சம்பளங்கள்	181,571,325	162,956,647
பிற நிருவாகச் செலவினம்	114,607,612	81,696,817
	<b>296,178,938</b>	<b>244,653,464</b>

குறிப்பு 07 - பிற செலவுகள்

	2009 ரூபா	2008 ரூபா
தாபனச் செலவுகள்	69,015,014	66,550,043
சீட்டுக்கள் அச்சடித்த கட்டணங்கள்	271,803,581	289,619,018
சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு	554,143,255	540,253,037
தொலைத்தொடர்புச் செலவுகள்	20,776,686	13,876,917
	<b>915,738,536</b>	<b>910,299,015</b>

குறிப்பு 08 - பொருட்பதிவேடுகள் / இருப்புக்கள்

	2009 ரூபா	2008 ரூபா
அச்சடித்த சீட்டுக்கள்	16,526,106	11,242,119
கடதாசி மற்றும் எழுதுகருவிவகை	2,368,592	1,599,586
பரிசுகள்	43,092,457	57,100,976
நுகர்வுப் பொருட்கள்	3,223,455	1,905,860
விற்பனையாளர்கள், முகவர்களிடமுள்ள கணணி இருப்பு	77,000	152,750
முகவர்களிடமுள்ள விற்பனைக் கட்டுகளின் இருப்புக்கள்	47,650	47,650
	<b>65,335,260</b>	<b>72,048,941</b>

குறிப்பு 09 - வர்த்தகம் மற்றும் பிற வருமதிகள்

	2009 ரூபா	2008 ரூபா
அதிஷ்ட இலாப / வர்த்தக கடனாளிகள்	48,020,028	54,239,430
திரும்பிய காசோலைகள் - செவன	1,884,819	1,786,568
	49,904,846	56,025,998
கழி - ஐயக்கடன்கள் ஏற்பாடு	(29,533,497)	(43,459,493)
	20,371,349	12,566,505
பிற கடனாளிகளும்/வருமதிகளும்	17,105,970	38,423,339
வருமதி கணக்குகள்	56,196,831	77,675,815
பணியாளர் கடன்கள்	104,699,032	81,899,254
நிறுத்து வைத் வருமானச் செலவு - சிஏஎஸ்டி மற்றும் என்ஏஎல்	(15,805,567)	(21,651,419)
	<b>182,567,615</b>	<b>188,913,493</b>

குறிப்பு 10 - ஒதுக்கம்

	2009 ரூபா	2008 ரூபா
கட்டட ஒதுக்கம்	657,000,000	500,000,000
பரிசுகள் ஒதுக்கம்	708,827,935	594,277,433
வருமான ஒதுக்கம்	311,646,609	389,084,286
	<b>1,677,474,544</b>	<b>1,483,361,719</b>

குறிப்பு 11 - செலுத்த வேண்டியவை

	2009 ரூபா	2008 ரூபா
திரண்ட நிதிக்குச் செலுத்த வேண்டியது	106,513,764	93,095,542
முன்னரே பெற்ற அதிஷ்ட இலாபச் சீட்டுச் சேகரிப்புக்கள்	69,499,940	68,280,209
பரிசுகளின் கடப்பாடுகள்	438,643,926	392,941,290
வர்த்தகம் மற்றும் பிற செல்மதியாளர்கள்	53,193,332	71,926,864
	<b>667,850,962</b>	<b>626,243,905</b>



## 1. பொது கணக்கீட்டு மரபு

1.1 நிதிக் கூற்றுக்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விதிக்கப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களுக்கும் கணக்கீட்டுத் தரங்களுக்கும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் விதிகளுக்கும் அமையத் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை நிதிக் கூற்றுக்களைப் பாதிக்கும் பணவீக்கக் காரணிகளுக்காகச் சரிக்கட்டல்கள் செய்யப்படாது வரலாற்றுச் செலவின அடிப்படையில் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

### 1.2 செவன லொத்தர்

செவன லொத்தர் 1997 நவம்பர் 07 ஆம் திகதி முதல் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் தேசிய லொத்தர் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செவன லொத்தரைத் தேசிய லொத்தர் சபையுடன் இணைப்பதற்குப் பதிலாக அது தேசிய லொத்தர் சபையின் உற்பத்திகளில் ஒன்றான இனம் காணப்பட்டு கணக்கிடும் அதற்கிணங்க மேற்கொள்ளப்படுகின்றது.

பொருத்தமானவிடத்து தேசிய லொத்தர் சபையின் நிதிக் கூற்றுக்களில் போதுமான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

### 1.3 நிதியாண்டு

நிதி கூற்றுக்கள் 2009 டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த நாட்காட்டியாண்டிற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

### 1.4 ஒப்பீட்டுத் தகவல்

ஒப்பீட்டு நோக்கங்களுக்காக தேவையான விடத்து முந்திய ஆண்டின் தொகைகள் மீண்டும் தரப்பட்டுள்ளது.

## 2. பெறுமதி மதிப்பீட்டில் சொத்துக்களும் அடிப்படைகளும்.

### 2.1 சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணம்

#### 2.1.1 சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணம் அவற்றின் கொள்விலையில் திரண்ட தேய்மானத்தைக் கழித்துக் கூறப்பட்டுள்ளது.

வியாபாரத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு அல்லது வியாபாரத்தில் ஈட்டும் தன்மையை அதிகரிக்கும் ஒதுக்கம் நோக்கத்திற்காக நிலையான தன்மையையுடைய சொத்துக்களைக் கொள்வனவு செய்தல், விரிவுபடுத்தல் அல்லது மேம்படுத்தலுக்காக மேற்கொண்ட செலவுகள் மூலதனச் செலவுகள் எனக் கணிக்கப்பட்டுள்ளன.

#### 2.1.2 மீளமைப்புச் செலவினம்

தொடக்கத்தில் மதிப்பிடப்பட்ட செயற்பாட்டிலிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்காலப் பொருளாதார நன்மைகளைப் பேணுவதற்காகச் சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணத்தின் திருத்தங்கள் அல்லது பேணுதல்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மேற்கொள்ளும் பொழுது அவை செலவுகளாக ஏற்றுக் கொள்ளப்படும்.

#### 2.1.3 தேய்மானம்

இறையிலி நிலம் நீங்கலாக சொத்துகளின் மதிப்பிடப்பட்ட உபயோகமான பொருளியல் சீவிய காலத்துக்கும் மேலாக அத்தொகைகளை எழுத்தழிப்புச் செய்வதற்கென எல்லாச் சொத்துக்கள், பொறித் தொகுதியும் சாதனங்களும் அவையின் ஆகு செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு

நேர்கோட்டு முறையே உபயோகித்து தேய்மானத்துக்கான ஏற்பாடு கணிப்பிடப்படுகின்றது. கொள்முதல் செய்யும் ஆண்டில் தேய்மானம் கணிக்கப்படுகின்றது ஆனால் விற்றுத்தீர்க்கும் ஆண்டில் திருத்தப்பட்ட எஸ்.எல்.ஏ.எஸ். 18க்மைய தேய்மானம் கணிக்கப்படுவதில்லை.

சொத்துக்களின் தேய்மான வீதங்கள் வருமாறு

சொத்துக்கள்	தேய்மானம் (%)
மோட்டார் வாகனங்கள்	25
கணினிகள்	25
காற்றுச் சீராக்கிகள், பொது மற்றும் அலுவலகச் சாதனம்	20
குலுக்கும் பீப்பாக்கள் / லொத்தர் சாதனம்	20
தளபாடங்களும் பொருத்திகளும்	10
கட்டடங்களும் மறைப்புகளும்	05

உபயோகமான சீவியம், எஞ்சியவற்றின் பெறுமானங்களும் சொத்துகளின் தேய்மானமுறைகளும் மீளாய்வு செய்யப்பட்டு தேவை ஏற்படுமிடத்து ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், சீராக்கம் செய்யப்படுகின்றது.

## 2.2 பொருட்பதிவேடுகள்

கொள்வனவு விலையில் பதிவேட்டுப் பொருட்கள் மதிப்பிடப்படுகின்றன. கொள்விலை முதல் வந்து முதற் சென்றது அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுடன் அவை தற்போதய இடத்திற்கும் நிலையிலும் கொண்டு வருவதற்கான கொணர்வு விலையையும் பிற இடைநேர் செலவுகளையும் உள்ளடக்கும்.

## 2.3 வர்த்தகம் மற்றும் பிறவரவேண்டியவைகள்

கடன்பட்டோர்கள், அவை கிடைக்கக் கூடிய தொகைகளிற் குறிப்பிடப்பட்டுள்ளன. அறவிடமுடியாக் கடன்களுக்கும் ஐயக்கடன்களுக்கும் போதுமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய வரவேண்டியவைகளும் வருமதிகளும் கொள்விலையிற் குறிப்பிடப்பட்டுள்ளன.

## 2.4 காசும் காசிற்குச் சமனானவைகளும்.

2.4.1 பெறுமதியின் மாற்றங்களின் முக்கியத்துவமற்ற ஆபத்துக்களுக்கு அமைய கையிலுள்ள காசு, கேள்வி வைப்புக்கள் மற்றும் குறுகிய காலத்திற்குரிய மிகுந்த நீர்மத் தன்மையிலான தெரிந்த காசுத் தொகைக்கு உடனடியாக மாற்றக்கூடிய முதலீடுகளும் காசும் காசிற்குச் சமனானவைகள் என வரையறை செய்யப்படும்.

2.4.2 திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், திறைசேரி முதலீடுகள் மற்றும் வங்கி நிலையான வைப்புகளாகிய குறுகிய கால முதலீடுகள் கொள்விலையிலும் ஐந்தொகைத் திகதியில் கிடைக்க வேண்டிய வட்டியையும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளன.

## 3. பொறுப்புக்களும், ஒதுக்கங்களும்

### 3.1 பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கையில் தெரிந்த அணைத்து பொறுப்புக்களும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

### 3.2 நடைமுறைப் பொறுப்புக்கள்

ஐந்தொகையில் நடைமுறைப் பொறுப்புக்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள பொறுப்புக்கள், கோரப்படும் பொழுது செலுத்தப்பட அல்லது ஐந்தொகைத் திகதியிலிருந்து ஓராண்டு காலப்பகுதிக்குள் செலுத்தப்பட வேண்டிய இருப்பனவையுமாகும்.

### 3.3 நடைமுறையல்லாத பொறுப்புக்கள்.

பொறுப்புக்கள், நடைமுறையல்லாத பொறுப்புக்கள் என வகைப்படுத்தியிருப்பது, ஐந்தொகைத் திகதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குப் பின்னர் செலுத்தப்பட வேண்டியவையாகும்.

### 3.4 இளைப்பாறும் நன்மைகள்

#### 3.4.1 வரையறை செய்யப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள்

ஊழியர் சேம இலாப நிதியப்பங்களிப்பிற்கும் ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பிற்கும் தகுதியுள்ள அனைத்துப் பணியாளர்களும் தொடர்புடைய சட்டமும் பிரமாணங்களுக்கும் அமைய பொருத்தமான பங்களிப்பு நிதியத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வரையறை செய்யப்பட்ட பங்களிப்புத் திட்டங்களுக்குச் செய்யப்படும் பங்களிப்புகள் வருமானக் கூற்றில் செயலாக காட்டப்பட்டுள்ளன.

#### 3.4.2 வரையறை செய்யப்பட்ட திட்டம் இளைப்பாறும் பணிக்கொடை

சபையுடன் ஓராண்டு தொடர்ச்சியான சேவையைப் பூர்த்தி செய்த அனைத்துப் பணியாளர்கட்கும் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கப் பணிக்கொடை அதிகாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இளைப்பாறும் பணிக்கொடைகளுக்காகிய ஏற்பாடுகள் நிதிக் கூற்றுக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிபுணர் ஒருவரிடமிருந்து பகுப்பாய்வு செய்யப்பட்ட புள்ளி விபர அறிக்கையொன்றைப் பெறுவதற்குச் சபை எண்ணியுள்ளதுடன் ( ) 16 னால் பரிந்துரை செய்யப்பட்ட எதிர்வு கூறப்படும் அலகுக்கடனைப் ( ) பயன்படுத்தி பணிக்கொடைக்காகிய ஏற்பாடு மேற்கொள்ளப்படும்.

ஏற்பாடு வெளியிடத்திலிருந்தோ அல்லது பகுப்பாய்வு செய்யப்பட்ட புள்ளிவிபரத்தின் படி யோ மதிப்பிடப்படவில்லை

#### 3.5 வர்த்தக மற்றும் பிற செலுத்த வேண்டியவை

வியாபாரம் மற்றும் பிற செலுத்த வேண்டியவை கொள்விலையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

### 4. வரியிடல்

#### 4.1 நடைமுறை வரிகள்

நிதிக் கூற்றுக்களில் அறிக்கை செய்யப்பட்டது போன்று வரவு மற்றும் செலவுக் கூறுகளின் அடிப்படையில் வருமான வரிக்காகிய ஏற்பாடு செய்யப்படுவதுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விதிகளுக்கு இணங்கக் கணிப்பீடும் செய்யப்படுகின்றது.

#### 4.2 பிற்போடப்பட்ட வரியிடல்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி அடிப்படைகளுக்கும் நிதி அறிக்கையிடல் நோக்கங்களுக்காக மேற்கொண்டு செல்லும் தொகைகளுக்கும் இடையில் ஐந்தொகையில் உள்ள அனைத்துத் தற்காலிக வித்தியாசங்களின் மேலும் பொறுப்புக்கள் முறையைப் பயன்படுத்தி வருமான வரிக்காகிய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

### 5. எதிர்பாராக்கடன் பொறுப்புகள்

சபை 2007 / 2008 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கென வருமானவரிக்கான மேலதிக மதிப்பீடாக ரூ 339,107,797 பெற்றுக்கொண்டது. சபை மேற்சொன்ன மதிப்பீட்டுக்கு எதிராக பட்டயம் பெற்ற கணக்காளர் நிறுவனத்துக்குக்கூடாக மேன்முறையீடு செய்த தன்வினைவாக மேன்முறையீட்டு நடைமுறை தொடர்கின்றது. வழக்குத் தொடுத்துள்ள முன்னைய பணியாளர்களுக்கும் முகவர்களுக்கும் தீர்ப்பு சபைக்கும் பாதகமான விடத்து சபை ரூ 4500,000 செலுத்தவேண்டியிருக்கும்.

### 6. வருமானக் கூற்று

#### 6.1 புரள்வு

நிதியாண்டுக் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட சீட்டிழுப்புக்களுக்காக அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் பெறுமதியைப் புரள்வு காட்டுகின்றது.

#### 6.2 வருமானச் செலவு

ஆண்டிற்காகிய பரிகளைக் கணக்கிட்டுக் காணும் பொழுது வினைத்திறமையுடன் வியாபாரத்தை நடாத்தியும் மூலதனச் சொத்துக்களைப் பேணியும் நடாத்துவதினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செலவுகளும் வருமானத்திற்குப் பற்று வைக்கப்பட்டது.

6.3 கடன்படு செலவு

கடன்படு செலவு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியின் செலவாகக் காட்டப்பட்டுள்ளது

6.4 சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணம் மற்றும் முதலீட்டை அகற்றுதல்

சொத்து, இயந்திரம் மற்றும் முதலீடுகள் உட்பட நடைமுறைச் சொத்துக்கள் அல்லாதவற்றினை அகற்றும் பொழுது ஏற்படும் வருமானத்தன்மையில் ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் வரவு மற்றும் செலவுக் கூற்றில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. வருமானம் இனங்காணல்.

7.1. விற்பனை செய்யப்பட்ட சீட்டுக்களிலிருந்து பெற்ற வருமானம் திரனும் அடிப்படையில் இனம் காணப்பட்டது.

7.2 வட்டி வருமானம் கால அடிப்படையில் ஏறியது.

7.3. ஏனையவருமானம் ஏறும் அடிப்படையில் இனம் காணப்பட்டது.

8. நிதியங்களைப் பங்கீடு செய்தல்

சுபை 1963 இன் இல. 11 நிதிச்சட்டத்தின் கீழ் ஆஸ்பத்திரி லொத்தர் சபையின் அடுத்தமைபவராக ஒழுங்குணைக்கப்பட்டது.

நிதி திட்டமிடல் அமைச்சின் அங்கீகாரத்துடன் 2008 செத்தெம்பர் 02 ஆம் திகதியிலிருந்து சபை ஒரு சீட்டின் விலையை ரூ 10 இலிருந்து ரூ20 ஆக அதிகரித்தது. குலுக்கும் லொத்தர் சீட்டுகள் எல்லாவற்றுக்கும் மொத்த விற்பனைத் தொகையில் 51% ஒதுக்குவது என்னும் புதிய பரிசுக் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. முகவர்களுக்கான தரகுப் பணமும் முறையே 15 15% த்திலிருந்து 17% ஆக அதிகரிக்கப்பட்டது. மீளாய்வு ஆண்டுக்காலத்தின் போது மஹஜன சம்பத, வாசனா சம்பத, ஜயவிரு மற்றும் வாசனா சம்பத்துக்கான பரிசு ஒதுக்கீடு நூற்று வீதம் 49 % திருத்தப்பட்டதுடன் நிதியங்களின் பங்கீடு வருமாறு

	மச.வாச	கொசெ/ஜயவிறு/சுவாச	சுவ./சிரம
பரிசுகள்	51% & 49%	51% & 49%	51%
விற்பனையாளர் தரகு	17.5%	17.5%	17.5%
திரட்டிய நிதி	16.5%	10%	10%
சபை	15% & 17%	21.5% & 23.5%	21.5%

திரட்டிய நிதியத்திற்கும் அமைச்சுக்களுக்கும் மேற்கொண்ட பங்களிப்புப் பின்வருமாறு

மஹஜன சம்பத	- 16.5%	திரட்டிய நிதி
வாசனா சம்பத	- 16.5%	திரட்டிய நிதி
ஜயறு	- 10%	றணவிறு சேவை அதிகாரசபை
கொவிசெத	- 10%	விவசாய அமைச்சு
சமுர்த்தி	- 10%	சமுர்த்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சு
சிரம வாசனா	- 10%	தொழில் அமைச்சு
சுப்பிரி வாசனா	- 10%	விளையாட்டு அமைச்சு மற்றும்
		சமூக சேவைகள் அமைச்சு
சுவசெத	- 10%	சுகாதார அமைச்சு

செவன லொத்தர், ஆரம்பத்தில் வீடமைப்பு கட்டடநிர்மாண அமைச்சின் நிருவாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் 1977 நவம்பர் 07 ஆம் திகதி முதல் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் தேசிய லொத்தர் சபைக்கு ஒதுக்கப்பட்டது. விலை மாற்றத்திற்கு முன்னர் செவன லொத்தர் திரட்டிய நிதிக்கு மொத்தப் புரள்வின் 5% ஐ பங்களிப்புச் செய்ததுடன் விலைமாற்றத்தின் பின்னர் மொத்தப் புரள்வின் 10% ஐப் பங்களிப்புச் செய்தது. ஏயர்போர்ட் அன்ட ஏவியேஷன் சேர்விசர் (ஸ்ரீலங்கா) லிமிட்டெட் சார்பில் கொழும்பு விமான நிலைய அதிசிறப்பு சீட்டிழுப்பு லொத்தர சபை நடாத்து கின்றது.

புதிய விமான நிலைய சீட்டிழுப்பு லொத்தரைத் திட்டமிடல் அமைச்சின் சார்பில் புதிய விமான நிலையத்திற்கு நிதியைச் சேர்ப்பதற்காகவும் சபை நடாத்துகின்றது.

## மஹஜன சம்பத

MAHAJANA SAMPATHA



மஹஜன சம்பத இப்போது மஹஜன சம்பத ஒரு அமைதியானவகையைச் சார்ந்ததான மரபு வழி லொத்தரே இத்தீவில் உள்ள மற்றெல்லா லொத்தர்களிலும் பழமை வாய்ந்ததாகும். நாட்டில் கிடைக்கக் கூடிய லொத்தர்களுள் மிகச் சிறந்ததெனப் பொது மக்கள் மத்தியில் நல்லதோர் தோற்றத்தை இந்த லொத்தர் சீட்டிழுப்பு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுவதுடன் பொதுமக்கள் பார்க்கவென தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

மீளாய்வு ஆண்டக்காலத்தின்போது மஹஜன சம்பத லொத்தர் மூலமான விற்பனை மூலமான மொத்தத் தொகை 2008ஆம் ஆண்டின் ரூ 2,473.9 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து ரூ 3,258.1 மில்லியனாகயிருந்ததுடன் 32% அதிகரிப்பாகும். இத்தொகையில் திரட்டிய நிதியத்துக்கு இந்த லொத்தரிலிருந்து ரூ 537.5 மில்லியன் செலுத்தப்பட்டதுடன் மொத்த விற்பனைத் தொகையில் இது 16.5% ஆகும்.

1994ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சபையினால் வாசனா சம்பத லொத்தர் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ஒவ்வொரு வியாழன் தோறும் இது குலுக்கப்படுவதுடன் மக்களின் பார்வைக்கொன ஒளிபரப்பப்படுகின்றது.

இந்த லொத்தர் சீட்டின் விலை ரூ 10 இல் இருந்து ரூ 20 ஆக 2008 செத்தெம்பரில் கட்டப்பட்டதுடன் ஒரு புதிய பரிசு அமைப்பும் செயன்முறைப்படுத்தப்பட்டது. இந்த லொத்தரின் வழியாக ரூ 10 மில்லியன் அல்லது அதிலும் கூடிய அதியுயர் பரிசும் கவர்ச்சிகரமான வேறு ஒருங்கு முறையான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

மீளாய்வு ஆண்டுகாலத்தின் போது வாசனாக சம்பத மூலமான மொத்த விற்பனைத் தொகை 2008 ஆம் ஆண்டின் ரூ 884.1 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து இத்தொகை ரூ 1,074.0 மில்லியனாகவும் 21.4% அதிகரிப்பைக் காட்டியது. இந்த லொத்தரிலிருந்து திரட்டிய நிதிக்கு ரூ 177.2 மில்லியன் ஒதுக்கியதானது மொத்த விற்பனைத் தொகையில் 16.5% தை பிரதிபலிக்கின்றது.



## கொவிசேத

Govisetha



விவசாயிகள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்துக்கு நிதியை சேர்க்கும் குறிக்கோளுடன் காணி மற்றும் விவசாய அமைச்சின் சார்பில் 1995 இல் சபை இந்த லொத்தரை அறிமுகம் செய்தது. இந் நிதியம் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்குவிக்கவும் தேவையான விடத்து விவசாயகளுக்கு நிதியுதவி அளிப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. இந்தச் சீட்டிழுப்பு திங்கட்கிழமை தோறும் நடைபெறுவதுடன் பொதுமக்களின் பார்வைக்கென தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

இந்தச் சீட்டின் விலை 2008 செத்தெம்பர் 02ஆம் திகதியன்று ரூ 10 இல் இருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டு ஒரு புதிய பரிசு அமைப்ப செயன்முறைப்படுத்தப்பட்டது. இந்த லொத்தரின் வழியாக ரூ 10 மில்லியன் அல்லது அதிலும் கூடிய தொகை சுப்பர் பரிசாகவும் வேறு ஒழுங்குமுறையான கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்படுகின்றது.

மீளாய்வு ஆண்டுகாலத்தின்போது கொவிசேத லொத்தர் மூலமான மொத்த விற்பனைத் தொகை 2008 ஆம் ஆண்டின் ரூ 965.5 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து இத்தொகை ரூ 1,106.7 ஆக இருந்ததுடன் இது 14.6% அதிகரிப்பைக்காட்டியதுடன் ரூ 110.6 மில்லியன் இந்தலொத்தரிலிருந்து திரட்டிய நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டதுடன் இது மொத்த விற்பனைத் தொகையில் 10% தை பிரதிபலிக்கின்றது.



சபை 1997 நவம்பரில் சிரம வாசனா என்னும் பெயரில் மற்றுமொரு தேசிய லொத்தரை அறிமுகம் செய்தது. தொழிலாளர் நிதியத்துக்குப் பணம் சேர்ப்பதற்கென தொழில் அமைச்சின் சார்பாக சபை இதனை நடாத்துகின்றது. முன்பு இது சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுரண்டிப்பொருத்தும் உடனடி அதிட்ட லொத்தர் சீட்டாக இருந்தது. 2005 ஆம் ஆண்டில் இந்த லொத்தர் மிக மோசமான செயலாற்றலைக் கொண்டிருந்த காரணத்தால் குலுக்குவதை லொத்தராக சபையால் மாற்றப்பட்டது. இந்த லொத்தர் ஞாயிற்றுக்கிழமைகளில் குலுக்கப்படுவதுடன் பொதுமக்கள் பார்ப்பதற்கெனத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

இந்த லொத்தர் சீட்டின் விலை 2008 செப்டெம்பர் 02 ஆம் திகதியன்று ரூ 10டி லிருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு புதிய பரிசுவடிவமைப்பும் செயல்முறைப்படுத்தப்பட்டது. இந்தலொத்தரின் கீழ் இந்த லொத்தரின் வழியாக ரூ 10 மில்லியன் அல்லது அதற்கும் கூடிய பரிசும் கவர்ச்சியான வேறு ஒழுங்கு முறையான பரிசும் வழங்கப்படுகின்றது.

மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது சிரமவாசனா லொத்தரின் மொத்த விற்பனைத் தொகை 2008 ஆண்டின் ரூ 251.2 மில்லி உடன் ஒப்பிடுமிடத்து ரூ 265.8 மில்லியனாகும். இது 5% அதிகரிப்பு என்பதுடன் ரூ 26.5 மில். திரட்டிய நிதிக்கு ஒதுக்கப்பட்டதுடன் இது மொத்த விற்பனையில் 10% தை பிரதிபலிக்கின்றது.

1994 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சபையினால் வாசனா சம்பத் லொத்தர் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது ஒவ்வொரு வியாழன் தோறும் இது குலுக்கப்படுவதுடன் மக்களின் பார்வைக்கொன ஒளிபரப்பப்படுகின்றது.

இந்த லொத்தர் சீட்டின் விலை 2008 செப்டெம்பர் 02 ஆம் திகதியன்று ரூ10டி லிருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு புதிய பரிசுவடிவமைப்பும் செயல்முறைப்படுத்தப்பட்டது. இந்தலொத்தரின் கீழ் இந்த லொத்தரின் வழியாக ரூ 10 மில்லியன் அல்லது அதற்கும் கூடிய பரிசும் கவர்ச்சியான வேறு ஒழுங்கு முறையான பரிசும் வழங்கப்படுகின்றது.

மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது சிரமவாசனா லொத்தரின் மொத்த விற்பனைத் தொகை 2008 ஆண்டின் ரூ 763.0 மில்லி உடன் ஒப்பிடுமிடத்து ரூ 873.5 மில்லியனாகும். இது 14.4% அதிகரிப்பு என்பதுடன் ரூ 87.3 மில். திரட்டிய நிதிக்கு ஒதுக்கப்பட்டதுடன் இது மொத்த விற்பனையில் 10% தை பிரதிபலிக்கின்றது.



சபை 2000 ஆம் ஆண்டில் ரணவீரு சேவா அதிகாரசபைக்கு நிதி தீரட்டும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஜப்பனீசு லொத்தரை அறிமுகம் செய்தது. இந்த லொத்தர் ஒவ்வொரு புதன் கிழமையும் குலுக்கப்படுவதுடன் பொதுமக்கள் பார்ப்பதற்கென தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.



இந்த லொத்தர் சீட்டின் விலை 2008 செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதியன்று ரூ10டி இலிருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு புதிய பரிசு வடிவமைப்பும் செயல்முறைப்படுத்தப்பட்டது. இந்த லொத்தரின் கீழ் ரூ 10 மில்லியன் அல்லது அதற்கும் கூடுதலான அதியுயர் பரிசும் கவர்ச்சிகரமான வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

மீளாய்வு ஆண்டுக்காலத்தின் போது சுப்பிரீவாசனா சம்பத் லொத்தர் மூலமான மொத்த விற்பனைத் தொகை 2008இன் ரூ 738.8 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து ரூ 833.1 மில்லியனாக இருந்தது. இது 13% அதிகரிப்பாகும் என்பதுடன் இந்த லொத்தரிலிருந்து திரட்டிய நிதிக்கு ரூ 83.3 மில். ஒதுக்கப்பட்டதுடன் இது மொத்த விற்பனைத் தொகையில் 10% தை பிரதிபலிக்கின்றது.

சுவசெத லொத்தர் 2006 செப்டெம்பரில் லொட்டோ லொத்தரை நிறுத்திவிட்டு சுகாதார அமைச்சின் சார்பில் சபையினால் அறிமுகம் செய்யப்பட்ட லொத்தராகும். இந்தச் சீட்டிழுப்பு பிரதி ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் குலுக்கப்படுவதுடன் பொதுமக்களின் பார்வைக்கென தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

இந்த லொத்தர் சீட்டின் விலை 2008 செப்டெம்பர் 02 ஆம் திகதியன்று ரூ 10 இலிருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டதுடன். இந்த லொத்தரின் கீழ் ரூ 10 மில்லியன் அல்லது அதற்கும் கூடுதலான தொகை அதியுயர் பரிசாக வழங்கப்படுவதுடன் கவர்ச்சிகரமான வேறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.



மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது சுவசெத லொத்தர் மொத்த விற்பனைத்தொகை 2008 ஆம் ஆண்டின் ரூ439.9 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து இது 482.8 மில். ஆக இருந்தது. இது 9% அதிகரிப்பைக் காட்டியதுடன் ரூ 48.2 மில்லி. இந்த லொத்தரில் இருந்து திரட்டிய நிதிக்கு செலுத்தப்பட்டதுடன் இது மொத்த விற்பனைத் தொகையில் 10% தை பிரதிபலிக்கின்றது.

4. இயக்க மற்றும் நிதி மீளாய்வு



தேசிய லொத்தர் சபை 1992இல் விமானத்துறை அதியுயர் லொத்தர் சீட்டிழுப்பை விமானத்துறை விமாச் சேவை அதிகாரசபைக்கு நிதி சேர்க்கும் நோக்கில் அறிமுகம் செய்தது. ஒவ்வொரு லொத்தர் சீட்டும் ஐம்பது அமெரிக்க டலருக்கும் அல்லது மாற்றக்கூடிய ஏதாவது பணத்தில் அதற்குச் சமமான தொகைக்கு விற்பனை இதற்கான பரிசு லொத்தர் சீட்டு விற்பனை மூலமானமொத்தத்தொகையின் பெறுமானத்தில் தீர்வையற்ற செ.கா.கே. பெறுமானம் 47% த்திலும் அதிகரிக்கக்கூடாது. இந்த லொத்தர் சீட்டுக் குலுக்கல் 6,000 சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதும் நடைபெறும்.

மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது இந்த லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ரூ 33.4 மில்லியன் பெறப்பட்டது.

புதிய விமானத்துறை லொத்தர் விரவில் விமானத்துறையை அமைப்பதற்கென 2007 ஆம் ஆண்டில் சபையால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லொத்தர் சீட்டிழுப்பு 10,000 சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட பின் இட்பெறும் இந்த லொத்தர் சீட்டைநின்ற விலை யு.எஸ்.டாலர் 10 என்பதுடன் இதற்கான பரிசு இரண்டு மோட்டார்கார்களும் ஒவ்வொன்றும் ரூ 150,000 பெறுமதியான மூன்று மினர்ஸமா தொலைக்காட்சிப் பெட்டிகளும்.



சேவானா லொத்தர் வீடுகள் கட்டுவதற்கான நீதியை சேர்ப்பதற்கென 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரபலம் வாய்ந்த சந்தையிலுள்ள சுரண்டும் வகையை சர்ந்த லொத்தர் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுரண்டு ஒப்பீடும் தொழிநுட்பத்தை பின்பற்றியதாகும்.

இந்த லொத்தர் சீட்டின் விலை 2008 செத்தெம்பர் 2 ஆம் திகதியன்று ரூ 10 இலிருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டது.

மீளாய்வு ஆண்டுக்காலத்தின்போது செவனலொத்தர் சீட்டு விற்பனை மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை 2008இன் ரூ 263.6 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து ரூ 596.7 மில்லியனாக இருந்தது. இது 126.3% அதிகரிப்பு என்பதுடன் ரூ 59.6 மில். இந்த லொத்தரிலிருந்து திரட்டிய நிதிக்கு ஒதுக்கப்பட்டது. இது மொத்த விற்பனைத் தொகையில் 10% ஆகும்.

சமுர்த்தி லொத்தர் சீட்டு சமுர்த்தி அதிகாரசபைக்கு நிதி சேர்க்கும் நோக்கில் 1996 ஆகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதற்கென சர்வதேசத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுரண்டி ஒப்பீடும் தொழிநுட்பமே மேற்கொள்ளப்படுகின்றது.


லொத்தர் சீட்டுகளின் விலை 2008 செத்தெம்பர் 02 ஆம் திகதியன்று ரூ 10 இலிருந்து ரூ 20 ஆக அதிகரிக்கப்பட்டது.

மீளாய்வு ஆண்டுக் காலத்தின்போது சமுர்த்தி லொத்தர் சீட்டு விற்பனை மூலமான மொத்தத் தொகை 2008இன் ரூ 19.5 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து இத் தொகை ரூ 55.9 மில். ஆகவும் இது 186% அதிகரிப்பு என்பதுடன் இத்தொகையிலிருந்து ரூ 5.5 மில்லி. திரட்டிய நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டது. இது மொத்த விற்பனைத்தொகையில் 10% ஆகும்.







ஆண்டுப்புரள்வு  
(ரூ மில் .)




பரிசுகள் ஒதுக்கீட்டு வருடம்  
(ரூ மில் .)




அரசாங்கத்திற்குப் பங்களிப்பு  
(ரூ மில் .)




முகவர்களின் தரகு  
(ரூ மில் .)



திரண்ட புரள்விற்கு செயற்பாட்டுச்  
செலவினம்  
(%)



சபைக்கான மொத்த மிகையில் அரசு  
இறை வரிக்கான நூற்று வீதம் உதவிதொகை  
(%)



	2000	2001	2002	2003
மொத்தப் புரள்வு	3,334,345,245	3,867,421,234	4,965,365,543	7,181,894,656
கழி : முகவர்கள் தரகு	499,432,513	578,823,496	742,133,045	1,074,594,281
பரிசுகள் ஒதுக்கீடு	1,570,621,152	1,821,863,918	2,343,684,869	3,398,836,469
	2,070,053,665	2,400,687,414	3,085,817,914	4,473,430,750
சபையின் வருமானம்	1,264,291,580	1,466,733,820	1,879,547,629	2,708,463,906
கூட்டு : பிறவருமானம்	96,809,907	236,154,079	249,968,432	210,700,436
	1,361,101,487	1,702,887,899	2,129,516,061	2,919,164,342
கழி : செயற்பாட்டுச் செலவுகள்	607,890,863	814,098,805	849,428,724	1,196,217,189
திரண்ட மேலதிகம்	753,210,624	888,789,094	1,280,087,337	1,722,947,153
கழி : அரசாங்கப் பங்களிப்பு				
திரண்ட நிதி	532,446,311	633,229,057	804,380,769	1,122,925,499
வரிவிதிப்பு (வாற்/என்.பி./வருமான வரி)	-	-	-	327,081,509
பிற பங்களிப்பு	201,000,000	-	-	114,250,000
	733,446,311	633,229,057	804,380,769	1,564,257,008
அதிவிசேட விடயங்களிற்கு முன்னர் மேலதிகம்	19,764,313	255,560,037	475,706,568	158,690,145
கழி : அதிவிசேட மடவிடயம்	-	-	101,075,561	-
தேறிய மேலதிகம்	19,764,313	255,560,037	374,631,007	158,690,145
புரள்விற்கு அரசாங்கப் பங்களிப்பின் (%)	22.00%	16.38%	16.20%	21.78%
திரண்ட மேலதிகத்திற்கு அரசாங்கப் பங்களிப்பு (%)	97.38%	71.25%	62.84%	90.79%
புரள்விற்குத் தேறிய மேலதிகம் (%)	0.60%	6.61%	7.54%	2.21%
திரண்ட புரள்விற்கு செயற்பாட்டுச் செலவினம் (%)	18.24%	21.05%	17.11%	16.66%
புரள்வின் வளர்ச்சி வீதம் (%)	72.08%	16.00%	28.39%	44.64%



2004	2005	2006	2007	2008	2009
6,489,740,091	6,166,897,652	6,460,015,752	6,079,850,149	6,832,519,239	8,580,538,712
968,625,493	968,319,771	1,025,881,243	971,932,383	1,163,307,511	1,585,329,388
3,064,898,835	2,952,266,317	3,115,594,961	2,944,926,273	3,373,592,920	4,246,564,845
4,033,524,328	3,920,586,088	4,141,476,204	3,916,858,656	4,536,900,431	5,831,894,233
2,456,215,763	2,246,311,564	2,318,539,548	2,162,991,493	2,295,618,808	2,748,644,479
136,869,969	114,548,796	136,114,584	191,205,560	257,996,742	340,680,571
2,593,085,732	2,360,860,360	2,454,654,132	2,354,197,053	2,553,615,550	3,089,325,050
1,087,609,868	843,175,632	1,052,703,195	1,095,113,324	1,184,190,534	1,251,296,219
1,505,475,864	1,517,684,728	1,401,950,937	1,259,083,729	1,369,425,016	1,838,028,831
957,999,258	957,406,531	845,908,023	767,590,790	898,282,571	1,136,298,465
315,474,997	402,132,646	466,703,676	420,814,224	428,100,646	622,168,042
127,962,730	-	-	-	-	-
1,401,436,985	1,359,539,177	1,312,611,699	1,188,405,014	1,326,383,217	1,758,466,507
104,038,879	158,145,551	89,339,238	70,678,715	43,041,799	79,562,324
-	-	31,024,922	-	-	-
104,038,879	158,145,551	58,314,316	70,678,715	43,041,799	79,562,324
21.60%	22.05%	20.32%	19.55%	19.41%	20.49%
93.09%	89.58%	93.63%	94.39%	96.86%	95.67%
1.61%	2.57%	0.90%	1.16%	0.63%	0.93%
16.76%	13.68%	16.30%	18.01%	17.33%	14.58%
(10.67)%	(4.98)%	4.75%	(5.88)%	12.37%	25.58%

4. இலக்க முறை  
நதி மீளமை



தலைவர்,  
தேசிய லொத்தர் சபை

தேசிய லொத்தர் சபையின் 2009 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீது 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 14(2) (சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

தேசிய லொத்தர் சபையின் 2009 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13(1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச் சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் சபையின் ஆண்டறிக்கையுடன் சேர்த்து பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. நிதி அதிகாரச் சட்டத்தின் 13(7) (ஏ) பிரிவின் பிரகாரம் விபரமான அறிக்கை 2010 ஏப்ரல் 22 ஆந் திகதி சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டது.

## 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய போதிய தவறான கூற்றுக்களில் இருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது மற்றும் நியாயமாகச் சமர்ப்பிக்கப்படுவதற்கு உரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை திட்டமிடல், அமுலாக்கல் மற்றும் செயற்படுத்தல், பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தெரிவு செய்து பிரயோகித்தல், சந்தர்ப்பங்களுக்கு உகந்த வகையில் பொருத்தமான கணக்கீட்டு மதிப்பீடுகளைத் தயாரித்தல் என்பன இப் பொறுப்பில் உள்ளடங்குகின்றன.

## 1.3 கணக்காய்வின் நோக்கெல்லையும் அபிப்பிராயத்தின் அடிப்படையும்

எனது கணக்காய்வுப் பரிசோதனையில் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்கள் தொடர்பான அபிப்பிராயத்தை வெளியிடுவது எனது பொறுப்பாகும். இவ்வறிக்கையிலுள்ள கணக்காய்வு அபிப்பிராயம், கருத்துரைகள், காண்புகள் என்பன கணக்காய்விற்குச் சமர்ப்பித்த நிதிக் கூற்றுக்களின் மீளாய்வு, கொடுக்கல் வாங்கல்களின் மாதிரிகளது போதியளவான செவ்வை என்பவற்றின் அடிப்படையில் எழுந்தனவேயாகும். அவ்வாறான மீளாய்வினதும் செவ்வையினதும் நோக்கெல்லையும் பரப்பும் என்னால் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருந்த பதவியினர், ஏனைய வளங்கள், நேரம் என்பவற்றின் வரையறைக்குட்பட்டு இயலுமான அளவில் விரிவானதோர் கணக்காய்வு உள்ளடக்கத்தைக் கொண்டதாகக் காணப்பட்டது. நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான பிறள்

கூறுக்கள் அற்றவை என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையில் கணக்காய்வானது இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது. நிதிக் கூற்றுக்களில் உள்ள தொகைகளினதும் வெளிப்படுத்தல்களினதும் ஆதாரத்திற்கான சான்றுகளின் பரிசோதனை, முகாமையால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களையும் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளையும் மதிப்பாய்வு செய்தல், அவற்றின் ஒட்டு மொத்த வெளிப்படுத்தல்களின் மதிப்பீடு, போன்றவற்றினை கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. எனது சிறந்த அறிவிற்கும் நம்பிக்கைக்கும் அமைய கணக்காய்விற்கு அவசியமான போதிய தகவல்களும் விளக்கங்களும் என்னால் பெறப்பட்டுள்ளது. அதன்படி எனது அபிப்பிராயத்திற்கான போதிய அடிப்படை எனது கணக்காய்வின் மூலம் வழங்கப்பட்டுள்ளமை என்பன எனது நம்பிக்கையாகும். 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

## 2. நிதிக் கூற்றுக்கள்

### 2.1 அபிப்பிராயம்

எனது பரிசோதனைகளிலிருந்து தென்படுவதும் எனக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பட்ச தகவல்கள் மற்றும் விளக்கங்களின் பிரகாரம் தேசிய லொத்தர் சபை 2009 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கு உரிய கணக்கேடுகளைப் பேணியிருந்ததுடன் 2009 திசெம்பர் 31 இல் உள்ளவாறு தேசிய லொத்தர் சபையின் நிலைவரம், அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் செயற்பாடுகள் மீதான நிதிசார் விளைவுகள் மற்றும் காசோட்டம் என்பவற்றை உண்மையாகவும் நியாயபூர்வமாகவும் காட்டும் வகையில் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிசார் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 2.2 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

#### 2.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள்

சபை 30 ஆண்டு காலக் குத்தகை அடிப்படையில் அனுராதபுரத்தில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஓர் காணியில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந் நிர்மாணிப்புத் தொடர்பாக செலவிடப்பட்ட தொகை தொடர்பாக கோருவதற்கு எவ்வித உரிமையும் சபைக்கு இல்லாதிருந்த போதிலும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் 18 இன் பிரகாரம் அந் நிலை நிதிக் கூற்றுக்களுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

#### 2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

ரூபா 1,884,819 பெறுமதியான திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலான காலமாக மாற்றப்படாதிருந்தது. இப் பெறுமதி மீள அறவிடப்படும் இயலுமை நிச்சயமற்ற நிலையில் காணப்பட்ட போதிலும் நிதிக் கூற்றுக்களில் ரூபா 802,520 தொகையான ஏற்பாடுகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

## 2.2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

- (அ) 2009 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 66,972,183 தொகையான பொறுப்புகளை உறுதிப்படுத்துவதற்குப் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) சேவையில் இருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய வீட்டுக் கடன் மற்றும் இடர் கடன் முறையே ரூபா 1,323,668 மற்றும் ரூபா 311,679 தொகை நீண்ட காலமாக அறவிடப்பட வேண்டியிருந்தது. இம் மீதிகளின் மீளஅறவிடப்படும் இயலுமை சந்தேகத்திற்கிடமாக இருந்த போதிலும் இதற்காக நிதிக்கூற்றுக்களுக்கு போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.
- (இ) ரூபா 657,193 பெறுமதியான மீளச் செலுத்தப்பட வேண்டிய கேள்வி வைப்புக்கள் இரு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையாகக் காணப்பட்டது.
- (ஈ) ஐந்தொகையில் வெளித் தரப்பினருக்கு வழங்கப்பட்ட முற்பணமாக குறிப்பிடப்பட்ட பெறுமதியான ரூபா 594,874 தொகை நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலமாக நிலுவையாகக் காணப்பட்டது.

## 2.2.4 கட்டுப்பாட்டுக் கணக்கு

செலுத்தப்பட வேண்டிய பரிசுப் பெறுமதி ரூபா 1,846,679 தொகை பேரேட்டுக் கணக்குகளின் பிரகாரமான மீதிகளுக்கும் துணைப் பேரேடுகளின் படியான மீதிகளுக்கும் இடையே வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

	ரூபா
துணைப் பேரேடுகளின் படியான மீதி	373,496,926
பேரேட்டுக் கணக்குகளின் பிரகாரமான மீதி	371,650,247
	<hr/>
வேறுபாடு	<u>1,846,679</u>

## 2.2.5 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

பெறுமதி ரூபா 240,233 தொகையான காகிதாதிகள் கொள்வனவு, பெறுமதி ரூபா 20,236,423 தொகையான இறைகள் மற்றும் வரிக் கூட்டுத்தொகை ரூபா 762,644 பெறுமதியான நானாவித கடன்கொடுனர்கள் மற்றும் கூட்டுத்தொகை ரூபா 184,489 தொகையான நானாவித கடன்பட்டோர்கள், பொருட்கள் வெளியேற்றல் குறிப்பு, உடன்படிக்கைகள் மற்றும் உறுதிப்படுத்தல்கள் இன்மையால் கணக்காய்வின் போது போதியளவில் சான்றுறுதிப்படுத்த முடியாதிருந்தது.

பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள்,

இணங்காமைகள்

பிரமாணங்கள், முதலியவற்றுடனான

தொடர்பு

(அ) 1997 இன் 35 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1963 இன் 11 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் 20 ஆம் பிரிவு.

2008 ஆகஸ்ட் 22 ஆம் திகதி சட்ட வரைகுருக்கு சமர்ப்பிக்கப்பட்ட வரைபுச் சட்டங்களின் பிரகாரம் நிதி ஒதுக்கீடு மற்றும் பரிசு அமைப்பு செயற்படுத்தப்பட்டிருந்தது. இச் சட்டங்கள் இற்றைவரை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2003 யூன் 02 ஆம் திகதியிடப்பட்ட பீஈஐ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை 9 ஆம் அத்தியாயத்தின் 9.7 ஆம் பந்தி

சபையின் ஊழியர்களுக்கு போக்குவரத்துப் படிப்பணமாக ரூபா 7,527,000 திறைசேரியின் அவசியமான அங்கீகாரம் இன்றி செலுத்தப்பட்டிருந்தன.

(இ) 2002 நவம்பர் இன் ஐஏஐ /2002/02 ஆம் இலக்க திறைசேரிச் சுற்றறிக்கை

கணனிகள் மற்றும் கணனி மென்பொருட்களுக்காகவும் அவற்றின் நகர்வுவிற்காகவும் ஓர் சொத்துப் பதிவேடும் தரப்பட்ட படிவத்தின் பிரகாரம் சபையினால் பேணப்பட வேண்டும். எவ்வாறெனினும் சபை இத் தேவைப்பாட்டுடன் இணங்கி இருக்கவில்லை.

### 3. நிதிசார் மற்றும் செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், சபையின் மீளாய்வாண்டிற்கான செயற்பாடுகள் வரிக்கு பின்னரான ரூபா 79,562,323 தேறிய மிகையினை விளைவித்திருந்ததுடன் இதனோடொத்த முன்னைய ஆண்டிற்கான தேறிய மிகை ரூபா 43,041,800 ஆக இருந்தமை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டிற்கான நிதிசார் விளைவுகளில் ரூபா 36,520,523 ஆல் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. தேறிய விற்பனைப் பெறுமதி ரூபா 55,897,684 ஆலும் ஏனைய வருமானப் பெறுமதி ரூபா 82,683,829 ஆலும் அதிகரித்திருந்தமை இவ் அதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக இருந்தது.

எவ்வாறெனினும் மொத்தச் செலவினம் கடந்த ஆண்டுடனானவற்றுடன் ஒப்பிடுகையில் ரூபா 67,108,685 ஆல் அல்லது 6 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொது மக்கள் தொடர்பாடல் செலவினம் 162.8 சதவீதத்தினால் அதிகரித்திருந்த போதிலும் லொத்தர் விற்பனை 25.58 சதவீதத்தால் மாத்திரமே அதிகரித்திருந்தது.

கடந்த அண்டுடன் ஒப்பிடுகையில் பின்வரும் செலவினங்களில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டது. விபரம் பின்வருமாறாகும்.

செலவின வகை	கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செலவின அதிகரிப்பு	கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பு சதவீதம்
	ரூபா	%
(அ) பதவியணி ஊதியங்கள்	18,614,678	11.4
(ஆ) ஏனைய நிர்வாகக் கிரயம்	32,910,795	40.2
(இ) தாபன செலவினங்கள்	2,464,971	3.7
(ஈ) சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேம்பாடு	13,890,218	2.5
(உ) நிதிக் கிரயம்	4,766,049	18.5
(ஊ) விநியோகக் கிரயம்	5,374,642	152.6
(எ) தொடர்பாடற் செலவினங்கள்	6,899,769	49.7

ஏனைய நிர்வாகக் கிரயம், விநியோகக் கிரயம் மற்றும் தொடர்பாடல் செலவினங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டின் போது பாரியளவில் அதிகரித்திருந்தது.

### 3.2 வீதப் பகுப்பாய்வு மற்றும் சதவீதம்

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், மீளாய்வாண்டினதும் முன்னைய ஆண்டிற்கானதுமான சபையின் சில முக்கிய விகிதங்கள் பின்வருமாறாகும்.



	2009	2008
	%	%
(அ) <u>இலாப விகிதம்</u>		
(i) தேறிய இலாப விகிதம்	4.93	3.08
(ii) மூலதனத்திற்கான வருவாய்	4.73	2.90
(iii) சராசரிச் சொத்துக்களின் மீதான வருவாய்	3.19	1.58
(ஆ) <u>மூலதன போதுமானதன்மை</u>		
(i) மூலதனம்/ மொத்தச் சொத்துக்கள்	64	63
(ii) மூலதனம்/ நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்	4,042	3,618
(இ) <u>திரவச் சொத்துக்கள்</u>		
(i) நடைமுறைச் சொத்து விகிதம்	2.44	2.64
(ii) திரவச் சொத்து விகிதம்	2.37	2.55

### 3.3 மனித வள முகாமைத்துவம்

சபை 284 நபர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த அதேவேளை அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் கோப்பு 247 மாத்திரமேயாக இருந்தது. 2009 திசம்பர் 31 இல் உள்ளவாறு சபையின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உள்ளபடியான ஊழியர் கோப்பையும் வெற்றிடம்/மிகை/நிலைகளையும் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.

	அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் கோப்பு	உள்ளபடியான ஊழியர் கோப்பு	வெற்றிடம்	மிகை
நிறைவேற்றுத் தரங்கள்	21	28	-	07
நிறைவேற்றுனர் அல்லாத	226	217	09	-
தரங்கள் ஒப்பந்த அடிப்படை	-	36	-	36
ஏனையவர்கள்	-	03	-	03
மொத்தம்	247	284	09	46

3.4 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதீட்டப்பட்டவற்றிற்கும் உள்ளபடியானவைகளுக்கும் இடையே குறிப்பிடதக்க முரண்கள் அவதானிக்கப்பட்டமை பாதீடானது முகாமைத்துவக் கட்டுபாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றது.

4. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்


கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் நிதி அதிகாரச் சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்ட எனது விபரமான கணக்காய்வு அறிக்கையின் மூலம் சபையின் தலைவரது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டு அம்சங்கள் தொடர்பாக விசேட அவதானம் தேவைப்படுகின்றது.

- (அ) நிலையான சொத்துக்கள்
- (ஆ) சம்பளங்களும் ஊதியங்களும்
- (இ) வங்கிக் கணக்கிணக்கங்கள்
- (ஈ) எரிபொருட் செலவினங்கள்
- (எ) கணனி மயமாக்கப்பட்ட தகவல் முறை
- (ஏ) பொருட்பதிவுப் பதிவேடுகள்
- (உ) கொள்வனவு



ஒப்பம். எஸ். எஸ்வரணஜோதி

கணக்காய்வாளர் தலைமை அதிபதி



## INTRODUCTION OF THE BOARD

Originally the lottery was set up in Sri Lanka by the Government to finance the health services of the country. In 1949 the Minister of Local Government, proposed to the Government to set up a lottery in order to improve and expand the health services of the country. As a result of this proposal Hospital Lotteries Board was established under the Act. No. 04 of 1955.

In 1960s, the government felt the need to widen the scope of activities of organized lottery in Sri Lanka. Funds were needed for development projects apart from the health services.

As a result of this, the National Lotteries Board was established after abolishing the hospital lotteries under the Finance Act. No.11 of 1963 to generate funds for the development of the country.

**For the 46<sup>th</sup> year ended  
31<sup>st</sup> December 2009**



**NATIONAL LOTTERIES BOARD**  
Galle Road, Colombo 03.



# TABLE OF CONTENTS


1	<b>Overview</b>	
	Vision , Mission, Organizational goals and objectives	89
	Corporate Information	91
2	<b>Executive Statements</b>	
	Chairman's Review	94
	Working Director's Report	99
	Report of the Audit & Management Committee	103
3	<b>Financial Statements &amp; Information</b>	
	Income Statement	104
	Balance Sheet	105
	Cash Flow	106
	Changes in Equity	107
	Notes to the Accounts	108
	Significant Accounting Policies	111
4	<b>Operating &amp; Financial Review</b>	
	Product Portfolio	116
	Graphical Review	119
	Last Decade Summary	120
5	<b>Report of the Auditor General</b>	
	Auditor General's Report	122





## **OUR VISION**





To be the leading contributor, by collecting revenue through Lotteries for the Economic and Social development of Sri Lanka.









## **OUR MISSION**

To Expand revenue generation through lotteries in order to increase contributions for the Economic and Social development and also for the improvement of the living conditions of the people.

## Organizational Goals

-  **To generate funds to meet the development needs of the Government**
-  **To function as the best income generating institution to the government among other institutions**
-  **To uplift the living condition of the people**
-  **To contribute to the employment of the country**

## Objectives of the Board

-  **To increase the contribution to the Government increasing present level of revenue and profitability**
-  **To maintain the market leadership position**
-  **To improve the operational efficiency**
-  **To improve the infrastructure facilities of the institute**
-  **To improve the efficiency and effectiveness among staff**
-  **Achieve the Customer Satisfaction**




<b>NAME OF THE INSTITUTION</b>	<b>National Lotteries Board</b>
<b>LEGAL FORM</b>	<b>The National Lotteries Board (NLB) was established after abolishing the Hospital Lotteries under the Finance Act No.11 of 1963. The certain sections of the above act were repealed and amended in 1997 under the (amendment) Act No.35 of 1997.</b>
<b>YEAR OF ESTABLISHMENT</b>	<b>1963</b>
<b>ACCOUNTING YEAR END</b>	<b>31<sup>st</sup> December</b>
<b>REGISTERED OFFICE</b>	<p><b>ADDRESS : No. 234/2, Galle Road, Colombo 03.</b></p> <p><b>TELEPHONE : 2470662, 2470663, 4607000, 4716990-2</b></p> <p><b>FAX : 2421897, 2326528, 2433631, 2470661,</b></p> <p><b>E - MAIL : nlbgen@sltnet.lk</b></p> <p><b>WEB SITE : www.nlb.lk</b></p>
<b>AUDITORS</b>	<b>Auditor General, Auditor General's Department, Independence Square, Colombo 07.</b>
<b>BANKERS</b>	<b>People's Bank</b>

Board of Directors



Mr. Chaminda Athuluwage  
Chairman



Mr. H.G. Sirisena  
Working Director



Mr. Ravi Abeywardene  
Director



Mr. U.R. Seneviratne  
Director



Mr. Janaka Sri Warnasinghe  
Director



Mr. P.D. Pushpakumara  
Director




# Senior Management



Mr.M.S.Karunaratne [BA]  
General Manager




Mr.Ashok Vitharana  
Additional General Manager



Mr.Harsha Bandara  
[FCMA (UK), FCCA (UK), MBA (USA),  
AMSLIM, FCMA (SL),FCPM]  
Chief Financial Officer



Mr.Rohana Wijewickrema [ACA]  
Deputy General Manager (Finance)



Mr.V.Sundareshwaran  
Deputy General Manager (Finance)



Mrs. Geetha Perera  
Deputy General Manager (Finance)



Mr. Vijaya Samaranayake  
Deputy General Manager  
(Dealer Administration & Promotion)



Mr. Ravindra Fernando  
Deputy General Manager (Sales)



**The Board achieved a turnover of Rs. 8,580.5 million in 2009 compared to Rs. 6,832.5 million recorded in 2008, an increase of Rs. 1,748 million which is equivalent to 25.5 percent.**

It is with great happiness that I address you through the Chairman's Review in the Annual Report for the financial year ended 31<sup>st</sup> December 2009.

Year 2009 saw the culmination of the civil war which prevailed in North & East for almost 30 years. There were sudden unsettled situations in other parts of the country as well specially due to LTTE activities during this period. The day 18<sup>th</sup> May 2009 will be written in golden letters in the country's history for defeating the LTTE fully and achieving the well earned peace for the whole nation. The entire credit should go to His Excellency the President Mahinda Rajapakse for providing courageous advice and to all the Armed Forces and Police for showing the true Sri Lankan spirit in achieving victory. The civil society should also be praised for waiting in patience during the dark hour. I wish to pause for a while in silence as a mark of respect for all those who paid the supreme sacrifice on behalf of our motherland. Finally, Sri Lanka has come under one flag once again and has reawakened in anticipation of an economic revival.

The Working Director's Report will provide the Financial Highlights with an analysis. The Product Portfolio and the Graphical Review of comparative performance are separately provided with a view to update the reader with more information.

## Macro Snapshot

The Business environment was severely affected due to the intensified fighting between the Armed Forces and LTTE up to May 2009. As a result the economy recorded a growth of 3.5 percent in 2009 compared to 6 percent in the previous year. However, it is expected to bounce back in 2010. The percentage share of Agriculture, Industry and Services remained almost unchanged with 12.0 percent, 28.6 percent and 59.3 percent being contributed on the GDP respectively. Sri Lanka performed better amidst the global financial crisis where most of the developed world economies were affected badly.

The estimated per capita income has increased to above USD 2,100 and it is expected to increase this in the coming years. The annual average inflation rate as measured by the Colombo Consumers' Price Index recorded 3.5 percent in 2009 compared to 22.6 percent in 2008 which is a welcome sign in the right direction.

The rapid development projects that have commenced in North & East and other areas would lead to much expected infrastructure development to allow investment opportunities and to make the country the most attractive tourist destination in south asia. Now it is important to engage in proper country branding to show the world positive perceptions of the country with a view to increasing exports, inward tourism and foreign investment.

## Operations

The Board's performance was very much satisfactory notwithstanding the fact the sales were affected owing to removal and relocation of lottery booths by Police and other Government authorities and isolated towns experienced due to unexpected activities up to May 2009 as the war situation continued. The Board achieved a turnover of Rs. 8,580.5 million in 2009 compared to Rs. 6,832.5 million recorded in 2008, an increase of Rs. 1,748 million which is equivalent to 25.5 percent. The Main contributory factor for this increase was the selling price increase to Rs. 20.00 from Rs.10.00 in September 2008. However, the volume growth did not reach the anticipated levels after the price increase.

The Super prize winners of Rs. 10 million and above stood at 16 for 2009 as against 13 in 2008. The Board produced the 2<sup>nd</sup> highest super prize winner in the lottery history who claimed a prize of Rs. 51.8 million in Mahajana Sampatha in October 2009. The National Lotteries Board has the distinction of producing the highest ever super prize of Rs. 61.3 million in Mahajana Sampatha in September 2006. The Board recorded a sale of Rs.913 million in October 2009 which is also the highest sale recorded in one single month.

In keeping with the sales increase, the contribution to consolidated fund, the prizes declared and the agency commission also increased. The Board paid agency commission amounting to Rs. 1,585.3 million in 2009 compared to Rs. 1,163.3 million in 2008 which is an increase of Rs. 422 million. The prizes declared in 2009 was Rs. 4,246.5 million as against Rs. 3,373.5 million paid in 2008, an increase of Rs. 873 million. Contribution to consolidated fund was also increased by Rs. 238 million. ( Rs. 1,136.2 million in 2009 compared to Rs. 898.2 million in 2008). Overall contribution to the Government by way of payments to consolidated fund and taxes amounted to Rs.1,800.0 million in 2009 in comparison to Rs. 1,345.2 million in 2008 which indicated a very appreciable increase of Rs. 454.8 million.

The Board's other income which is derived mainly on interest earned from investments was Rs. 340.6 million in 2009 compared to Rs. 257.9 million in 2008. The Board earned a profit on sale of land at St.Sebastian hills of Rs. 53 million which is included under other income. This land was sold for Rs. 125 million to Western Province Road Development Authority with Cabinet approval in July, 2009.

The Board's operating expenses were Rs.1,251.2 million in 2009 (14.6 percent on sales) compared to Rs.1,184.1 million in the previous year (17.3 percent on sales).

Distribution costs were Rs. 8.8 million in 2009 compared to Rs.3.5 million in 2008, an increase of 151 percent which is due to providing medical facilities to the agents from 2009. The Board paid Rs. 4.1 million in this connection.

Administrative costs in 2009 was Rs. 296.1 million as against Rs. 244.6 million in 2008, an increase of Rs. 51.5 million which is a 21 percent increase. Increase in personal emoluments by Rs. 18.6 million and bad debts/stocks written off amounts of Rs. 25.2 million & Rs. 2.7 million mainly accounted for this increase.

Other expenses amount for 2009 was Rs. 915.7 million compared to Rs. 910.2 million in 2008 which shows an increase of Rs. 5.5 million. Other expenses comprises of establishment expenses, ticket printing charges, marketing & sales promotion expenses and communication expenses.

Current year establishment expenses amount was Rs. 69 million in comparison to Rs. 66.5 million in the last year which indicates an increase of Rs. 2.5 million. This is mainly due to electricity increase of Rs. 2.1 million.

Ticket printing charges decreased to Rs. 271.8 million in the current year from Rs. 289.6 million in the previous year in keeping with a sales quantity reduction after the price increase.

Marketing & sales promotional expenses in 2009 was Rs. 554.1 million in comparison to Rs. 540.2 million incurred in 2008 which shows an increase of Rs. 13.9 million. The Board is conscious of its responsibilities to the society and has been engaged in socially responsible programs in the past. Such activities were continued as a responsible corporate citizen in 2009 as well.

Communication expenses increased to Rs. 20.7 million in 2009 as against Rs.13.8 million in 2008 thus increasing by Rs. 6.9 million. Increases in telephone, faxes and internet charges by Rs. 4.3 million and printing & stationery expenses by Rs. 2.3 million were the main contributors for this increase.

Finance costs increased by Rs. 4.7 million to Rs. 30.4 million in 2009 from Rs. 25.7 million in 2008 which is due to increases in bank charges and withholding taxes on non cash lottery prizes.

In the year under review the Board made a net surplus of Rs. 79.5 million compared to Rs. 43.0 million in the previous year which shows an increase of Rs. 36.5 million. If not for the Nation Building Tax of Rs. 139.6 million which was introduced in 2009, the Board would have recorded much better results.

The Audit and Management Committee, functioning under the Chairmanship of Mr. Ravi Abeywardene, a non working Director, held more than the specified number of committee meetings during the year and constantly reviewed the operations in a more positive manner.

### **Strategic Priorities**

The Board with Cabinet approval purchased a new land which belonged to JEDB at Vauxhall street with an extent of 112.05 perches for Rs. 300 million in July, 2009.

Employee motivation seminars were conducted for all employees at various times with a view to increase the efficiency of the employees and to make them more effective in the work place and to enable positive thinking in the minds of employees. We believe that this has changed the attitudes of the employees leading to improved individual performance and to optimize internal efficiencies.

The Board enhanced the facilities to agents by way of providing scholarships to their children. In this respect the children who achieve the pass mark in grade 5 scholarship examination receive Rs.1,000 per month until they leave the school and those who obtain the university entrance receive Rs. 2,500 per month until they pass out from the university.

A Disaster recovery system of all the details of the lottery draws which was a long felt need was implemented by installing the necessary computer equipments in Anuradhapura circuit bungalow.

The Board implemented a scheme to select the best employee of the month and year from October, 2009 with a cash reward and a Certificate of Excellence on a monthly basis. The best employee is selected after a performance evaluation where there is a quantitative and qualitative criteria. This too enhanced the performance of the employees and has created a contest among the employees.

A corporate song was designed for the National Lotteries Board during the year with the idea of creating more attachment to the work place and to make the institution and employees more prouder.

The Board decided to recruit territory managers to develop territory wise sales by identifying strengths, weaknesses, opportunities and threats. As a result 11 territory managers were appointed in May 2009 with more responsibilities and to liaise with the district dealers, agents, sub agents and the customers covering general public. For this purpose country was divided into 11 territories and each manager was given one or more districts.

## Year Ahead

The Board's budgeted sales for year 2010 is Rs.11.0 billion which is above 25 percent increase compared to the actual sales figure achieved in 2009. Several promotional campaigns are to be undertaken in 2010 with a view to increase the sales quantities which has dropped to around 65 percent to 70 percent levels since increasing the selling price to Rs.20/- in September 2008.

The Board expects to review the prize structures and to replace non performing lotteries with new lotteries to attract more customers. The Board will review expansion to North East market, territory promotion through the territory managers, expansion of the dealer network, possibility of increasing scratch lottery sales etc. in 2010. I earnestly hope that the Board will be able to achieve the expected results in 2010 as a better environment has been created with the dawn of peace to the country.

The Board will pursue nine strategies to achieve the forecast sales in 2010 viz. increase buying quantity through new prize structures, change of draw calendar, increase distribution, territory sales promotions, introducing new lotteries, finding out new markets, expansion of north & east market, territory managers' contribution and expansion of scratch lottery market.

Further, the Board expects to increase or if not at least maintain the present market share of 63 percent in the lottery sector in 2010.

### My Gratitude

I wish to convey my sincere appreciations to the management team and the staff at all levels for the sincere support extended through out the year to achieve the improved results in a challenging environment.

I also express my heartfelt gratitude to the colleagues of the Board for the kind support extended to me in providing valuable guidance in decision making process.

I wish to make mention of the untiring efforts of our district dealers & all other sales agents for the dedicated services provided which helped to increase the sales and to maintain customer confidence in the market place. I sincerely expect the same dedication in the coming year to record even better results that has been targeted.

I also thank the Auditor General and his staff, The Internal Auditors, the External Auditors, the Individual Lottery Auditors for the support extended, the Examiner of Questioned Documents for examining the prizes, the Printers for making available the ticket stock at the right time that enabled us to achieve better results and the People's Bank, our main banker for the excellent services provided during the year.

Last but not least I extend very special thanks to our esteemed customer base for the trust placed in the products of the National Lotteries Board by purchasing our products. While expecting the same support in the coming year, I earnestly pray and hope that the dreams of our customers be fulfilled through lottery winnings thereby creating more winners in the society.



Chaminda Athuluwage,  
Chairman,  
National Lotteries Board,  
01<sup>st</sup> March, 2010,  
Colombo.



Directors of National Lotteries Board are pleased to submit their report with the Audited Accounts for the year ended 31<sup>st</sup> December 2009.

## Activities

The Board is satisfied that the National Lotteries Board has adequate resources to continue its operations in the foreseeable future thus adopting the “ Going concern basis ” in the preparation of the Financial Statements.

The Principal activity of the National Lotteries Board is the conducting of both Draw and Scratch Lotteries and there has been no change in the nature of such activity during the year.

The Chairman's Review on page 94 provides an analysis of the Board's affairs and highlights the important events that occurred during the year and Product portfolio on page 116 describes the operational result of the products. These reports together with the audited financial statements reflect the state of affairs of the Board.

The reserves and accumulated profit as at 31<sup>st</sup> December 2009 amount to Rs 1,677.4. mn versus Rs. 1,483.3 mn as at 31<sup>st</sup> December 2008. The break up and the movement are shown in the statement of changes in equity in the financial statements. (Page No 107)

The Directors confirm that all taxes and levies payable by the Board and all other known statutory obligations due as at the balance sheet date have been either duly paid or appropriately provided for in the financial statements.

## Human Resources

In any organization its staff is of critical importance. Staff members have long realized that good ‘Communication and customer service spells good business’. Such a positive attitude has helped in boosting public awareness, encouraged confidence in our products and increased overall productivity, leading to a healthy bottom line.

The number of persons employed by the Board as at 31<sup>st</sup> December 2009 was 278 against 282 in the previous year.

Sales incentive scheme in operations increased productivity and motivated the employees. The insurance cover for medical surgery & hospitalization for all employees and their families also continued. Further, a traveling allowance of Rs.3,000 per month was paid to all employees not provided with transport facility. A uniform allowance to male employees and office sarees to female employees were provided this year as well.

**Financial Highlights**

 For the year ended 31<sup>st</sup> December

	2009	2008	Change (%)
Turnover	8,580.53	6,832.52	25.5
Statutory Allocations	6,968.19	5,435.18	(28.2)
Value Added Tax	317.54	298.11	(24.6)
NBT	139.68	-	-
Other Income	340.68	258.00	32.0
Operating Expenses	1,251.29	1,184.19	(5.6)
Net Profit before Tax	244.50	173.03	41.3
Net profit after Tax	79.56	43.04	84.8
Total Assets	2,626.87	2,347.21	11.9
Total Net Assets/ Equity	1,677.47	1,483.36	13.0
Net Profit before Tax to Turnover %	2.84	2.53	-
Net profit before tax to Total Assets%	9.30	7.37	-
Net Profit before tax to Equity %	14.57	11.66	-
Liquidity Ratio	2.4 : 1	2.6 : 1	-

**Contribution to State**

The Board remittances to state by way of direct remittances to consolidated fund and indirect remittances in the form of taxes were Rs.1,758.2 mn in 2009 as against Rs.1,326.4mn in 2008, the detail of which is given below.

**Remittances to State**

	2009 Rs. Mn	2008 Rs.Mn
<b><u>Direct Remittances</u></b>		
Contribution to Consolidated Fund	1,136.2	898.2
<b><u>Indirect Remittances</u></b>		
VAT	317.5	298.1
NBT	139.6	-
Income Tax / SRL	164.9	130.0
	622.0	428.1
Total remittances to State	1,758.2	1,326.4

## Property Plant and Equipment

During the year under review the Board invested a sum of Rs. 357,599,387/- in property, plant and equipment. In the year 2009 a land was purchased by the NLB from Janatha Estate Development Board for Rs. 300 mn. (112.05 perches) and plans to build up a new building.

## Operational Expenditure

The total operational expenditure in respect of the year under review was Rs.1,251.3 mn compared to Rs.1,184.2 mn in the previous year which is a 5.7% increase and this represents 14.6% of the total turnover compared to 17.3% last year. This shows that though operating expenses have increased by 5.6% over last year, it has reduced as a percentage on sales thus bringing positive results.

## Board of Directors

The Board comprised of the following officials during the year under review.

- Mr.Chaminda Athuluwage - Chairman
- Mr.H.G.Sirisena - Working Director
- Mr.R.J.T. Abeywardene - Director
- Mr. Janaka Sri Warnasinghe - Director
- Mr.P.D.Pushpakumara - Director
- Mr.U.R.Seneviratne - Director (Treasury representative )

## Board Committee


The Board held 20 Board meetings during the year and reviewed the operations in a very effective manner. The Board ensured that the controls were in place through out the year.

## Conclusion

The Board of Directors wish to appreciate services rendered by the management and the entire staff.

The Board wishes to extend sincere thanks to the district dealers, other agents, bankers, suppliers, printers, Auditor General & Staff and sweep auditors for their loyalty, dedication and outstanding services provided.

We will be failing in our duty if we do not extend very special thanks to our esteemed customers for being loyal to National Lotteries Board and keeping trust on our Board as the most reliable lottery institution in the country.



H.G.Sirisena,  
Working Director,  
National Lotteries Board,  
7<sup>th</sup> March 2010,  
Colombo .


The Audit & Management Committee of the National Lotteries Board was formally constituted in 2005 and during the year 2009 twelve committee meetings were held.

The committee comprised of the following officials during the year under review.

- Mr.R.J.T. Abeywardene – Director
- Mr.Janaka Sri Warnasinghe – Director
- Mr.M.S. Karunaratne – General Manager
- Mr. Harsha Bandara – Chief Financial Officer
- Mr.K.A.R.Wijewickrema – Deputy General Manager
- P.Wijewardane & Company Ltd. – Internal Auditor
- Representative – Dept. of Auditor General

The Audit Committee is empowered to evaluate the adequacy and effectiveness of the accounting and internal control systems of the Board and monitor compliance with the statutory requirements. At the meetings, Audit Committee reviews the monthly, quarterly and annual financial statements of the Board. The Audit Committee also examines the findings and recommendations of the Internal Audit reports and ensures that corrective action is taken to overcome the deficiencies highlighted with a view to improving internal controls while mitigating business risk.

The committee is of the view that adequate controls and procedures are in place to provide reasonable, but not absolute, assurance to the Directors that the assets of the institution are safeguarded and the financial position and the results disclosed in the accounts are free from material misstatements.



R.J.T. Abeywardena,  
Chairman,  
Audit & Management Committee,  
National Lotteries Board,  
15<sup>th</sup> March 2010.

## NATIONAL LOTTERIES BOARD

### INCOME STATEMENT FOR THE YEAR ENDED 31<sup>ST</sup> DECEMBER

	Note	2009 (Rs.)	2008 (Rs.)
<b>REVENUE</b>			
<b>TURNOVER – VAT INCLUSIVE</b>	01	8,580,538,712	6,832,519,239
Less: Agency Commission	02	1,585,329,388	1,163,307,511
Prizes Declared	03	4,246,564,845	3,373,592,920
Contribution to the Consolidated Fund	04	1,136,298,465	898,282,571
Income to the Board before VAT		1,612,346,013	1,397,336,238
Less: Value Added Tax		317,545,635	298,114,596
Nation Building Tax		139,681,053	-
<b>Income to the Board after VAT</b>		<b>1,155,119,325</b>	<b>1,099,221,641</b>
Add: Other Income		340,680,571	257,996,742
<b>LESS: EXPENSES</b>			
Distribution Costs	05	8,895,497	3,520,855
Administrative Expenses	06	296,178,938	244,653,465
Other Expenses	07	915,738,536	910,299,015
Finance Costs		30,483,249	25,717,200
<b>TOTAL EXPENSES</b>		<b>1,251,296,219</b>	<b>1,184,190,534</b>
<b>NET SURPLUS BEFORE TAXATION</b>		<b>244,503,677</b>	<b>173,027,850</b>
Less: Provision for Taxation		164,941,354	129,986,050
<b>NET SURPLUS FOR THE YEAR</b>		<b>79,562,323</b>	<b>43,041,800</b>


**NATIONAL LOTTERIES BOARD**  
BALANCE SHEET AS AT 31<sup>ST</sup> DECEMBER

	Note	2009 (Rs.)	2008 (Rs.)
<b>ASSETS</b>			
<b>NON CURRENT ASSETS</b>			
<b>Property, Plant and Equipment</b>		411,073,824	175,179,138
Investments - Long Term Online Lotteries		-	782,589,334
Long Term Loan to Online National Lotteries		-	200,000,000
Less : Provision for Online Investment Written off		-	(982,589,334)
<b>Total Current Assets</b>		<b>411,073,824</b>	<b>175,179,138</b>
<b>CURRENT ASSETS</b>			
Inventories / Stocks	08	65,335,260	72,048,940
General Treasury - Building Fund		24,945,898	84,945,898
Trade & Other Receivables	09	182,567,615	188,913,493
Deposits & Prepayment		5,749,494	6,722,698
Cash & Cash Equivalent		1,937,193,516	1,819,403,622
<b>Total Current Assets</b>		<b>2,215,791,784</b>	<b>2,172,034,652</b>
<b>TOTAL ASSETS</b>		<b>2,626,865,608</b>	<b>2,347,213,789</b>
<b>EQUITY &amp; LIABILITIES</b>			
<b>EQUITY ATTRIBUTABLE TO EQUITY HOLDERS</b>			
Reserves	10	1,677,474,544	1,483,361,718
<b>Total Equity Attributable to Equity Holders</b>		<b>1,677,474,544</b>	<b>1,483,361,718</b>
<b>NON CURRENT LIABILITIES</b>			
Provision for Gratuity		38,191,925	35,944,866
Deferred Tax		3,304,119	5,052,052
<b>Total Non Current Liabilities</b>		<b>41,496,044</b>	<b>40,996,918</b>
<b>CURRENT LIABILITIES</b>			
Payables	11	667,850,962	626,243,904
VAT Payable		29,392,089	11,286,000
Income Tax Payable		73,803,181	59,086,302
Accrued Expenses		136,848,788	126,238,948
<b>Total Current Liabilities</b>		<b>907,895,020</b>	<b>822,855,154</b>
<b>TOTAL LIABILITIES</b>		<b>949,391,063</b>	<b>863,852,071</b>
<b>TOTAL EQUITY &amp; LIABILITIES</b>		<b>2,626,865,608</b>	<b>2,347,213,789</b>

3. Financial Statements  
& Information



Chaminda Athuluwage  
Chairman



H.G. Sirisena  
Working Director



Harsha Bandara  
Chief Financial Officer

**NATIONAL LOTTERIES BOARD**
**STATEMENT OF CASH FLOW FOR THE YEAR ENDED**

	2009 (Rs.)	2008 (Rs.)
<b><u>CASH FLOW FROM OPERATING ACTIVITIES</u></b>		
Net Profit before Taxation	244,503,677	173,027,850
	<b>244,503,677</b>	<b>173,027,850</b>
Increase / (Decrease) in Prizes Reserve	114,550,503	62,960,199
	<b>359,054,180</b>	<b>235,988,049</b>
<b><u>Adjustments For</u></b>		
Depreciation	50,121,501	46,444,827
Provision for Gratuity	7,984,899	7,492,993
Provision for VAT	457,226,688	298,114,596
(Profit) / Loss on Disposal of Property, Plant & Equipment	(53,986,247)	(4,711,655)
Allocation for Prizes	4,246,564,845	3,373,592,920
Allocation for the Consolidated Fund	1,136,298,465	898,282,571
	<b>6,203,264,331</b>	<b>4,855,204,300</b>
<b><u>Changes in Working Capital</u></b>		
Increase / (Decrease) in Inventories / Stocks	6,713,681	18,279,960
Increase / (Decrease) in General Treasury - Building Fund	60,000,000	231,884,061
Increase / (Decrease) in Trade and Other Receivables	6,345,878	32,171,157
Increase / (Decrease) in Deposits and Prepayments	973,203	(826,138)
Increase / (Decrease) in Payables & Accrued Expenses	(6,903,960)	68,475,578
	<b>6,270,393,133</b>	<b>5,205,188,918</b>
<b>NET CASH FLOW FROM OPERATING ACTIVITIES</b>		
<b><u>CASH FLOW FROM INVESTING ACTIVITIES</u></b>		
Additions to Non Current Assets	(357,599,387)	(15,217,528)
Transfer of Fixed Assets - Building	-	1,000,000
Proceeds from Disposal of Property, Plant & Equipment	125,569,446	5,061,661
<b>NET CASH FLOW FROM INVESTING ACTIVITIES</b>	<b>(232,029,941)</b>	<b>(9,155,867)</b>
<b><u>CASH FLOW FROM FINANCE ACTIVITIES</u></b>		
Payments to the Consolidated Fund	(1,122,880,243)	(878,904,347)
Prize Paid	(4,200,862,208)	(3,379,349,635)
Gratuity Payment	(5,737,839)	(2,525,980)
VAT Payment	(439,120,600)	(292,329,021)
Income Tax Payment	(151,972,408)	(179,053,279)
<b>NET CASH FLOW FROM FINANCE ACTIVITIES</b>	<b>(5,920,573,297)</b>	<b>(4,732,162,262)</b>
Net Changes in Cash & Cash Equivalent During the Year	117,789,894	463,870,789
Cash & Cash Equivalent at the Beginning of the Year	1,819,403,622	1,355,532,833
<b>CASH &amp; CASH EQUIVALENT AT THE END OF THE YEAR</b>	<b>1,937,193,516</b>	<b>1,819,403,622</b>
<b><u>Note to the Cash Flow Statement</u></b>		
<b><u>CASH &amp; CASH EQUIVALENT</u></b>		
Short Term Investments	1,832,058,403	1,678,732,286
Cash on Hand and Balances with Bank	105,135,113	140,671,336
<b>NET CASH &amp; CASH EQUIVALENT AT THE END OF THE YEAR</b>	<b>1,937,193,516</b>	<b>1,819,403,622</b>



# NATIONAL LOTTERIES BOARD

## STATEMENT OF CHANGES IN EQUITY FOR YEAR ENDED 31<sup>ST</sup> DECEMBER

Rs.

	Building Reserve	Prizes Reserve	Revenue Reserve	Total
<b>Balance as at 31/02/2007</b>	<b>400,000,000</b>	<b>531,317,234</b>	<b>446,042,486</b>	<b>1,377,359,720</b>
Prizes Reserve	-	62,960,199	-	62,960,199
Transfer to Building Reserve from Accumulated Surplus	100,000,000	-	(100,000,000)	-
Net Surplus for 2008	-	-	43,041,800	43,041,800
<b>Balance as at 31/12/2008</b>	<b>500,000,000</b>	<b>594,277,433</b>	<b>389,084,286</b>	<b>1,483,361,719</b>
Prizes Reserve	-	114,550,502	-	114,550,502
Transfer to Building Reserve from Accumulated Surplus	107,000,000	-	(107,000,000)	-
Net Surplus for 2009	-	-	79,562,323	79,562,323
Transfer to Building Reserve from the Year's Surplus	50,000,000	-	(50,000,000)	-
<b>Balance as at 31/12/2009</b>	<b>657,000,000</b>	<b>708,827,935</b>	<b>311,646,609</b>	<b>1,677,474,544</b>

## Note 01 - Turnover

	2009 (Rs.)	2008 (Rs.)
Mahajana Sampatha	3,258,173,800	2,473,972,800
Vasana Sampatha	1,074,035,600	884,100,100
Govisetha	1,106,726,120	965,580,100
Samurdhi	55,918,000	19,568,000
Supiri Vasana	873,571,200	763,059,100
Jayaviru	833,191,000	738,890,800
Colombo Airport Super Draw	33,490,172	32,440,919
Shrama Vasana	265,818,800	251,270,900
Suwasetha	482,830,600	439,960,500
Sevana	596,783,420	263,676,020
	<b>8,580,538,712</b>	<b>6,832,519,239</b>

## Note 02 - Agency Commission

	2009 (Rs.)	2008 (Rs.)
Mahajana Sampatha	610,684,113	423,473,390
Vasana Sampatha	200,499,262	150,769,802
Govisetha	208,119,501	164,854,584
Samurdhi	8,834,324	3,091,744
Supiri Vasana	163,614,658	130,521,885
Jayaviru	156,171,369	126,524,593
Colombo Airport Super Draw	194,988	181,347
Shrama Vasana	49,823,101	44,358,969
Suwasetha	90,503,201	77,873,171
Sevana	96,884,872	41,658,027
	<b>1,585,329,389</b>	<b>1,163,307,512</b>

## Note 03 - Prizes Declared

	2009 (Rs.)	2008 (Rs.)
Mahajana Sampatha	1,606,785,934	1,203,518,216
Vasana Sampatha	530,735,264	429,358,079
Govisetha	546,949,219	492,445,851
Samurdhi	27,668,760	9,784,000
Supiri Vasana	434,296,400	389,160,141
Jayaviru	413,654,374	372,515,888
Colombo Airport Super Draw	9,067,212	8,935,265
Shrama Vasana	135,567,588	121,960,011
Suwasetha	246,243,606	214,077,459
Sevana	295,596,488	131,838,010
	<b>4,246,564,845</b>	<b>3,373,592,920</b>

**Note 04 - Consolidated Fund**

	2009 (Rs.)	2008 (Rs.)
Mahajana Sampatha	537,598,677	408,205,512
Vasana Sampatha	177,215,874	145,876,517
Govisetha	110,672,612	96,558,010
Samurdhi	5,591,800	1,956,800
Supiri Vasana	87,357,120	76,305,910
Jayaviru	83,319,100	73,889,080
Shrama Vasana	26,581,880	25,127,090
Suwasetha	48,283,060	43,996,050
Sevana	59,678,342	26,367,602
	<b>1,136,298,465</b>	<b>898,282,571</b>

**Note 05 - Distribution Costs**

	2009 (Rs.)	2008 (Rs.)
Tickets Transport Charges	3,504,481	3,349,270
Cost of Return Tickets	1,207,376	171,585
Agent Medical Expenses	4,183,640	-
	<b>8,895,497</b>	<b>3,520,855</b>

**Note 06 - Administrative Costs**

	2009 (Rs.)	2008 (Rs.)
Personal Emoluments	181,571,325	162,956,647
Other Administrative Costs	114,607,612	81,696,817
	<b>296,178,938</b>	<b>244,653,464</b>

**Note 07 - Other Expenses**

	2009 (Rs.)	2008 (Rs.)
Establishment Expenses	69,015,014	66,550,043
Tickets Printing Charges	271,803,581	289,619,018
Marketing & Sales Promotion	554,143,255	540,253,037
Communication Expenses	20,776,686	13,876,917
	<b>915,738,536</b>	<b>910,299,015</b>

**Note 08 - Inventories / Stocks**

	2009 (Rs.)	2008 (Rs.)
Printed Tickets	16,526,106	11,242,119
Paper and Stationery	2,368,592	1,599,586
Prizes	43,092,457	57,100,976
Consumables	3,223,455	1,905,860
Computer Stock to Dealers & Agents	77,000	152,750
Sales Booth Stocks to Agents	47,650	47,650
	<b>65,335,260</b>	<b>72,048,941</b>

**Note 09 - Trade & Other Receivables**

	2009 (Rs.)	2008 (Rs.)
Sweep / Trade Debtors	48,020,028	54,239,430
Return Cheques - Sevana	1,884,819	1,786,568
	49,904,846	56,025,998
Less : Provision for Doubtful Debts.	(29,533,497)	(43,459,493)
	20,371,349	12,566,505
Other Debtors / Receivables	17,105,970	38,423,339
Accounts Receivables	56,196,831	77,675,815
Staff Loans	104,699,032	81,899,254
Deferred Revenue Expenditure - CASD & NAL	(15,805,567)	(21,651,419)
	<b>182,567,615</b>	<b>188,913,493</b>

**Note 10 - Reserves**

	2009 (Rs.)	2008 (Rs.)
Building Reserve	657,000,000	500,000,000
Prizes Reserve	708,827,935	594,277,433
Revenue Reserve	311,646,609	389,084,286
	<b>1,677,474,544</b>	<b>1,483,361,719</b>

**Note 11 - Payables**

	2009 (Rs.)	2008 (Rs.)
Payable to Consolidated Fund	106,513,764	93,095,542
Sweep Collection in Advance	69,499,940	68,280,209
Prizes Obligations	438,643,926	392,941,290
Trade & Other Creditors	53,193,332	71,926,864
	<b>667,850,962</b>	<b>626,243,905</b>

## 1. GENERAL ACCOUNTING CONVENTION

1.1 The financial statements have been prepared in conformity with generally accepted accounting principles and accounting standards laid down by the Institute of Chartered Accountants of Sri Lanka and the provision of Finance act No. 38 of 1971 which have been applied consistently on historical cost basis with no adjustments being made for inflationary factors affecting the financial statements.

### 1.2 **Sevana Lottery**

Sevana Lottery has been assigned to the National Lotteries Board from 7<sup>th</sup> November 1997 by the Ministry of Finance and Planning. Instead of amalgamating Sevana Lottery with National Lotteries Board it has been identified as one of the products of the National Lotteries Board and accounting was done accordingly.

Adequate disclosure had been made in the financial statements of National Lotteries Board where appropriate.

### 1.3 **Financial Year**

Financial Statements have been prepared for the calendar year ended 31<sup>st</sup> December 2009.

### 1.4 **Comparative Information**

Where necessary previous year figures were restated for comparative purposes.

## 2. ASSETS & BASIS OF THEIR VALUATION

### 2.1 **Property, Plant & Equipment**

2.1.1 The Property, Plant & Equipment are stated at cost less accumulated depreciation. The cost of the assets is the cost of acquisition or construction together with an expense incurred in bringing the assets to its working condition for the intended use.

Expenditure incurred for the purpose of acquiring, extending or improving assets of a permanent nature by means of which to carry on the business or for the purpose of increasing the earning capacity of the business have been treated as capital expenditure.

#### 2.1.2 **Restoration Cost**

Expenditure incurred on repairs or maintenance of Property, Plant & Equipment in order to maintain the future economic benefits expected from originally assessed performance is recognized as an expense when incurred.

**2.1.3 Depreciation**

Provision for depreciation is calculated by using straight line method on the cost or valuation of all property, plant and equipment, other than freehold land in order to write off such amounts over the estimated useful economic life of such assets. In the year of purchase depreciation is provided and no depreciation is provided in the year of disposal as per the revised SLAS 18.

The depreciation rates of the assets are as follows.

<b>Assets</b>	<b>Depreciation (%)</b>
Motor Vehicles	25
Computers	25
Air Conditioners, General & Office Equipment	20
Draw Barrels/Lottery Equipment	20
Furniture & Fittings	10
Buildings & Partitions	05

The useful life, residual values and depreciation methods of assets are reviewed, and adjusted if required, at the end of each financial year.

**2.2 Inventories**

Inventories are valued at cost. Cost is determined on first in first out basis and includes the cost of acquisition and other incidental expenses incurred in bringing them to present location and condition.

**2.3 Trade and Other Receivables**

Debtors are stated at the amounts which they are expected to realize. Adequate provision has been made for bad and doubtful debts. Other receivables and dues are stated at cost.

**2.4 Cash and Cash Equivalents**

2.4.1 Cash and Cash Equivalents are defined as cash in hand, demand deposits and short term highly liquid investments readily convertible to known amounts of cash and subject to insignificant risk of changes in value.

2.4.2 Short Term Investments in Treasury Bills, Treasury Bonds, Treasury Investments and bank Fixed Deposits are stated at cost plus interest receivables at the Balance Sheet date. All investments are considered as short term.

**3. LIABILITIES AND PROVISIONS****3.1 Liabilities**

All known liabilities have been accounted for in preparing the financial statements.

**3.2 Current Liabilities**

Liabilities classified as current liabilities on the balance sheet are those which fall due for payment on demand or within one year from the balance sheet date.

**3.3 Non Current Liabilities**

Liabilities are classified as non current when those balances fall due for payment after one year from the balance sheet date.

### 3.4 Retirement Benefits

#### 3.4.1 Defined Contribution Plans EPF & ETF

All employees who are eligible for Employees Provident Fund contribution and Employee Trust Fund contribution are covered by relevant contribution funds in line with respective statutes and regulations.

Contribution to defined contribution plans are recognized as expenditure in the income statement.

#### 3.4.2 Defined Benefit Plan Retiring Gratuity

Provision is made in financial statements for retirement gratuities payable under the provision of Gratuity Act No. 2 of 1983 for all employees who have completed one year of continued service with the Board. The Board intends to obtain an actuarial valuation report from an expert and provision for gratuity will be made using the projected unit credit (PUC) as recommended by SLAS 16.

The provision is not funded externally nor actuarially valued.

### 3.5 Trade and Other Payables

Trade and other payables are stated at cost.

## 4. TAXATION

### 4.1 Current Taxes

The provision for income tax is based on the elements of income and expenditure as reported in the financial statements and computed in accordance with the provisions of the Inland Revenue Act.

### 4.2 Deferred Taxation

Deferred income tax is provided, using the liability method, on all temporary differences at the balance sheet date between the tax bases of assets and liabilities and their carrying amounts for financial reporting purposes.

## 5. CONTINGENT LIABILITIES

The Board received an additional assessment for Income Tax amounting to Rs. 339,107,797 for the year of assessment 2007/2008. The Board lodged an appeal against the said assessment through a firm of chartered accountants and appeal procedure is in progress. The Board may have to pay Rs. 4,500,000 to former employees and agents who have filed legal action if judgments are delivered against the Board.

## 6. INCOME STATEMENT

### 6.1 Turnover

The turnover represents the value of sweep tickets sold for draws conducted during the financial year.

### 6.2 Revenue Expenditure

All expenditure incurred in running the business and maintaining the capital assets in a state of efficiency have been charged to revenue in arriving at the surplus for the year.

**6.3 Borrowing Cost**

Borrowing Cost is recognized as expenditure in the period in which they are incurred.

**6.4 Disposal of Property, Plant & Equipment and Investment**

Gains or losses on revenue nature on the disposal of Property, Plant & Equipment and other non current assets including investments have been accounted for in the Income Statement.

**7. REVENUE RECOGNITION**
**7.1 Revenue from tickets sold is recognized on accrual basis.**
**7.2 Interest income is accrued on a time basis.**
**7.3 Other income is recognized on accrual basis.**
**8. DISTRIBUTION OF FUNDS**

The Board was incorporated under the Finance Act No. 11 of 1963 as the successor to the Hospital Lotteries Board.

With the approval of the Ministry of Finance and Planning, the Board increased the Price of a ticket from Rs. 10.00 to Rs. 20.00 with effect from 02<sup>nd</sup> September 2008. New prize structures allocating 51% of gross turnover for all draw lotteries were introduced. Agency commission too increased from 15% to 17.5% accordingly. Prize allocation percentages of Mahajana Sampatha, Vasana Sampatha, Jayawiru and Supiri Vasana Sampatha were amended to 49% during the year under review and distribution of funds are as follows.

	MS/VS	GS/JVS/SVS	SHR/SU
Prizes	51% & 49%	51% & 49%	51%
Dealer Commission	17.5%	17.5%	17.5%
Consolidated Fund	16.5%	10%	10%
Board	15% & 17%	21.5% & 23.5%	21.5%

Contributions to the Consolidated Fund and the Ministries are as follows.

Mahajana Sampatha	-	16.5%	- Consolidated Fund
Vasana Sampatha	-	16.5%	- Consolidated Fund
Jayawiru	-	10%	- Ranawiru Sewa Authority
Govi Setha	-	10%	- Ministry of Agriculture
Samurdhi	-	10%	- Ministry of Samurdhi, Youth Affairs
Shrama Vasana	-	10%	- Ministry of Labour
Supiri Vasana	-	10%	- Ministry of Sports & Ministry of Social Services.
Suwasetha	-	10%	- Ministry of Health



Originally, the Sevana Lottery was under the purview of the Ministry of Housing & Construction. Later this lottery was assigned to the National Lotteries Board with effect from 07<sup>th</sup> November 1997 by the Ministry of Finance and Planning. The Sevana Lottery Contributed 5% of gross turnover to the Consolidated Fund before price change while 10% of gross turnover has been provided after the price change.

The Board conducts the Colombo Airport Super Draw lottery on behalf of the Airport & Aviation Services (Sri Lanka) Ltd. The net proceeds are payable to the Airport & Aviation Services (Sri Lanka) Ltd., through the Consolidated Fund.

The Board also conducts the New Airport Draw lottery on behalf of the Ministry of Finance and Planning for the purpose of funding the new airport. The net proceeds to be payable to the Consolidated Fund.

## මහජන සම්පත

මහජන සම්පත MAHAJANA SAMPATHA



At present Mahajana Sampatha, a passive type traditional lottery is the oldest lottery among the other prevailing lotteries in the Island. The lottery has created a good image among the general public as the best available lottery in the country. The lottery is conducted on Tuesdays & Fridays of the week and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs. 10 million or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review, the gross turnover of the Mahajana Sampatha lottery was Rs.3,258.1 mn compared to Rs.2,473.9 mn in 2008 an increase of 32% and Rs.537.5 mn was allocated to the Consolidated fund out of this lottery which represents 16.5% of the turnover.

In early 1994, lottery by the name Vasana Sampatha was introduced to the market by the Board. Presently this lottery is drawn every Thursday and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs. 10 million or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review, the gross turnover of the Vasana Sampatha lottery was Rs. 1,074.0 mn compared to Rs.884.1 mn in 2008 an increase of 21.4 % and Rs. 177.2 mn was allocated to the Consolidated fund out of this lottery which represents 16.5% of the turnover.



## ගොවි සේන

ගොවි සේන Govisetha



The Board introduced Govisetha lottery in the year 1995 on behalf of the Ministry of agriculture and lands with the objective of generating funds for the Farmers Trust Fund. The fund aims to promote agriculture and the welfare of the farmers and to provide financial assistance to the farmers whenever necessary. The Draw of this lottery is held every Monday and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs. 10 million or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review, the gross turnover of the Govisetha lottery was Rs. 1,106.7 mn compared to Rs 965.5 mn in 2008 an increase of 14.6% and Rs. 110.6 mn was allocated to the Consolidated fund out of this lottery which represents 10% of the turnover.



The Board has introduced another National Lottery known as Shrama Vasana in November 1997. This is conducted by the Board on behalf of the Ministry of Labour in order to raise money for the workers fund. Earlier this was an instant lottery adopting the internationally accepted Scratch & match technology. In the year 2005, this lottery was converted to a draw type lottery by the Board due to poor performance. This lottery is drawn every Sunday and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs.10 million or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review the gross turnover of the Shrama Vasana lottery was Rs.265.8 mn compared to Rs.251.2 mn in 2008 an increase of 5% and Rs.26.5 mn was allocated to the consolidated fund out of this lottery which represents 10% of the turnover

Supiri Vasana Sampatha was introduced in 1999 on behalf of the Ministry of Sports and Ministry of Social Services. Draw of the lottery is made on every Saturday and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs. 10 million or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review, the gross turnover of the Supiri Vasana Sampatha lottery was Rs. 873.5 mn compared to Rs.763.0 mn in 2008 an increase of 14.4% and Rs.87.3 mn was allocated to the Consolidated fund out of this lottery which represents 10% of the turnover.



ජයවිරු  
JAYAVIRU

The Board has introduced Jayaviru lottery on behalf of the Ministry of Defence with the objective of generating funds for the Ranaviru Seva Authority in the year 2000. This lottery is drawn every Wednesday and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs. 10 million or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review, the gross turnover of the Jayaviru lottery was Rs. 833.1 mn compared to Rs.738.8 mn in 2008 an increase of 13% and Rs. 83.3 allocated to the Consolidated fund out of this lottery which represents 10% of the turnover.

Suwasetha lottery was introduced by the Board in September, 2006 after abolishing the Lotto lottery on behalf of the Ministry of Health. This lottery is drawn every Sunday and Wednesday and telecast over the television for public view.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/- and a new prize structure was implemented. A super prize of Rs.10 mn or more and a range of other attractive prizes are offered under this lottery.

During the year under review, the gross turnover of the Suwasetha lottery was Rs.482.8 mn compared to Rs.439.9 mn in 2008 an increase of 9% and Rs.48.2 mn was allocated to the consolidated fund out of this lottery which represents 10% of the turnover.





The National Lotteries Board introduced Airport Super Draw lottery in 1992 to generate funds for the Airport Aviation Authority. Every ticket is presently sold at fifty US\$ or its equivalent in any convertible currency. The prize shall be luxury car of which the duty free CIF value does not exceed 47 % of the gross proceeds of the lottery. The draw of this lottery is held once 6,000 tickets are sold.

During the year under review, Rs.33.4 mn was earned as the turnover of this lottery.

New Airport lottery was introduced by the Board in November 2007 to generate funds for constructing an Airport at Weeravila.

Draw of this lottery is conducted after 10,000 tickets are sold. The price of this ticket is US \$ 10 Prizes include two motor cars and three plasma televisions of Rs.150,000 each.



Sevana Lottery was introduced in 1985 to generate funds for the construction of houses. This is a popular Scratch type lottery in the market which adopts the internationally accepted scratch and match technology.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/-.

During the year under review, the gross turnover of the Sevana lottery was Rs. 596.7 mn compared to Rs.263.6 mn in 2008 an increase of 126.3% and Rs.59.6 mn was allocated to the Consolidated fund out of this lottery which is 10% of the turnover.


The Samurdhi lottery was introduced in August 1996 to generate funds for the Samurdhi Authority. This lottery also adopts the internationally accepted scratch & match technology to determine the winners.

The price of this lottery ticket was increased on 02<sup>nd</sup> September, 2008 from Rs.10/- to Rs.20/-.


During the year under review, the gross turnover of the Samurdhi lottery was Rs. 55.9 mn compared to Rs. 19.5 mn in 2008 an increase of 186% and Rs.5.5 mn was allocated to the Consolidated fund out of this lottery which is 10% of the turnover.




## Turnover (Rs.Mn.)




## Prizes Allocation (Rs.Mn.)




## Contribution to State (Rs.Mn.)




## Agent Commission (Rs.Mn.)



## Operational Expenditure to Gross Turnover (%)



## Per.of Contributions to State Revenue to Gross Surplus to Board (%)



# LAST DECADE SUMMARY

	2000	2001	2002	2003
Gross Turnover	3,334,345,245	3,867,421,234	4,965,365,543	7,181,894,656
Less : Agents Commission	499,432,513	578,823,496	742,133,045	1,074,594,281
Prizes Allocation	1,570,621,152	1,821,863,918	2,343,684,869	3,398,836,469
	2,070,053,665	2,400,687,414	3,085,817,914	4,473,430,750
Board Income	1,264,291,580	1,466,733,820	1,879,547,629	2,708,463,906
Add : Other Income	96,809,907	236,154,079	249,968,432	210,700,436
	1,361,101,487	1,702,887,899	2,129,516,061	2,919,164,342
Less : Operational Expenses	607,890,863	814,098,805	849,428,724	1,196,217,189
Gross Surplus to Board	753,210,624	888,789,094	1,280,087,337	1,722,947,153
Less : Govt. Contribution				
Consolidated Fund	532,446,311	633,229,057	804,380,769	1,122,925,499
Taxation ( VAT/NBT/Income Tax)	-	-	-	327,081,509
Other Contribution	201,000,000	-	-	114,250,000
	733,446,311	633,229,057	804,380,769	1,564,257,008
Surplus before Extra Ordinary Items	19,764,313	255,560,037	475,706,568	158,690,145
Less : Extra Ordinary Items	-	-	101,075,561	-
Net Surplus to Board	19,764,313	255,560,037	374,631,007	158,690,145
Govt. Contribution as a % of Turnover	22.00%	16.38%	16.20%	21.78%
Govt. Contribution as a % of Gross Surplus	97.38%	71.25%	62.84%	90.79%
Net Surplus as a % of Gross Turnover	0.60%	6.61%	7.54%	2.21%
Operational Expenditure as a % of Gross Turnover	18.24%	21.05%	17.11%	16.66%
Growth Rate of Turnover (%)	72.08%	16.00%	28.39%	44.64%



2004	2005	2006	2007	2008	2009
6,489,740,091	6,166,897,652	6,460,015,752	6,079,850,149	6,832,519,239	8,580,538,712
968,625,493	968,319,771	1,025,881,243	971,932,383	1,163,307,511	1,585,329,388
3,064,898,835	2,952,266,317	3,115,594,961	2,944,926,273	3,373,592,920	4,246,564,845
4,033,524,328	3,920,586,088	4,141,476,204	3,916,858,656	4,536,900,431	5,831,894,233
2,456,215,763	2,246,311,564	2,318,539,548	2,162,991,493	2,295,618,808	2,748,644,479
136,869,969	114,548,796	136,114,584	191,205,560	257,996,742	340,680,571
2,593,085,732	2,360,860,360	2,454,654,132	2,354,197,053	2,553,615,550	3,089,325,050
1,087,609,868	843,175,632	1,052,703,195	1,095,113,324	1,184,190,534	1,251,296,219
1,505,475,864	1,517,684,728	1,401,950,937	1,259,083,729	1,369,425,016	1,838,028,831
957,999,258	957,406,531	845,908,023	767,590,790	898,282,571	1,136,298,465
315,474,997	402,132,646	466,703,676	420,814,224	428,100,646	622,168,042
127,962,730	-	-	-	-	-
1,401,436,985	1,359,539,177	1,312,611,699	1,188,405,014	1,326,383,217	1,758,466,507
104,038,879	158,145,551	89,339,238	70,678,715	43,041,799	79,562,324
-	-	31,024,922	-	-	-
104,038,879	158,145,551	58,314,316	70,678,715	43,041,799	79,562,324
21.60%	22.05%	20.32%	19.55%	19.41%	20.49%
93.09%	89.58%	93.63%	94.39%	96.86%	95.67%
1.61%	2.57%	0.90%	1.16%	0.63%	0.93%
16.76%	13.68%	16.30%	18.01%	17.33%	14.58%
(10.67)%	(4.98)%	4.75%	(5.88)%	12.37%	25.58%



The Chairman  
National Lotteries Board.

**Report of the Auditor General on the Financial Statements of the National Lotteries Board for the year ended 31 December 2009 in terms of Section 14(2)(c) of the Finance Act No.38 of 1971**

---

The audit of financial statements of the National Lotteries Board for the year ended 31 December 2009 was carried out under my direction in pursuance of provisions in Article 154(1) of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka read in conjunction with Section 13(1) of the Finance Act No.38 of 1971. In carrying out this audit, I was assisted by a firm of Chartered Accountants in public practice. My comments and observations which I consider should be published with the annual report of the Board in terms of Section 14(2)(c) of the Finance Act, appear in this report. A detailed report in terms of Section 13(7) (a) of the Finance Act was issued to the Chairman of the Board on 22 April 2010.

**1.2 Responsibility of the Management for the Financial Statements**

Management is responsible for the preparation and fair presentation of these financial statements in accordance with Sri Lanka Accounting Standards. This responsibility includes: designing, implementing and maintaining internal control relevant to the preparation and fair presentation of financial statements that are free from material misstatements, whether due to fraud or error; selecting and applying appropriate accounting policies; and making accounting estimates that are reasonable in the circumstances.

**1.3 Scope of Audit and Basis of Opinion**

My responsibility is to express an opinion on these financial statements based on my audit. Audit opinion, comments and findings in this report are based on a review of the financial statements presented to audit and substantive tests of samples of transactions. The scope and the extent of such review and tests were such as to enable as wide an audit coverage as possible within the limitations of staff, other resources and time available to me. The audit was carried out in accordance with Sri Lanka Auditing Standards to obtain



reasonable assurance as to whether the financial statements are free from material misstatements. The audit included examination on a test basis of evidence supporting the amounts and disclosures in financial statements and assessment of accounting policies used and significant estimates made by the management in the preparation of financial statements, as well as evaluating their overall presentation. I have obtained sufficient information and explanations which to the best of my knowledge and belief were necessary for the purpose of the audit. I, therefore believe that my audit provides a reasonable basis for my opinion. Sub-sections (3) and (4) of Section 13 of the Finance Act No.38 of 1971 give discretionary powers to the Auditor General to determine the scope and extent of the audit.

## **2. Financial Statements**

### **2.1 Opinion**

So far as appears from my examination and to the best of information and according to the explanations given to me, I am of opinion that the National Lotteries Board had maintained proper accounting records for the year ended 31 December 2009 and the financial statements have been prepared in accordance with the Sri Lanka Accounting Standards give a true and fair view of the state of affairs of the National Lotteries Board as at 31 December 2009 and the financial results of its operation and cash flows for the year then ended.

### **2.2 Comments on Financial Statements**

#### **2.2.1 Sri Lanka Accounting Standards**

The Board had constructed a Holiday Bungalow at Anuradhapura on a lease hold land which had been taken under a lease agreement for 30 years. Even though the Board does not have any right to claim the expenses incurred on construction, such details had not been disclosed in the financial statements in terms of Sri Lanka Accounting Standards No. 18.

#### **2.2.2 Accounting Deficiencies**

The value of returned cheques amounting to Rs.1,884,819 had remained unsettled for over three years. Though the recoverability of the entire amount is doubtful, a sum of Rs.802,520 only had been provided in the financial statements.

**2.2.3 Accounts Receivable and Payable.**

Following observations are made.

- a) Adequate actions had not been taken to confirm the liabilities amounting to Rs.66,972,183 as at 31 December 2009.
- b) Housing loans and distress loans amounting to Rs.1,323,668 and Rs.311,679 respectively which were due from employees who had been interdicted had remained outstanding for a long period. Though the recoverability of such balances is doubtful, sufficient provision had not been made in the financial statements.
- c) The Refundable Tender Deposit balances amounting Rs. 657,193 had remained outstanding for more than two years.
- d) A sum of Rs.594,874 which had been shown in the balance sheet as an advance to outsiders had remained outstanding for over four years.

**2.2.4 Control Accounts**

Differences amounting to Rs.1,846,679 relating to the prizes payable was observed between the balance shown in the Ledger Account and Subsidiary Records. Details are as follows.

	Rs.
Balance as per Subsidiary Record	373,496,926
Balance as per Ledger Account	371,650,247
	-----
Difference	1,846,679
	=====

**2.2.5 Lack of Evidence for Audit**

Purchase of stationary items amounting to Rs. 240,233, Rent and Rates amounting to Rs. 20,236,423, Sundry Creditors aggregating Rs.762,644 and Sundry Debtors aggregating Rs. 184,489 could not be satisfactorily vouched in audit in the absence of dispatch notes , agreements and confirmations .

## 2.2.6 Non-Compliance with Laws, Rules, Regulations and Management Decisions

Following instances of non-compliance were observed in audit.

Reference to Laws, Rules, Regulation etc. -----	Non Compliance -----
(a) Finance Act No.11 of 1963 as amended by Act. No. 35 of 1997 Section No. 20	Fund allocation and prize structure had been carried out in accordance with draft rules forwarded to the legal draftsman on 22 August 2008. These rules had not yet been Gazetted as required.
(b) Public Enterprises circular No. PED/12 of 02 June 2003. Para 9.7 of Chapter 9	Transport allowance amounting to Rs.7,527,000 had been paid to the staff of the Board without requisite approval of the Treasury.
(c) Treasury Circular No. IAI/2002/02 of November 2002.	The Board should maintain an assets register for computers and computer software and record their movement as per the format given. However , the Board had not complied with this requirement.

### 3. Financial and Operating Review

#### 3.1 Financial Result

According to the financial statements presented, the operations of the Board during the year under review had resulted in a net surplus of Rs.79,562,323 after tax as compared with the corresponding net surplus of Rs.43,041,800 for the previous year thus showing an increase in the financial results by Rs.36,520,523 for the year under review. Increase in net sales income amounting to Rs.55,897,684 and other income amounting to Rs.82,683,829 are the main reason for this increase.

However the total expenditure for the year under review had increased by Rs.67,108,685 or 6 per cent as compared with the preceding year.

Even though the Public Relation Expenses had increased by 162.8 percent when compared with the previous year, sale of lotteries had increased by 25.58 percent only.

Following items of expenditure had increased when compared with the preceding year. Details are given below.

Type of expenses	Increase of the expenses as compared with the previous year	Percentage of increase as compared with the previous year
-----	-----	-----
	Rs.	%
a) Personal Emoluments	18,614,678	11.4
b) Other Administration Cost	32,910,795	40.2
c) Establishment Expenses	2,464,971	3.7
d) Marketing and Sales Promotion	13,890,218	2.5
e) Finance Cost	4,766,049	18.5
f) Distribution Cost	5,374,642	152.6
g) Communication Expenses	6,899,769	49.7

Other Administration Cost, Distribution Cost and Communication Expenses had significantly increased for the year under review as compared with preceding year.

### **3.2 Ratios and Percentage**

According to the information made available, some of the important ratios of the Board for the year under review and the preceding year were as follows.

	2009	2008
	-----	-----
	%	%
a) <u>Profitability Ratio</u>		
i. Net Profit Ratio	4.93	3.08
ii. Return on Equity	4.73	2.90
iii. Return on Average Assets	3.19	1.58
b) <u>Capital Adequacy</u>		
i. Equity/ Total Assets	64	63
ii. Equity/ Noncurrent Liabilities	4,042	3,618
c) <u>Liquid Assets</u>		
i. Current Assets Ratio	2.44	2.64
ii. Liquid Assets Ratio	2.37	2.55

### 3.3 Human Resource Management

The Board had employed 284 persons whereas the approved cadre was 247 only. The following table shows the approved and the actual cadre of the Board and vacant/excess position as at 31 December 2009.

	Approved Cadre	Actual cadre	Vacancies	Excess
	-----	-----	-----	-----
Executive Grades	21	28	-	07
Non Executive Grades	226	217	09	-
Contract Basis	-	36	-	36
Others	-	03	-	03
	-----	-----	-----	-----
Total	247	284	09	46
	=====	=====	=====	=====

### 3.4 Budgetary Control

Significant variations were observed between the budgeted and actuals thus indicating that the budget had not been made use of as an effective instrument of management control.

4. Systems and Controls

Deficiencies observed during the course of audit were brought to the notice of the Chairman of the Board by my detailed audit report issued in terms of Section 13(7) (a) of the Finance Act. Special attention is needed in respect of the following areas of control.

- a) Fixed Assets
- b) Salaries and Wages
- c) Bank Reconciliations
- d) Fuel Expenses
- e) Computerized Information System
- f) Inventory Records
- g) Purchasing



S. Swarnajothi  
Auditor General



